

திருக்கோயில்

திருக்கோயில்

தீர்ம்பு வெளியீடு



மாலை 2] விகாரி மார்கழி - 1960 சனவரி [மணி 4

நழநாட்டுத் திருத்தலம்—திருக்கோணமலை

‘தாயினும் நல்ல தலைவரேன்றும்யார்
தம்மடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவினின்ற கல
மாண்பினர்காண் பலவேடர்
நோயிலும் பிணியுங்கொழில்பால்
நீக்கிநுழைத்தருநாவினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் துற்நத
கோணமா மலையயங்நாரே’

என இராமேச்சரத்தருகே கடற்கரையிலிருங்தே திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற பெருமை வாய்ந்த திருக்கோணமலை என்னும் சிவத்தலம் ஈழநாட்டிடி வூன்ள இரண்டாவது புண்ணியத்தலமாகும். இது இலங்கைத்தீவின் கீழ்க் கடற்கரையில் மலைமேல் உள்ளது. புகைவண்டி நிலையமும் இயற்கையாகவே அமைந்துள்ள துறைமுகமும் இங்காளில் தனிச்சிறப்புடன் விளங்குகின்றன. இரயில் வழியே தலைமன்னாரிலிருங்கு 221 மைல். மூர்த்தியின் பெயர் மாதுமையாளம்மை சமேத கோணேசரர். புராதனக்கோயில். போர்த்துக்கேசியரால் இடிக்கப் பட்டதாகவும் கடலுள் ஆழங்குவிட்டதாகவும் சொல்வர். இப்போது புதிதாக

9/15.

JAFFNA

இரு திருக்கோயில் கட்டப்பெற்று திருப்பணி பூர்த்தியாகும் நிலையிலிருக்கிறது. இச் சிறுமலைக்கே சுவாமிமலை என்று பெயர் வழங்குகிறது. இந்திரன் முதலோரால் பூசிக்கப்பெற்ற தலம். இந்தத் தலத்துக்கு தட்சணைகலாசம் என்னும் புகழுடன் ஒரு புராணமும் உண்டு. வாயுவிலை மேருமலையினின்றும் சிதறடிக்கப்பட்ட சிகரங்கள் மூன்றிடங்களில் விழுந்த தாகவும் அவையே திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திருக்கோணமலை என்றும் செவ்வங்கிப் புராணம் கூறுகிறது.

‘முன்னர் வீற்ந்திடுசி கரிகாளத்தி யாமோழிவர் பின்னர் வீற்ந்தது திரிசரமலையெனும் பிறங்கல் அள்ளத்தின் பிறகமெந்தது கோணமாவசலம் இன்னமுன்றையுந்தகவின கயிலைன்றிசைப்பார்’

மலையின்மேலுள்ள கோயில்கள் இம் மூன்று மாத்திரமல்ல. கொடித்தான்மலை திருக்கேதாரம், அநேகதங்காவதம், இந்தோநீலபருவதம், பருப்பதம் (பூஞ்சைலம்) அண்ணைமலை, ஈங்கோய்மலை, திருக்கழுகுன்றம், கொடிமாடச் செங்குன்றம், பரங்குன்றம் என்பனவும் மலைக்கோயில்களே. முதுகுன்றமும் குன்றமாகவே

கருதப்படுகிறது. கடற்கரையும் மலையுச் சியுமாக அமைந்ததால் திருக்கோணமலைத் தலம் தனிச்சிறப்புடையது. இயற்கையழகு மிக்க சூழ்நிலையில் அமைந்துள்ள இத்தலத்தைக் குறித்த திருப்பதிகப் பாடல்களில்.

‘குரைகடலோதம் நித்திலங்கொழிக்கும்
கோணமலை’

‘கொடிதெனக் கதறுங்குரைகடல் தூஷ்ந்து
கொள்ளமுன் நித்திலஞ்சுமந்து
குடிதணி நெருங்கிப் பெருக்கமாய்த்
தோன்றும் கோணமலை’

‘தெறித்து மூன்றர்றுஞ் செழுங்கடல்
தரளஞ்செம்பொன்னும் சிப்பியும் சுமந்து
கொழித்து வன்திரைகள் கரையிடைச்
சேர்க்கும் கோணமலை’

‘விரிந்துயர் மௌவஸ்மாதவி புன்னைவேங்கை
வண்செருந்தி செண்பகத்தின்
குருந்தொடு மூல்லை கொடி
விடும்பொழில்தூஷ் கோணமலை’
‘துன்றுமொன் பொவமவ்வலுஞ் தூஷ்ந்து
தார்ப்பந்து ருதிரைபலமோதிக்
குன்று மொன்காளவாசம் வந்துவிவுங்
கோணமலை’

எனப் பலவாருக திருஞானசம்பந்தப் பெருமான் வியக்து பாடியிருக்கிறார்.

கடற்கரையில் அமைந்துள்ள ஏனைய தலங்கள் திருக்கழிப்பாலை (இப்போது கொள்ளிடங்கியால் கொண்டுபோகப் பட்டு) சிவபுரி எனவழங்கும் நெல்வாயில் என்னும் தலத்தில் தனிக்கோயிலாக அமைந்துள்ளது), மயிலை, திருவான்மிழூர், திருக்கோகர்ணம், தென் திருமூல்லை வாயில், திருப்பாதிரிப்புவிழூர், திருச்சோபுரம், திருப்பல்வனீச்சுரம் (காவிரிப்பூம் பட்டினம்) நாகைக்காரோணம், வேதாரண்யம், அகத்தியாள்பள்ளி, திருக்கோடி (குழகர் கோயில்), திருப்புனவாயில், இராமேச்சரம் முதலியன்,

இங்குள்ள நடராஜமூர்த்தி சங்கிதி சூடாமணிசைபை எனவும், இத்தலதீர் த்தம் மாவலிகங்கை என்றும் விளங்குகின்றன. ஐந்தாம் செகராஜசேகரன் என்ற யாழ்ப்பாணத்துக்குலார் அரசன் யாழ்ப்பாணத்து கல்லூரில் மீனாட்சி சுந்தரேசரர் ஆலயம் அமைக்க முயன்றபோது கைலாய நாதர் அவன் கனவில் தோன்றித் தன் ஜெக் கயிலாய நாதராகக் காட்சியளித்த தாகவும் அவ்வாறே தான் கட்டிய கோயிலைக் கைலாயநாதர் கோயிலாக அமைத்த தாக வரலாறு கூறுகிறது. இதை மூன்றுவது கைலாயம் என்பர்.

இராவணன் கயிலைமலையை எடுக்க முயற்சித்து சிவபெருமானால் நெருநெரென அடர்த்தப்பட்ட சம்பவம் இத் திருக்கோணமலையில் நடந்ததாகக் கூறுவதுமுண்டு. திருக்கோயில் முகப்பில் மலையின் ஒருபக்கம் வெட்டுண்டதுபோல் ஆழமாகக் காணப்பெறும் ஒரு இடத்தைக் காட்டி இது இராவணன் தன் வாளால் அகற்ற இடமென்றும், அவன் கீழே கடலில் கிடந்து சிவபெருமானால் அமிழ்த் தப்பெற்றுக் கடலில் கிடந்துகொண்டே தனது சிரமொன்றை எடுத்துத் தன் நாடி நரம்புகளையே தங்கிகளாக்கிச் சாமகானம்பாடிச் சிவபெருமானை மகிழ்வித்து அருள்பெற்றுன் என்றும், அவன் கடலில் அழுங்கிக் கிடந்தபோது அவன் இறந்து விட்டதாக எண்ணி அவன்தாய் உயிர் நீத்தாள் என்றும், இராணவன் உயிர்தப்பி வந்தபோது மகாவிஷ்ணு வேதிய உருவில் தோன்றி அவன் தாயின் மரணத்தையறிவிக்க அவன் கண்ணியாதீர்த்தமென்னும் வெங்கிரீ தீர்த்தத்தில்நீராடித் தாயீன் அபரக்கிரியைகளை முடித்துக்கொண்டு வந்து கோணேசர் ஆலயத்தில் வழிபட்டு ஒரு விங்கத்தையும் பெற்று இலங்காபுரிக் குச் சென்றதாகப் புராண வரலாறு உள்ளது.

இராவணனைக் குறித்துத் திருஞான
சாபந்தர் :

‘எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால்
ஏத்திடவாத்தமாம்பேறு

தொடுத்தவர் செல்வந்தோன்றிய

பிறப்பும் இறப்பறியாதவர் வேள்வி

தடுத்தவர் வனப்பால் வைத்ததோர்க்குளை
தன்னருட்பெருமையும் வாழ்வும்

கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர்
கோணமாமலை யமர்ந்தாரே’

என எட்டாம் பாசரத்தில் பாடியுள்ளார்.

மனுமுறை கண்ட சோழனும் அவன்
மகன் குளக்கோட்டன் என்பானும்
கவிங்காட்டில் பிறந்து பேழையில் வைக்
கப்பெற்று இலங்கை சேர்ந்து இலங்கா
புரியை அரசாண்டு குளக்கோட்டனை
மணந்த ஆடகசெளந்தரி என்ற அரசியும்
திருக்கோயிலையும் திருக்குளத்தையும்
கட்டித் திருப்பணி செய்ததாகவும் குளக்
கோட்டன் இறைவனுடன் இரண்டறக்
கலக்கு பேரின்பம் எய்தியதாகவும் திருக்
கோணங்கூராண வரலாறு கூறும். அவர்
கள் நித்தியநைபித்திகச் செலவுகளுக்கு
நிபந்தந்தன் ஏற்படுத்தியதாகவும்
கூறுவார்.

பின்னர் சயவாகு என்ற புத்தமதத்
தில் தோன்றிய இலங்கை மன்னன்
கோணேசர் ஆலயத்தை இடித்து புத்த
விகார் ஒன்று கட்டும் கோக்கத்துடன்
குளக்கோட்டன் கட்டிய குளத்திற்கே
வந்ததும் கண்பார்வை மழுங்கவும்
கோணேசர் வேதிய வடிவில் தோன்றித்
திருநிறுகொடுத்துக் குணப்படுத்தியதால்
குளத்துக்குப் பெயர் ‘கணதழை’ என்று
அழைந்ததாகக் கூறுவார். அதுவே தற்
போது கத்தளாய்க்குளம் என வழங்கு
கிறது. கோணேசர் ஆலயம் பூசகர்களை
புத்த குருக்கள் கடவில் தள்ளிவிட்டதால்

பலர் இறந்துபோயினர். இருவர் மாத்
திரம் கயவாகுவால் காப்பாற்றப்பட்டு
மீண்டும் பூசகர்களாக விளங்கினர். அவர்
கள் பரம்பரையினரே இப்போது முறைப்
பூசகர்களாக இருக்கின்றனர்.

பின்பு புவனேக வீரபாண்டியன்
என்னும் அரசன், இலங்கையரசன் புவ
னேகபாகுவை வென்று கோணேர் ஆலயத்
துக்குத் தீர்வையில்லாமற் செய்தான்
என்பது குடுமியாமலைக் கல்வெட்டில்,


திருக்கோண அகவாப்பாடன் கழித்து வழங்கியருளி
என்பதாலும், அம்மலையில் தன் கயல்
இலச்சினையைப் பொறித்த செய்தி,

‘கோணுமலையினும் திரிகூட கிரியினும்
உருகெழு கொடி மிசை இருக்கயலெழுதி’

என்னும் தொடராலும் அறிகிரேம்.

பதினேழாம் நூற்றுண்டில் போர்த்து
கீசியர் காலத்தில் முன்னிருந்த கோணேசர்
கோயில் இடிக்கப்பட்டு அக்கோயில் கற்
களால் பறங்கியரின் கோட்டை கட்டப்
பட்டதாகத் தெரிகிறது. அக்கற்களில்
காணப்பட்ட ஒரு கல்வெட்டில் மனுச்
சோழால்ல கட்டப்பட்ட அக்கோயில்
பறங்கியரால் அழிக்கப்படுமென்றும்
அதை மீண்டும் கட்ட அரசர்கள் யாரும்
அத்தீவில் இருக்கமாட்டார்கள் என்றும்
இருந்ததாகச் சரித்திரம் கூறுகிறது.

முன்னமேயே கோயிலதிகாரிகளுக்குக்
கனவில் பறங்கியர் திருக்கோயிலை
அழிக்கப்போகும் செய்தியை அறிவித்து
மூர்த்திகளையும் திரவியங்களையும் கழனி
மலைக்கு எடுத்துச் சென்றதாகவும் முதலாம்
இராசசிங்கன் என்னும் அரசன்
தம்பை நகர் என்னும் நகரையமைத்து
அங்கே திருக்கோணநாதர் ஆலயத்தையும்
விறுவியதாகக் கூறப்படுகிறது.



திருக்கோணமலை—கோணேசர் கோயில் புதுத் திருப்பணி.

இப்போது திருக்கோண மலையிலேயே வும் சைவப் பெருமக்கள் அனைவரும் ஒல்லும் வகையால் உதவிசெய்யக் கடமைப்பட்டுள்ளனர்.
உள்ளது என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். இவ்வாலயத் திருப்பணிக்கும் இக்கோயில் பூசைகள் முறையாக நடக்க

‘மேன்மைகான் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்’.

சந்திரதரர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

திருக்கோயில் இதமுக்கான இரண்டாவது ஆண்டு சந்தாதீதொகையை இதுவரை அனுப்பாதவர்கள் சந்தா பணம் ரூ. 10 (பத்து)-ம் உடனே ஆணையாளர் அவர்களுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்.

நவ திருப்பதியனுபவம்

[திரு. கே. பட்சிராஜன் பி. ஏ. பி. எல்.,]

இவ்வொன்பது திருப்பதிகளிலும் உள்ள கோயில்களின் காலம் நம்மால் வரையறுத்துக் கூற இயலாது. கோயில் என்று கூறும் பொழுது கர்ப்பக் கிருகத்தை மட்டும் நான் குறிக்கிறேன். இக்கோயில்கள் எழுந்ததைப் பற்றி அந்தந்த திருப்பதிகளின் தலபுராணங்கள் சில விஷயங்களைத் தருகின்றன. ஆனால் அவை காலத்தைக் குறிப்பிடுவன் அல்ல. இவ்வொன்பது திருப்பதிகள் பற்றியவரை நம்மாழ்வார் நேரில் கண்டு அனுபவித்த தலங்கள் இவை என்றும், நம்மாழ்வார் அவதாரத் திற்கு வெகு காலத்திற்கு முன்பே அவை பிரசித்தி பெற்றிருந்தன என்றும் மட்டும் நாம் ஒரளாவு கூறலாம். இத்தலங்கள் பற்றிய புராண வரலாறுகள் தற்கால “பகுத்தறிவு” வாதிகளுக்கு வேடிக்கையாகவும், வியப்பாகவும் கூட இருக்கலாம். அந்தத் தலங்கள் பற்றிய வரலாறுகள் என்ன வென்பதை நம்பக்கையுடைய நாம் சற்றுபார்ப்போம்.

ஸ்ரீ வைகுண்டம்!

பூர்வம் நைமிசாரண்யத்தில் முனிவர்கள் சூடியிருக்கையில் சூதமா முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரிடம் முனிவர்கள், சிறந்த விஷ்ணுத்தலங்களைப்பற்றி அருளுமாறு கேட்க, சூதமா முனிவர் அருளினதாக ஒரு வரலாறு காணப்படுகிறது. அது வருமாறு:—

சோமுகன் என்னும் அசரானால் வேதஞானம் பறிபோன நான்முகக் கடவுள், தவம் செய்யத்தக்க இடத்தைத் தேடி, தன் பொருளை யாற்றங்கரையில் ஒரு அழிய இடத்தைத் தேர்ந்து, அங்கு வைகுந்தநாதனை நோக்கித் தவம் செய்தார். வைகுந்தநாதனும் அவருக்கு பிரஸன்னமாய் இழுந்தஞானத்தை அளித்தார். வைகுந்தநாதன் வடிவமுகை அனுபவித்த பிரமன், தான் பெற்ற பேறு

தன் படைப்பும் பெறவேண்டும் என்று பகவானை வேண்ட அங்கேயே வைகுந்தநாதன் என்ற திருப்பெயருடன் எம்பெருமான் அர்ச்சாருபமாக கோயில் கொண்டருளினான். அதன் காரணமாகவே அத்தலமும் ‘திருவைகுந்தம்’ என்னும் பெயர் பெற்றது.

பின்னால் இந்திரன் இத்தல மகிமையை நாரத முனிவர் மூலம் கேள்வியற்றி, இத்தலத்துக்கு வந்து, திருமாலை வணங்கி அத்தலத்திலுள்ள ‘கலசம்’ என்னும் தீர்த்தத்தில் நீராடி, பலன் பெற்றுன்.

இவ்வாறு தேவதைகளால் பூசிக்கப் பெற்ற வரலாறு ஒருபுறம் இருக்க, பிரமன் வேண்டுகோளின்படி பரமன் மனித்தர்க்கும் இலக்கானுன் என்றும் ஒரு வரலாறு காண்கின்றது. காலதூஷகள் என்பவன், கள வையே தொழிலாகக் கொண்டவன். எனினும் இறையன்பு மேவிட்டவன். ஆகவே தினமும் தன் தொழிலுக்குப் புறப்படுமுன், தான் வெற்றியோடு திரும்பினால் அன்று கிடைத்த கொள்ளோப் பொருளில் பாதியை இறைவனுக்குக் காணிக்கையாக அளித்து விடுவதாக சபதம் செய்து, அவ்வாறே செய்து, வெற்றிகரமாகத் தொழில் நடத்தி வந்தான். ஒரு சமயம், அவன் தன் தோழர்களுடன் அவ்லூர் அரசன் கோயிலைக் கொள்ளோயிடிக்கப் போயிருந்த போது இடையே காவலாளிகள் விழித்துக் கொண்டார்கள். காலதூஷனும், சிலரும் தப்பி விட, ஒரு சிலர்காவலாளிகளிடம் சிக்கிக்கொண்டனர். அவர்கள் வாயிலாக அரசன் காலதூஷனைப்பற்றி அறிந்து, அவளைப் பிடித்து வரும் படி பணியாட்களை ஏவினான். இதனையறிந்த காலதூஷகள், வைகுந்தநாதன் கோயிலுக்குச் சென்று, தன்னை இந்த ஆபத்தினின்றும் அவன்தான் காக்கவேண்டுமென்று மனமுருகி வேண்டினான். இறைவனும் அவன் மன

உருக்கத்திற்கு இரங்கி, அவனுக்கு அபயம் அளித்து, தானே காலதூஷகன் வடிவில் அரசன் பணியாட்களிடம் சிக்கி, அரசன் முன்னிலையில் கொண்டுவரப்பட்டான். அரசன் அவனை நோக்கி ஏன் திருடினாய் என வினாவ, அரசனிடம் இறைவன், தத்துவ விசாரம் செய்தான். அதை வியப்புடன் கேட்ட அரசன், இவன் சாதாரணக்கள்வன் அல்லன், இறையம்சம் பொருந்தியவன் என்பதை யுணர்ந்து அவனுடைய உண்மை உருவைக் காட்டுமாறு பணிந்துவேண்ட, இறைவனும் அவ்வண்ணமே தன் உண்மை யுருவை அவனுக்குக் காட்டி, தான் அவ்வுருக்கொண்ட வரலாற்றையும் கூறி, காலதூஷகணையும் அரசனுக்கு நண்பனுக்கி மறைந்தான். இவ்விதம், கள்வர் தலைவனைக் காக்க, கள்வர் தலைவனாகத் தோன் நியமையின், இப்பெருமானுக்கு “கள்ளர்பிரான்” என்ற காரணப் பெயர் அவ்வரச ஒற்குட்டப்பட்டது. இதுதான் இத்தலத்தைப்பற்றிய வரலாற்றுத் தனுங்குகள். இன்னும் சில வரலாறுகள் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இப்பெருமான் பிருது சக்ரவர்த்திக்கு பிரத்யக்ஷம் ஆனான் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. ஆனால் அதன் முழுவரலாறு அறியக் கிடைக்கவில்லை. பிரமன் தவம் செய்ததாக வரலாறு கூறும். ஆனால் பிரமனுக்கு பிரத்யக்ஷமானதாகக் குறிப்பில் கூறப்படவில்லை. எனவே இவை தனுங்குகளின் சேர்க்கையே முழு வரலாறும் அல்ல என்பதை யறியலாம்.

[இறைவன் திருநாமம், கள்ளப்பிரான், வைகுந்தநாதன்; தேவி, வைகுந்தவல்லி; தாமிரபர்ணி, பிருதுதீர்த்தங்கள்; கிழக்கே திருமுகமண்டலம்; நின்ற திருக்கோலம்; இந்திரனுக்கும் பிருதுசக்ரவர்த்திக்கும் பிரத்யக்ஷம்.]

வர்குண மங்கை

ஸ்ரீ வைகுந்தத்தையடுத்து கிழக்கே இத்தலம் உள்ளது. இப்பொழுது நத்தம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ வைகுந்தத்திலே நின்றவன்னாம் காட்சியளிக்கும் பெருமான் அடியார் நிலாகின்ற அவ்வைகுந்தத்தில் வீற்றிருப்பதுபோல் இருந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். இத்தலம்பற்றிய புராண வரலாறு ரசமானது. ஒரு அந்தனை பக

வான் நின்று காட்சியளிக்கும் திருவைகுந்தத்தின்தொலைவிலே நின்று, அவன் அருளார் திருச்சக்கரத்தால், அகல்விசம்பும் நலனும் இருளார் விளைகெடுத் தனிக்கோல் செலுத்தி வீற்றிருக்கும் இருப்போடு தனக்குக் காட்சியளிக்க வேண்டிக் கடுந்தவம் புரிந்தான். அவன் வேண்டுகோருக்கு இரங்கி இறைவனும் வீற்றிருக்கும் திருக்கோலத்திலே காட்சியளித்தான். அவ்வந்தனை வேண்ட அங்கிலையில் அர்ச்சா உருவிலே இன்னும் காட்சியளிக்கின்றான். அந்தனை தவம் செய்து பேறுபெற்ற இடமாதலில் அத்தலத்துக்கே ஒரு மகிழை ஏற்பட்டது. வெகு காலத்துக்குப் பின், லோமசர் என்னும் முனிவர் தன் சீடன் ஒருவனுடன் இத்தலத்துக்கு வந்து தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு வேடன் அருகில் உள்ள நீர் நிலையில் வலை வீசி ஏராளமாக மீனைப்பிடித்தான். பேராசையிலை மீன்டும் வலைவீச அவன் செய்கையில் ஒரு கொடிய பாம்பு அவனைத் தீண்டியது. வேடன் மயங்கி அவ்விடத்திலேயே விழுந்து உயிர் துறந்தான். அவனது உயிரைக் கந்தருவர்கள் விமானத்தில் ஏற்ற அழைத்துச் சென்றனர். இதையனைத்தையும் கண்ட லோமச முனிவருடைய சீடன், தன் குருவிடம்போய், “உயிர்களைக் கொலை செய்து உண்டு ஊன் வளர்க்கும் இவ்வேடனுடைய உயிரை, கந்தருவர் விமானத்தில் ஏற்றஞ்சு செல்லக்காரணம் யாது?” என்று கேட்டான். ரோமசரும் இது இத்தலத்தின் மகிழை எத்தகைய பாபியானாலும் இந்த திவ்ய தேசத்திலே உயிர் பிரியப்பெற்றால் அவ்வயிர் பாபம் நீங்கி, நற்கதிபெறும் என்று கூறினார்.

[எம்பெருமான் திருநாமம், விஜயாஸன்; தாயார், வரணவல்லி. விஜயகோடி விமானம். தேவபுஷ்கரிணி, அக்ஷிதீர்த்தம், கிழக்கே திருமுகமண்டலம். வீற்றிருந்த திருக்கோலம்.]

இங்கும் வரலாறு முழுவதுமில்லை. தீர்த்தம் அக்ணியின் பெயராலான வரலாறு கிடைக்கவில்லை. இந்த முழுமியிலே பகவான் அர்ச்சாருபியாக விரும்பி வாழும் தலங்கள் பற்றிக் கூறுமாறு கேட்க இவ்வரலாற்றை விச்வசகன் என்னும் அரசனுக்கு சங்கமுணி வர் கூறினதாகப் புராணம் கூறுகிறது,

திருப்புளிங்குடி

மேற்சொன்ன அதிசயமான கதையை விச்வகன் மிகவும் பக்தி சிரத்தையுடன் கேட்பதைக் கவனித்த சங்கர் மேலும் சொன்னார்:

இந்த வரகுணமங்கைத் தலத்திற்கு வடக்கே சற்று தூரத்தில் முன்காலத்தில் ஒரு ரமணீயமான மனஸ்திட்டும் சோலையுமிருந்தது. அதன் அழகில் ஈடுபட்டு “ஓன் டொடியாள் திருமகளுடன் வைகுந்தநாதன் ஏகாந்தமாக அங்கே கேளிக்கையாயிருந்தான். அந்தத் தெய்வீக தம்பதிகளின் உல்லாச விளையாட்டைக் கண்டு பரந்தாமனின் மற் றெரு தேவியான பூமிபொட்டி ரோஷம் கொண்டாள். படிப்படியாக அந்தப் பொருமை விஷம் ஏறி, தான் செய்வதின்ன தென்று அறியாமல், உலகணைத்தையும் தாயாக நின்று தரிக்கவேண்டிய அவள், பூமியைத் திரஸ்கரித்து, பாதாளம் சென்று விட்டாள். அதனால் எல்லா உலகங்களும் வறண்டு, உயிர்கள் கண் சுழன்று துடிதுடித் தன. தேவர்கள் பகவானிடம் சென்று முறை யிட்டார்கள். பரந்தாமனும் காரணத்தை யுணர்ந்து முறுவல்செய்து பாதாளம் சென்றுன். அவன் மட்டுமல்ல, திருமகளும் சென்றாள்—அவள் காரணமாகத்தானே பூமி தேவி இவ்விதம் ரோஷம் கொள்ளநேரிட்டது!—இருவரும் போய்ப் பாதாளமெங்கும் தேடிக் கடைசியில் பூமிதேவியைக் கண்டு சமாதானப்படுத்தினார்கள். பூமிதேவியின் திருவுள்ளத்தில் அந்தரமணீயமான தலத்தின் அழகு குடிகொண்டுவிட்டதை உணர்ந்து பகவான் ஸ்ரீதேவி, பூதேவி யிருவருடனும் மீண்டும் அந்தச் சோலைக்கே எழுந்தருளி அங்கே பாதாளமெங்கும் அலைந்த அலுப்புத் தீர சயனித்திருந்தான். இரு தேவியரும் அவனது திருவடிகளை வருடி சிரமபரிகாரம் செய்தார்கள். இந்தச் சேர்த்தியழகை சேவித்த தேவரும் முனிவரும் இந்த சேவை நித்தியமாக விருக்கவேண்டுமென்று பிரார்த்திக்க பகவானும் தேவியருடன் அங்கேயே அர்ச்சா மூர்த்தியாக நித்யமாக சேவை சாதிக்கிறார். அந்த இடமும் அருகிலுள்ள தீர்த்தமும் மிகவும் முக்கிய புண்யஸ்தலங்களாயின. பூமிதேவிக்கு அருளிய தலமாதலால் அதற்கு

பூமி பாலன்கேத்ரமென்றும் இறைவனுக்கு பூமிபாலன் என்றும் பெயர் ஏற்பட்டது.

ஒருகால், இமயச்சாரவில் இந்திரன், இந்திராணியுடன் அச்சாரல் அழகை ரளித்துக்கொண்டிருக்கையில், மான்வடிவில் ரமித்துக்கொண்டிருந்த ஒரு ரிஷி தம்பதிகளின் மேல் வஜ்ராயத்தால் அடிக்க, அத் தம்பதி களில் ஆணைது ரிஷியாய் விழுக்கண்டான். உடனே துடிதுடித்து பிரம்மஹத்தியால் பிடிக்கப்பட்டவனைய் அப்பாவம் தொலைய வழிநாடி, கடைசியில் இந்த கேத்ரத்தில் வந்து ரிஷிகளோடு பெரிய வேள்வி யொன்றியற்றி அந்த தீர்த்தத்தில் அவப்ருதல்ஸநானம் செய்து பாவம் நீங்கப்பெற்றுன்.

இப்படியாக தீக்ஷியிலிருந்த இந்திரனை சில அரக்கர்கள் வந்து நலியப்புக்கார்கள். தீக்ஷியிலிருந்த இந்திரன், தான் போர்புரி வது தீக்ஷாபங்கமாகுமாதலால் ஒன்றும் செய்யாதிருக்க, அதுகண்ட பகவான் அரக்கர்மேல் சினங்து தன் கதையைக் கடாக்ஷிக்க, அக்கெளமோதகியின் அடியால் அரக்கர் அனைவரும் அழிந்தார்கள். அவர்களில் ஒருவன் முன்ஜன்மத்தில் பலயாகம் செய்து பலன்பெற வேண்டிய தருணத்தில் குருவுக்கு யாக தக்ஷிணை அளிக்க மறந்த குற்றத்தால் அரக்கப்பிறவி பெற்றவன். அவன் அப் பாபம் நீங்கப்பெற்றதும், முன் செய்த யாகுண்யத் தின் பலனாக ஸ்வர்க்கம் புகுந்தான். இந்த தலத்தில் மரித்த காரணத்தினால் அவன் அரக்கர் பிறவி மாய்ந்தது. இவ்வளவு பெருமையுடையது இந்த கேத்ரம் என்று சங்கர் கூற அரசனும் அவரை வணங்கி இத்தலத்தில் எம்பெருமானுக்கு விசேஷமாக திருப்பணிகள் பல செய்து புண்யமடைந்தான்.

பூமிபாலன கேத்ரம் என்று வடமொழியால் பெயர்பெற்ற இந்த கேத்ரத்திற்கிணியல் தமழ்ப்பெயர் ‘திருப்புளிங்குடி’ என்பது. குகுகூரிவிருப்பது போன்று ஒரு பிரஸித்தமான புளியமரம் ஒன்று இங்கும் ஒரு நாளில் இருந்திருத்தல் கூடும்.

[எம்பெருமான் பெயர், காசினிவேந் தன்; தேவியர், மலர்மகள் நாச்சியார், புளிங்குடி வல்லித்தாயார்; வருண தீர்த்தம், நிருதி தீர்த்தம்; கிழக்கே திருமுக மண்டலம்; பள்ளி

கொண்ட திருக்கோலம்; வருணனுக்கும் நிருதிக்கும் பிரத்யக்ஷம்.]


பூமிபாலன் என்ற வடமொழிப் பெயர் காசினிவேந்தன் எனத் தமிழாகியிருக்கிறது. ஆனால் ஆழ்வார் பாசரத்தில் “காய்சின வேந்து” என்பதுதான் இறைவன் திருநாமமாகக் காணப்படுகிறது. இரண்டுமே பொருங் தலாம். பூமிப்பிராட்டிக் கருளினமையின் காசினிவேந்தனானார். தீக்கூயிலிருந்ததால் ஒன்றும் செய்ய முடியாத இந்திரனை நலிந்த அரக்கரைக்காய்ந்த சின்ததையுடையவனதை வின் காய்சின வேந்தானான்.

தீர்த்தங்கள் இரண்டும் வருணன் நிருதி என்ற திக்பாலகர் பெயராலமைந்ததன்

காரணமும், அவ்விருவருக்கும் பகவான் பிரத்யக்ஷமான வரலாறும் இப்பொழுது கிடைத்துள்ள குறிப்புகளில் கிடைக்கவில்லை.

இவைதான் இம்முன்று தலங்களையும் பற்றி யான் முயன்றவரை இதுவரை கிடைத்துள்ள புராண வரலாறுகள். இதேபோல் மற்றைய ஆறு தலங்களின் வரலாறுகளையும் ஓரளவு தெரிந்துகொண்டு அப்பால் ஆழ்வாரின் ஆன்ம வாழ்வில் இத்தலங்கள் எவ்வாறு தொடர்புபெற்றன வென்பதைத் தொகுத்து ஆராய்வோம்.

(தொடரும்)



சிக்கில்—நவநீதீஸ்வரர்
கோயில் கல்வெட்டுத்
தீற்புவிழா.

த ச வ ம்

திரு. K. வச்சிரவேலு முதலியார் B.A., L.T.,

(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

முத்திசாதனம்

(1) மேலான குறிக்கோள்

இறை, உயிர், தலை என்னும் முப்பொருள்களுள் உயிரே ஏனை இரண்டாலும் பயன் கொள்வது; அவ்விரண்டனுள் தலை உயிர்களை மயக்கிப் பிறவியிற் செலுத்தும் பகைப்பொருள். இறை அவற்றுக்கு என்றும் உறுதுணையாக நின்று உபகரிக்கும் உறவுப் பொருள்—என்னும் உண்மை மேலே விளக்கப்பட்டது. இதிலிருந்து, வாழ்க்கையின் முடிந்த, மேலான குறிக்கோள் (பரம வகையம்) இன்னது என்பது எளிதின் உணரப்படும்.

ஆணவம், கன்மம், மாயை எனப்படும் தலைகளின் நீங்கி முதல்வனைத் தலைப்படுவதே உயிர்களின் முன்னேற்ற நெறியின் முடிந்த மேலான நிலை ஆகும். இங்கிலையே வீடு, முத்தி, மோக்ஷம் என்னும் சொற்களால் குறிக்கப்படுவது. வீடுபேறு என்னும் சொல் அதனியல்பை ஒரளவு செம்மையாகத் தெரி விக்கும் சொல் ஆகும். வீடு என்பது உயிர் தலையினின்றும் விடுபடுதலைக் குறிக்கும். வீடு எனினும், வீடுதலை எனினும் பொருந்தும். முக்தி, மோக்ஷம் என்னும் சொற்களும் இப்பொருளையே பயக்கும். பேறு என்பது பெறுதல், அஃதாவது, உயிர் முதல்வனைச் சார்தலி னல், முதல்வனுடைய என்குணங்களும் தன்பால் மேம்பட்டு விளங்கப் பெறுதல். இதுவே வடமொழியில் சிவத்துவ அபிவியக்தி எனப்படும். சிவத்துவம்—சிவனது தன்மை, அருட்குணங்கள் எனப்பட்ட என்குணங்களை உடைமை. அபிவியக்தி—விளங்கம், அஃதாவது, அக்குணங்கள் உயிரின்கண் விளங்கித் தோன்றுதல்.

“பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியினைடைய முக்தி” என்னும் சிவஞான சித்தியும், “சேவாந்தாமே தான் ஆகச் செயுமவன்” என்னும் திருஞான சம்பந்தர் திருவாக்கும் இங்குக் கருத்த் தக்கன.

(2) படிவழி முறை (சோபானக் கிரமம்)

“எவ்வயிரும் நீங்காதுதையும் இறை சிவன்” என்பது சைவ சமயநெறி என்னும் நூலுட் கூறப்படும் ஓர் உண்மை. அங்ஙனும் உறையும் இறைவன் உயிர்களின் ஆற்றலைத் தடுக்கும் பாச சக்திகளை மெலிவித்துத் தனது பேரின்பமாகிய செம்பொருட்டன்மையைப் பெறுவிப்பதையே திருக்குறிப்பாக உடையன். ஆதலால், சிவநெறியில் மீரா நாரு (Eternal Damnation) என்றும் போன்ற பேச்சுக்கு இடமே இல்லை. எல்லா உயிர்களும், எஞ்ஞான்றும், எவை எச் சூழ்நிலையில் எங்கெந்த மேற்கொண்டு ஒழுகினும் ஆன்ம வளர்ச்சி நெறியில் முன்னேறியே செல்கின்றன என்பது சைவத்தின் பரந்த நோக்கமுள்ள பெருங் கொள்கைகளுள் ஒன்று.

ஆயினும், உயிர்கள் தம்மைப் பற்றியுள்ள பாசத் தடையின் வன்மை மென்மை பற்றி உணர்வு வகையில் பலபக்குவ வேறு பாடுகளை உடையவைகளாக உள்ளன. இக்காரணம்பற்றி உயிர்கள் எடுக்கும் பிறப்புக்கள் பலவாயின. உயர்ந்த பிறப்பெடுத்த மக்களுள்ளும் அவரவர் மேற்கொள்ளும் சமயங்களும், ஒழுக்கமும், நூல்களும், உபதேசமுறைகளும் பலவகைப்பட்டன. ஒரு பாடசாலையில் கற்கும் மாணுக்கர் அறிவின் திறம் பற்றி வேறு வேறு வகுப்புக்களில் தங்கிக்

கற்று மேல் வருவதனை இதற்கு உவமையாகக் கொள்ளலாம்.

மக்கட் பிறப்பு எஃதினேருள் ஒரு கொள்கையோ, குறிக்கோளோ இன்றி கண் டதே காட்சி, கொண்டதே கோலம் என வாழ் வோரை நோக்க, இம்மை வாழ்க்கை ஒன் றனையே முடிந்த பயனுக்கொண்டு, அரசிய லுக்கும் பொருளியலுக்கும் ஏற்ப வாழ்க்கையை ஒழுங்குபட நடத்துவோர் சிறந்தவர் என்பது தெளிவு. இத்தகையோரையே உலகாயதர் எனப் பெயர் தந்து நம்முன்னேர் முதற்படியில் உள்ளோராகக் கருதினர்.

இனி, இவரை நோக்க, உலக வாழ்க்கை யோடு மறுமையைப் பயக்கும் அறநெறியை யும் உணர்ந்து வாழ்வோர் சிறந்தவர் என்பதில் ஜயமில்லை. இவ்வறநெறியை வற்புறுத்துவனவாய் எழுந்த மதங்களே புத்தம், சமணம் முதலிய புறச் சமயங்கள் ஆகும். அறவொழுக்கத்தில் தலைவர்களும் ஒழுகி மேம்பட்டோர்க்கு ஆன்ம உணர்வு அல்லது தன்னை நோக்கி உணரும் உணர்வு விளங்கும். அறவொழுக்கத்தோடு ஆன்ம உணர்வையும் பொருளாகக் கொண்டு உணர்த்தும் சமயங்களே சாங்கியம், யோகம், வேதாந்தம் முதலிய வைதிக் சமயங்களாம். ஆகவின், வைதிக நெறி நிற்போர் அறவாழ்க்கை ஒன்றனையே குறிக்கோளாகக் கொண்டோரினும் நுண்ணுறவுடையோர் ஆவர்; இனிச் சிவநெறி என்பது இவரினும் நுண்ணுறவுடையோரால் பற்றி ஒழுகுதற்கு உரியதாய், அறவொழுக்கம், ஆன்ம உணர்வு, கடவுள் மெய்யுணர்வு என்னும் மூன்றனையும் பொருளாகக்கொண்டுள்ளது. “சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லை” என்பது பொது விதி. ஆதலால், சிவநெறியைத் தலைப்பட்டோர் மேலே கூறிய பரம லக்ஷ்யமாகிய வீடு பேற்றினை எய்துதற்கு மேற்கொண்டு ஒழுகவேண்டிய சாதனங்கள் உள்ளன: அவை சரியை, கிரியை, யோகம், ஞான நூற்பயிற்சி என்பவை. இச்சாதனங்களை மெய்யன்போடு அநுட்பிப்போர்க்கு, உயிர்க்குயிராய் இருந்து உணர்த்திவரும் முதல்வன்ஞானசிரியனை இடமாகக்கொண்டு வெளிப்பட்டுத் தோன்றி அநுபவஞானம் விளங்கச் செய்வன். அவ்வாறு அநுக்கிரகிக்கப் பெற்றேர் மெய்யுணர்ந்து அவாவறுத்து வீடுபேற்றடவர்.

“புறச்சமய நெறிநின்றும் அக்சசமயம் புக்கும் புகல்மிருந்து வழிஉழன்றும் புகலும் ஆச்சிரம அறத்துறைகள் அவையடைந்தும் அஞ்சதவங்கள் புரிந்தும் அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும் சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிறப்பொருளை மிகத்தெளிந்தும்

சென்றுல் சைவத் திறத்தடைவர்; இதிற்சரியை கிரியா யோகம் செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்.”

என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தம் உயிரின் வாழ்க்கைப் பாதையைப் படிமுறையில் வரிசைப்பட வைத்துக் காட்டுகின்றது.

(3) சைவத்தின் சமரசம்

மேற்கூறியபடி எந்தச் சமயத்தையும் இகழ்ந்து தள்ளாது, அவ்வெற்றின் உள்ளீடுகள் எவ்வாறு ஆன்ம வளர்ச்சி நெறியில் மக்கட்குப் பயன்படுகின்றன என்பதை அளவிட்டு வரிசைப்பட்டுத்திப் படிவழியின் வைத்து உணர்த்துவது சைவத்தின் விரிந்த, ஆனால் தன் உயரிய குறிக்கோளை விட்டுக் கொடாத, கொள்கையைக் காட்டும். இதுவே சைவத்தின் சமரசம் எனப்படும். இதனால் சைவர்களுக்குப் பிற சமயங்களிடத்துப் பொருளாகிய அல்லது வெறுப்புத் தோன்றுதற்கு இடம் இல்லை. அதே சமயத்தில் தம் ஆசிரியன்மார்கள் உறுதி எனக்கண்டு விதித்த ஒழுக்கங்களை மனம்பற்றி மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

“பொதுநோக்கான் வேந்தன் விசைபாரி நோக்கின், அதுநோக்கி வாழ்வார் பலர்” என்னுங் திருக்குறளின் கருத்து இங்குப் புடைப்பட வைத்துச் கருதுதற்கு உரியது ஒரு தலைவன் தனக்கு உறுதி சுற்றத்தாராய் உள்ள தோழர் முதலாயினேரை ஒரு

தன்மையராய்க் கருதி நடந்தால் உயர்ந்தோர் நீங்குவர்; அவ்வாறு நோக்கும் பொது நோக்கு நீக்கி, அவரவர் தகுதிக்கு ஏற்ப நோக்கி நடந்தால் எல்லாரும் விடாது ஒழுகுவர். அதுபோல ஒருவன் எல்லாக் கொள்கை களையும் ஒரு தன்மையனவாகக் கருதின், அவன் எதனையும் மதித்தவன் அல்லன்; அவன் அறிவு உயர்ந்த கொள்கையைப்பற்று மாறும் இல்லை. அவ்வவற்றின் தகுதிக்கு ஏற்ப வரிசைப்படக் கொண்டு நோக்கின், அவன் எல்லாவற்றை நூற்றும் பயன் கொள்வன்; எதனையும் இகழ்ந்தவன் ஆகான். உயர்ந்த தையும் கைக்கொள்வன்.

(4) வீடு பேற்றிற்கு உரிய சிறந்த சாதனம்

வீடு என்னும் சொற்குப் பொருள் விடுதலை, அஃதாவது, பாசப்பற்றை விடுதல்—என்பது மேலே கூறப்பட்டது. பற்று உள்ள வரை ஒருவருக்குப் பிறவியும், பிறவியால் வரும் துன்பங்களும் நீங்கா. அப்பற்றும் முதல்வளைப்பற்றினால் அன்றி நீங்காது. மிரத்தின்மீது ஏறியளவன் தான் பற்றியுள்ள ஒரு கிளையைப்பற்ற வேண்டும். அது போல, சிவப்பற்றைப் பற்றினர்க்கு அன்றி அவப்பற்றிய பாசப்பற்று அரூது. இக் காரணம் பற்றியே, தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்,

“பற்றுக பற்றற்றுன் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு”

என்பார் ஆயினர்.

வழிபாடு

பாசப்பற்று விடுதற்பொருட்டு முதல்வளைப்பற்றும் முறையே கடவுள் வழிபாடு என்பதும். அது பொதுவும், சிறப்பும் என இருவகைப்படும். வழிபாடு—பின் நிற்றல், இறைவன் திருக்குறிப்பின் வழி நின்று ஒழுகுதல். வழிபாடு, பிற்றை நிலை என்பவை ஒரு பொருட் சொற்கள்.

பொது வழிபாடாவது இறைவனது அருளாணை ஆகிய அறத்தின் வழி நிற்றல். இது பொது ஒழுக்கம் எனவும்படும். இஃது இல்லறம், துறவறம் என இருவகைப்பட்டு, முறையே அன்பையும், அருளையும் அடிப்படையாகக்கொண்டு நிகழத்தக்கது. யோக நூல்களில் விதிக்கப்படும் இயமம் நியமம் என்பவை இப்பொது வொழுக்கத்தில் அடங்கும்.

கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, தன் மனைவியல்லாத மாதரைக் காழுருமை, இரக்கம், வஞ்சணையின்மை, பொறை யுடைமை, மனங்கலங்காமை, அளவறிந்து உண்டல், தூய்மை என்னும் பத்தும் இயமம் என்பபடும் ஒழுக்கம் ஆகும்.

தவம், மனம் உவங்திருத்தல், கடவுட்கொள்கை, பொருளை நல்ல வழியில் ஈட்டி, நல்ல வழிகளில் செலவிடுதல், தன்னின் உயர்ந்தோரை வழிபடல், உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களைக் கேட்டல், பிறப்பு, செல்வம், அதிகாரம் என்பவற்றுல் செருக்குறுமல் அடங்கி ஒழுகுதல், தக்கன தகாதன பகுத்து உணர்தல், இறைவன் திருப்பெயரை எண்ணுதல், விரதம் என்னும் பத்தும் நியமம் என்பபடும் ஒழுக்கம் ஆகும்.

“பேறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநினரும் நீடுவாழ வார்”

என்னும் அருமைத் திருக்குறளில் பொய்தீர் ஒழுக்க நெறி என்றது இப்பொதுவொழுக்கத்தையே ஆகும். இவ்வொழுக்க நெறியால் மனம் மாசு அகன்று தூய்மையற்று, நிலையாத பொருள்களைப் பற்றுதலினின்று நீங்கும். ஆதலால், இது பொய்தீர் ஒழுக்க நெறி என்பபட்டது.

சிறப்பு வழிபாடாவது முதல்வனது உண்மையியல்பைத் தெளியக் கண்டு அவளைச் சார்தலால், அவன் றன் அருட்குணங்கள் நம் மிடத்து மேம்பட்டு விளங்குமாறு ஒழுகும் ஒழுக்கம். இஃது அருள் நூல்களை ஒதி உணர்ந்து, அவற்றுள் கூறியபடி முதல்வளைவனங்குதல், வாழ்த்துதல், நினைத்தல், உள் நோக்கி உணர்தல் என்னும் வடிவில் நிகழத்தக்கது. இவ்வொழுக்கம் அவரவர் ஆன்மவளர்ச்சி நிலைக்கு ஏற்றபடிப் பலதிறப்படுவது. அப்பல் திறனையும் பெரிய புராணத்துட்கூறப்படும் உண்மை நாயன்மார் வரலாறு கள் பற்றி உணரலாம். ஆயினும், உலகிய அக்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒழுங்கு முறைபற்றி, இது சரியை, கிரியை,

யோகம், ஞானம் என நான்கு வகையுள்ளவத்து உணர்த்தப்படும். இச்சிறப்பொழுக்கத்தை முறைப்பட உணர்ந்து, முறைப்படக்கொண்டு உய்த்தற்பொருட்டு இயற்றப்படும் தொடக்கச் சடங்கு சிவதீக்கை எனப்படும். தொன்று தெரட்டு வரும் கேள்வியோடு அனுபவமும் உடைய நல்லாசிரியனே சிவதீக்கை செய்தற்கு உரியன்.

(i) சரியை

முதல்வன், தன்னியல்பில், 'உருவொடுதொழில் பெயர் ஒன்றும் இன்றியே' உண்மையறிவின்பப் பிழும்பாய், யாங்கனும் நிறைந்திருப்பவன். ஆயினும், கல்வி கற்கும் மாணுக்கரிடத்துக் காணுமாறுபோல, உயிர்களின் அறிவு படிமுறையான் வளர்ந்து, நுனுகி, மேலோங்கி முடிவில் வியாபகமாய் நின்று முதல்வனின்பபற்றும் இயல்புடையது. ஆதலால், அதற்கு ஏற்றபடி, முதல்வன் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வகைப்படும் அருள் வடிவங்களைக் கொண்டிருள்கின்றனன். அம்மூன்றானால் முதற்கண் உருவடிவம் ஒன்றானேயே பொருள் என்று உணர்ந்து, புறத்தொழில் அளவில் இயற்றப்படும் வழிபாடு சரியை எனப்படும்.

சந்தியாவங்தனம், திருவைந்தெழுத்து எண்ணுதல், திருக்கோயிலுக்கும் முதல்வன் அடியார்களுக்கும் தொண்டுபுரிதல் முதல்யவை இதன் கண் அடங்கும்.

இறைவன் 'உலகேலாமாகி உடனுமாய்' நிற்கும் நிலையை இச்சரியையாளர் உணரார்; ஆதலால், இவர் சிவவிங்கம் முதலிய திருமேனிகளையே முதல்வன் என உள்கொண்டு வழிபடுவர். இவர்களுக்கு முதல்வனும் அத்திருவுருவங்களில் இருந்து வெளிப்படுதல் இன்றி அருள்புரிவர். இன்னேர் இதன் பயனுக்கப் பெறும்பதம் சாலோகம் எனப்படும்.

சாலோகமாவது இறையுலகு எய்தி, அங்கு யாண்டும் தடையின்றி இயங்கி அங்குள்ள போகங்களை நுகர்ந்து வாழ்தல். சமியையாளர், ஒருவர் வீட்டில் பணி செய்யும் அகத்தொண்டர்க்கு உள்ள அன்பும் உரிமையும் போன்ற அன்பும் உரிமையும் இறைவனிடத்து உடையவராய் ஒழுகுதல் பற்றி இவர் தம் நெறி தொண்டு நேறி (தாச்கார்க்கம்) எனப்படும்.

உண்மைச் சிவானுபூதிச் செல்வாகள் கிய பெருமக்கள் நால்வருள் திருநாவுக்கரசர் அனுள் வாழ்க்கையில் இத்தொண்டு நெறி முனைந்து தோன்றி விளக்கம் பெறுகின்றது.

(ii) கிரியை

மேற்கூறிய தொண்டு நெறி யில் பயின்று வங்தோர்க்குப் பக்குவ முதிர்ச்சி பற்றி நுண்ணுணர்வு மிகுந்து அன்பு முதிரும். இவ்வாறு உணர்வும் அன்பும் முதிரப் பெற்றேர் முதல்வனுடைய ஜங்தொழிலியற்றும் ஆற்றலைக் குறிக்கும் ஜம்பெருமனுக்களும், அருட்குணங்களைக் குறிக்கும் ஆறங்க மனுக்களும், மூல மனுவுமே பொருள்; சிவவிங்கத் திருமேனி அம்மங்கிரத் திருமேனியைக் குறித்து வழிபடுவதற்கு இடமாக உள்ளது என உணர்ந்து, புறம் அகம் என்னும் இரண்டன் தொழிலாலும் வழிபடுவர். இவ்வழிபாடு கிரியை எனப்படும். இதுவே சிவாழை, சிவதன்மம் என்னும் பெயர்களால் வழங்கப்படுவது.

சிவபூசைக்கு முன் அங்கமாகப் பூதசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, விங்கசுத்தி என்னும் ஜவகைச் சுத்திகள் செய்யத்தக்கன.

இவ்வழிபாட்டில் மந்திரம், கிரியை, பாவண என்பவை முறையே வாய், கை, சிந்தை என்பவற்றில், ஒரு வழிப்படக் கருத்தொன்றிச் செய்யப்படும். இப்பூசை முன் னர் அகத்தே இதயத்தானத்தில் பாவண வகையால் செய்யப்பட்டு, பின் புறத்தே சிவவிங்கத் திருமேனியில் செய்யப்படும். பூசைக்கு அங்கமாகச் செய்யப்படுவன தியானமும் ஜமமும் ஆகும். பூசை அவற்றின் அங்கி ஆகும். அங்கிமுதன்மையுள்ள செயல், அங்கம் துணைச் செயல்.

கிரியையாளர்கள் முதல்வன் மந்திரங்களால் திருமேனி கொள்ளுகிறார்கள் எனக்கருதி வழிபடுதலினால், அவர்களுக்கு முதல்வன், கடைந்தபொழுது விறகின்கண் தோன்றும் நெருப்புப்போல, அவ்வப்பொழுது தோன்றி நின்று அருள்புரிவன். பூசை என்னும் சொல் பூஜா என்பதன் தற்பவம். பூ-பூர்யங்கே (நிறைகின்றன), ஜா-ஜாயதே (தோன்றுகிறது) என்பது சொல்லின்

இயல்பு. அஃதாவது, துன்பத்திற்குக் காரணமாகிய கனமம் எல்லாம் பூர்த்தியடைந்து, இன்பத்திற்குக் காரணமான ஞானம் தொன்துகிறது: இங்கிலையை எய்துவிப்பது பூசை என்றபடி.

கிரியையில் வழுவாது நின்றேர் முடிவில் எய்தும் பயன் சாமிப்பு எனப்படும்; அஃதாவது, மைந்தர் போன்று இறைவனுக்கு அனுக்கராய் வைகி இன்புறும் நிலை. கிரியையாளர்களின் அன்பும் உரிமையும் மைந்தர்க்கு உள்ளவை போன்றிருத்தலால், இவர்தம் நெறி மகன்மை நெறி (சற்புத்திர மார்க்கம்) எனப்படும். திருஞான சம்பந்தருடைய அருள் வாழ்க்கையில் மகன்மை நெறி முனைந்து தோன்றி விளக்கம் பெறுகின்றது;

(iii) யோகம்

கிரியையில் நின்றேர்க்கு நிகழும் பக்குவ முதிர்ச்சியால் அதிநுட்ப உணர்வும் அதற்குத் தகுந்த அன்பும் வளரும். அவ்வாறு வளரப்பெற்றேர், சுத்த மாயையில் விளங்குவனவாய், மனம் முதலிய அக்கக்ருவி களைச் செலுத்துவனவாய் உள்ள நாத, வின்துக்களாகிய சோதி வடிவே பொருள்; முற்கூறிய உருவும், அருவருவும் எனப்பட்ட வடிவங்கள் அதனை நினைந்து வழிபடுத்திக் கூட உள்ளவையே என உணர்ந்து அகத் தொழில் ஒன்றுனே அந்த அருவத் திருமேனியை வழிபடுத்திக் கூடியர் ஆவர். இவ்வழிபாடு யோகம் எனப்படும்.

ஐம்பொறிகளை அடக்கி, உயிர்ப்பைச் சுமுமுனுகெறியே செலுத்துதல்; அதனால் மூலாதாரத்தில் விளங்கும் அசபாசத்தியை ஏனைய ஆதாரங்களினும் கண்டு மேலே செல்லுதல்; பின் பிரமரங்திரம் என்னும் உச்சியில் ஆயிரம் இதழ்த் தாமரையை அலரச்செய்து, அதன்கண் விளங்கும் சந்திரமண்டலத்தை மூலக்கணலால் இளக்கச் செய்தல்; அதனால் ஒழுகும் அமுததாரையால் நாடிகள் எல்லாம் நனைதலால் உடம்பு நிலைத்திருக்கச் செய்தல்; தான் உடற்பற்று நீங்கிப் பேரொளியாகிய சிவ சோதியைக் கண்டு அதுதான் ஆகப் பாவித்தல்—என்னும் இவ்வியல்பினை உடையது யோகம்.

இயமம், நியமம், இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராண்யாமம்), தொகைநிலை (பிரத்தியாகாரம்), பொறைநிலை (தாரணை), நினைதல் (தியானம்), அதுவாதல் (சமாதி). என்னும் எட்டும் இதன் அங்கங்கள் ஆம். யோகியர் எய்தும் சித்திகள் (பேறுகள்), அணிமா, மகிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம். வசித்துவம், கரிமா என எண்வகைப்படும்.

யோகியர் எய்தும் பதம் சாருபம் எனப்படும். அஃதாவது, தோழற்கு உள்ள உரிமை போல இறைவனேடு ஒத்த வடிவும், ஒத்த அணிகலனும் பெற்று இன்புறுவது. இவர்தம் நெறி தோழுமை நெறி எனப்படும். இங்கெறி நம்பி ஆரூர் அருள்வாழ்க்கையில் முற்பட்டுத் தோன்றி விளக்கம் பெறுவது ஆம்.

இதுகாறும் விளக்கிய மூவகைப்படும் வழிபாடுகளும் இறப்பில் தவம் எனவும், இவற்றின் பயனுக்க் கூறப்பட்ட சாலோகம் முதலிய மூன்றும் பதமுத்திகள் எனவும் வழங்கும். பதமுத்திகள் சரியை முதலியவற்றுக்கு இடையில் வரும் பயன்கள் ஆம். ஞானமே அவற்றின் முடிந்த உண்மைப்பயன்.

(iv) ஞானம்

மேற்கூறியபடி சரியை கிரியா யோகங்களில் பயின்றார்க்கு முதற்பொருளை உள்ள வாறு உணரும் வியாபக உணர்வு விளங்கும். அவ்வணர்வால், எல்லையின்றி யாங்கனும் நிறைந்த உண்மையறிவின்பெப்பு பிழம்பாகிய முதல்வனது உண்மையியல்பைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்னும் படிவழி சென்று தலைப்பட்டுணர்ந்து, அவன் அருள்வழி நிற்றலே ஞானம் எனப்படும்.

இதற்குப் பயன் பரமலக்ஷியம் என மேற்கூறிய வீடுபேறு ஆகும். இது பரமுத்தி எனவும், சிவ சாயுச்சியம் எனவும் கூறப்படும். சிவ ஞானிகள் நிற்கும் நெறி நன்னெறி (சன்மார்க்கம்) எனப்படும். இது சமயகுரவர் நால்வர் வாழ்க்கையினும் உணரப்படுவதே யாயினும், மாணிக்கவாசகர் வாழ்க்கையை இங்கெறிக்குச் சிறப்பாக எடுத்துக் காட்டுவது வழக்கமாக உள்ளது.

(v) யோகிகளும் ஞானிகளும் உருவ வழிபாடில் கொள்ளும் கருத்து வகை :

யோகியர் சிவலிங்கம் முதலிய திருமேனி களை வழிபடும்போது, தமது இதயத்தில் விளங்கும் முதல்வன் அத்திருமேனிகளிலும் இருந்து வழிபாட்டை ஏற்றுக்கொள்வன் எனக் கருதிப் பிரணவம் முதலிய மந்திரங்களால் வழிபடுவர். அவர்களுக்கு முதல்வன் கறந்தபோது வெளிப்படும் பால்போல, அவ்வம்மங்கிரங்களால் அவரவர் விரும்பிய வடிவாய் அவ்வப்பொழுது வெளிப்பட்டு அருள் புரிவன்.

சிவ ஞானிகள், முதல்வனை, ஓரிடமாகக் குறித்தல் இன்றி அன்புமாத்திரத்தால், அன்பு விளையும் இடங்களில் எல்லாம் வழிபடுவர். முதல்வன் அவர்களுக்குக் கண்ணை நினைந்த தலையீற்று ஆனுக்குப்பால் அங்கினைவு மாத்திரத்தால் சரத்தல் போல, எப்போதும் அவர் தம் அன்பே தானாக வெளிப்பட்டு நின்று அருள் புரிவன்.

இதனால், எல்லாராலும் தொழுப்படும் முதல்வன் ஒருவனே ஆயினும், தொழுவார் கருத்து வேறுபாடுபற்றி, வழிபாட்டின் பயனும் அப்பயனை முதல்வன் அருளும் முறையும் வேறுபடும் என்பது உணரப்படும்.

(vi) சரியை முதல் நான்கும் ஞானம் என்ப்படல் :

மேலே கொடுத்த விளக்கத்தை விருந்து இறைவனை அவரவர் உணர்வு நிலைக்கு ஏற்ப அறிந்து அனுகூதலே சரியை முதலாக நான்கு வகையில் வைத்து உணர்த்தப்படுகின்றது என்பது உணரப்படும். உருவம், அருவருவம், அருவம், இவற்றைக் கடந்த உண்மை யறிவின்பட்பிழும்பு என்னும் முதல்வனுடைய நால்வகை இயல்புகளை முறையே அறிந்து செய்யும் வழிபாடே சரியை முதல் நான்காகக் கூறப்பட்டது. இவ்வழிபாட்டு முறையில், வழிபடுவோர் அறிவுபடி முறையில் மேன்மேலும் நுணுகிவரும் என்பதும், அதற்குத்தக அறிவைத் தடுத்து நின்ற மலசத்தியும், முறையை தேய்ந்து வரும் என்பதும், “அன்பும் அருளும் அறிவுக்கு அடையாளம்” ஆகவின், முதல்வன்

மாட்டு நிகழும் உண்மையன்பும் அம்முறையே முதிர்ந்துவரும் என்பதும் உணரத்தக்கன. முதிர்ந்து முறுகி வளர்ந்த மெய்யன்பு ஒன்றே முதற்பொருளை உணர்விப்பதும், உணர்ந்து பேரின்பமயமாய் அநுபவிக்கவைப்பதும் ஆகும். இவ்வன்பு மெய்யுணர்வின் பயனாக முதல்வன் அருளால் கிடைப்பது.

“ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்” என்னும் பெரிய புராணம் இங்குச் சிந்திக்கத் தக்கது. இதனால் மெய்யுணர்வின் பயனே ஈசன்பால் உள்தாகும் அன்பு என்பது உணரப்படும்.

“அன்பினில் விளைந்த ஆரமுதே” “ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே, என்னுடைய அன்பே”, “அன்பே சிவமாயதாரும் அறிகிலார்”, “அன்பில் ஊன்று உள்ளூரும் சோதியாம் நின்றனன்” எனத்திருமுறைகளில் குறிக்கப்படும் அன்பு மெய்யுணர்வின் பயனாக முதல்வன் திருவருளால் பெறும் அன்பே ஆகும் என்னும் உண்மை உணர்ந்து கடைப்பிடிக்கத் தக்கது.

இன்னும் இங்குக் கூறியதிலிருந்து முதல்வனை உணரும் உணரவே மெய்யுணர்வு என்பதும். ஆகவின், முதல்வன் இயல்பை உணரும் உணர்வால் அவன்பால் மெய்யன்பும், அம்மெய்யன்பால் சரியை முதலிய வழிபாடும் நிகழ்வன என்பதும் உணரப்படும். இக்காரணம்பற்றிச் சரியை முதலிய நான்குமே மெய்ஞ்ஞானம் எனவும்படும். “விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அநூர்பூலார் காய்களிபோல் அன்றே பராபரமே” என்னும் தாயுமானார் வாய்மொழி கருத்தக்கது.

(vii) மெய்யுணரும் அறிவிற்றேன்றும் குறிகள் :

பயன் கருதாது செய்துவரும் சிவபுண் ணியங்களின் பயனாக ஒருவன் அறிவின்கண் இருவிலையொப்பு என்னும் குறி (அடையாளம்) தோன்றும். அஃதாவது, நல்விளை தீவிளை என்னும் இருவிளைகளையும், அவற்றின் பயனுகையை இன்ப துன்பங்களையும்— இரண்டும் பிறப்புக்கே ஏது ஆவன எனக் கண்டு சமபுத்தி செய்து—ஐப்ப உவர்த்தல்.

“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்—பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு”
என்னுங் திருக்குறள் இக்கருத்துப்பற்றி
எழுந்தது.

இருவினை யொப்பின்கண் நிகழ்வன
மலபரிபாகமும், சத்தினிபாதமும், சத்தினி
பாதத்தால் மெய்யுணர்வின் விளக்கமும்
ஆகும். மலபரிபாகமாவது மலசத்திகள்
தேய்ந்து அகலுதற்குரிய பருவம் எய்துதல்.
இப்பரிபாகம் நிகழம்போது அதன்வழி நின்று
உயிரை நடாத்தி வந்த முதல்வன் அருளாகிய
திருவருள் தன்கருணைமறம் மாறிக் கருணையே
யாகி உயிரின்கண் பதியும். இப்பதிவு சத்தினி
பாதம் எனப்படும். சத்தினிபாதத்தில் நிகழ்
வது மெய்யுணர்வு. மெய்யுணர்வின் முடிவு
நிலையாகிய சிவஞானத்தால் அவா அறுத்து
மெய்யன்பால் முதற்பொருளை அணைந்து பிரிப்

பின்றி ஒன்றி நின்று இன்புறுதலே பரமுத்தி
எனப்படும் வீடுபேரும்.

ஆதியார் தாளினை அருளொடே வழிபடும்
நீதியாம் நீலூர் நிலைமையாய் நின்றும்
பாதம்நான்கு; அவர்பேறும் பதமுந்நான் கவற்
நூலே

*இதியார் பெறுவதேர் உயர்பெருங் கதியதே.

—கந்தபுராணம்.

நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நான் அறிய-வல்லதனுல்
ஆரேஹும் அன்புசௌயின் அங்கே தலைப்படுங்கான்
ஆரோஹும் கானு அரன்.

—திருக்களிற்றுப்படியார்.

*ஓதி-ஞானம்.



செய்திகள்

மதுரை பேச்சியம்மன் துறை சாலையில் இருக்கும் ஸ்ரீ இராமேசவரம் தேவஸ்தானம் பாடசாலையில் 25-10-58-ல் சிவாகம சித்தாந்த பயிற்சி வகுப்பு திரு. பி. டி. இராஜன் பார்-அட.லா. எம்.எல்.சி. அவர்கள் தலைமையில், சென்னை இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கனம் திரு. எம். பக்தவத்சலம், பி.ர., பி.எல்., அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. சென்னை அறநிலையப் பாதுகாப்புத் துறை ஆணையாளர் திரு. அ. உத்தண்டராமன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் கலந்து கொண்டார்கள். கனம் அமைச்சர் அவர்களையும், திரு. பி. டி. இராஜன் மற்றும் விழாவிற்கு வந்திருந்த அணைவரையும் தேவஸ்தானத்தின் சார்பில் வரவேற்றியும் நிகழ்த்தப்பட்டது.

சென்னிமலை, ஸ்ரீ சுப்ரமண்யசவாமி தேவஸ்தானம், மலையாண்டவர் கோயில், திருப்பணியை சென்னை மாநில அறநிலையப்பாதுகாப்புத் துறை அமைச்சர் கனம் திரு. எம். பக்தவத்சலம், பி.ர., பி.எல்., அவர்கள் 20-11-59 தேதி ஆரம்பித்துவைத்தார்கள். சென்னை அறநிலையப்பாதுகாப்புத் துறை ஆணையாளர் திரு. அ. உத்தண்டராமன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் கலந்து கொண்டார்கள். அமைச்சர் அவர்களுக்கு வரவேற்றித்து வாசித்தவிக்கப்பட்டது.

பரதார், ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் மாணைஜிங் டிரஸ்டி திரு. நா. காத்தப் பெருமாள் பிள்ளை அவர்கள் ஆதாவின்கீழ் சிதம்பரம் பரதார் கிராமத்தில் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் ஸ்தாபனக் கல்நாட்டுவிழா 24-11-59-ல் சிதம்பரம் திரு. ஜி. வாகீசம் பிள்ளை, எம்.எல்.ர., அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. பரதார் ஊராண்மைக் கழகத் தலைவர் திரு. உ. வாகீசம் பிள்ளை அவர்களால் நூல்நிலையத் திறப்புவிழாவும் அதனேடு இணைக்கப்பட்டு நடத்தப்பெற்றது. கடலூர் அறநிலையப் பாதுகாப்பு உதவி ஆணையாளர் திரு. ரா. அ. வரதராஜப்பர் அவர்கள் அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்கள்,

ஸ்ரீ வைஷ்ணவத்தின் பண்டைக்கால

பரிபாடலில் சோலைமலை

(பி. ஸ்ரீ)

ஸ்ரீவைஷ்ணவத்தின் பண்டைக்கால வளர்ப்புப் பண்ணைகளில் ஒன்று திருமாலிருஞ் சோலை என்ற சோலைமலை. இந்த மலைத்தலம் குறித்துப் பரிபாடலில் ஒரு பாடல் காணப் படுகிறது. இந்தப் பாட்டைப் பாடியவர் இளமெபருவமுதியார். இவர் பாட்டு ஒன்று புறநானானாற்றிலும் காணப்படுகிறது.

தெய்வம் விரும்பும் மலை

மலைகள் நீண்டகாலமாக மக்களை வசீ கரித்திருக்கின்றன ; சிறப்பாகப் புலவர்களை வசீ கரித்திருக்கின்றன. தெய்வத்தையும் வசீ கரிக்கக்கூடியது மலை என்று பண்டைக்கால மக்கள் கருதவந்தனர். விண்ணளாவிய மலை யுச்சிகளில் விண்ணவர்கள் சஞ்சரிப்பதாக நம்பிவந்தார்கள். பழமையான புகழ்வாய்ந்த புலவர்கள் பல மலைகளை அழகிய நீண்ட மலைகள் (புனைநெடுங்குன்றம்) என்று பாராட்டி விருப்பதாகவும், அந்த மலைகளில் சில, மக்கள் துண்பங்களைப் போக்கி, நிறைந்த பயன்களைத் தருவதாகவும் இளமெபருவமுதியார் தமது 'சோலைமலை'ப் பாட்டில் தெரிவிக்கிறார். இம் மலைகளிலும் சில, தெய்வங்களால் விரும்பப் படுகின்றன என்றும், இவற்றுள் மிகவும் சிறந்தது திருமாலிருஞ்சோலைமலை என்றும் சொல்லுகிறார்.

சோலைமலையின் சிறப்பு

ஒங்கினிற்கும் மலையைப் பார்த்ததும் மனமும் ஓங்குகிறது ; துண்பமும் கவலைகளும், குறுகிய நினைவுகளும் மறைந்துவிடுகின்றன. மனக்கவலை தீர்த்து, விளக்குச்சுடரைத் தூண்டிவிடுவதுபோல் மனத்தைத் தூண்டிவிடுகிறது மலை என்று தமிழறிஞர்கள் பாடியிருக்கிறார்கள். அத்தகைய அறிஞருள் ஒருவர் இளமெபருவமுதியார்.

நாடு நகரங்களின் செழிப்பிற்குக் காரணமான ஆறுகள் மலைகளில் உற்பத்தியாகின் றன என்பதை அறியாதார் யார்? மலைகளில் அருவிகள் உண்டு ; சுனைகள் உண்டு ; தமிழர் நாகரிகமும் தமிழ்மொழியும் மலையிற்பிறந்தன என்றுகூடக் கருதுகிறோமல்லவா? மேகங்கள் படியும் மலைகளை மக்கள் விரும்புவதுபோல் தெய்வங்களும் விரும்புகின்றன என்றும், அத்தகைய மலைகளில் திருமாலிருஞ்சோலையில் திருமால் விருப்பத்துடன் கோயில்கொண்டிருக்கிறுன் என்றும் பாடுகிறார் இளமெபருவமுதியார்.

'நீள்கிலை ஓங்கு விருங்குன்றம்' என்று இப்புலவர் சோலைமலையைக் குறிப்பிடுகிறார். நீண்டு உயர்ந்த நிலைமையை உடையது இந்த விருங்குன்றம்—அதாவது, இந்தத் திருமாலிருஞ்சோலை—என்பது பொருள்.

ஒன்று இரண்டாகி ஒன்றாகிறது!

திருமாலிருஞ்சோலையின் முக்கியமான சிறப்பு திருமால் இங்கே கோயில்கொண்டிருப்பது என்பதையும் தெளிவுபடுத்துகிறார் இளமெபருவமுதியார். இங்கே இவர் கூறும் திருமால் கண்ணன்தான். ஆனால் இந்தத் தெய்வக்காட்சி ஒருவன் இருவராய்க் கானும் ஓர் அதிசயக் காட்சியாக வருணிக்கப்படுகிறது. அதாவது, திருமால் கண்ணனுகவும் பலராமனுகவும் தரிசனம் அளிக்கும் காட்சி இது.

கண்ணையும் பலராமனையும் தாங்கிக்கொண்டிருக்கும் இம்மலை மக்கள் துண்பங்களைப் போக்கி அவர்களுக்கு வேண்டிய நிறைந்த பயன்களை அளிக்கவல்லது என்பது இவர் கருத்து. இந்த இரட்டைத் தெய்வங்களில் கண்ணன் கடல்போல் இருக்கிறானும் ; பலராமனே கடற்கரைச் சோலையில் பரந்திருக்கிறது.

கும் மணல்போல் இருக்கிறோம். கண்ணன் கருநிறம், பலராமன் வெண்ணிறம் என்பது குறிப்பு.

இப்படி இந்தச் சகோதர தெய்வங்கள் வேறு வேறு நிறங்களை உடைய உருவினராக இருந்தாலும் சொல்லும் பொருளும்போல் ஒன்று பட்டுக் காக்கும் தொழிலைச் செய்துகொண் டிருக்கிறார்களாம். மக்களைக் காப்பாற்றும் காரியத்தில் இந்தத் தெய்வ சகோதரர் இருவரும் எல்லா வகையாலும் ஒன்றுபட்டவர் என்கிறார் இப்புலவர்.

கதிதரும் மலை

திருமாலை இப்புலவர் ‘நாறு இணர்த்துமாயோன்’—அதாவது, வரசனை வீசிகளின்ற சின்ன ஞ சிறு பூங்கொத்துக்களையுடைய துளசி மாலையை அணிந்திருப்பவன் என்கிறார். திருமால் அருள்பெறுவோர்க்கே தனிச் சிறப்பு வாய்ந்த வானுலகம் கிடைக்கும் என்கிறார். திருமால் அளிக்கும் இத்தகைய பரமபதத்தை,

வீறுபெறு துறக்கம்

என்கிறார் இளம்பெருவழுதியார்.

இந்தப் பரமபதத்தை ‘அரிதிற்பெறு துறக்கம்’—அரிதாகப் பெறுதற்கு உரிய வானுலகம்—என்றும் கூறுகிறார். அரிதாகப் பெறுதற்கு உரிய பரமபதத்தை எளிதில் பெறுவதற்கு உதவுகிறது ‘மாவிருங்குன்றம்’ என்கிறார்.

சோலைமலையை ‘இருங்குன்றம்’ என்றும் ‘மாவிருங்குன்றம்’ என்றும் இவர் குறிப்பிடுவதிலிருந்து, சோலைமலைக்குத் திருமாவிருங்கு சோலைமலை என்ற பெயர் அந்தப் பழங்காலத் திலேயே இருந்திருக்கவேண்டும் எனக் கருதலாம்.

பலதேவன், சிலம்பருவி சோலைமலை

இக்காலத்தில் திருமாவிருங்கு சோலைத் திருமால் கண்ணன்தான். ஆனால் சங்ககாலத்திலும் சங்கப் பிற்காலத்திலும் பலராமம் மனையும் மக்கள் வழிபட்டுவந்தனர் என்று தெரியவருகிறது. பலதேவன் என்ற பலராமன் வெண்ணிறமுடையவனாக இருந்ததுடன், வெண்கடம்பு மலரால் தொடுத்த மாலையை மார்பில் அணிந்து காட்சி அளித்தான் என்றும் புலவர் வருணிக்கிறார்.

சோலைமலையில் நூபுரகங்கை என்னும் சிலம்பருவி விழுவதைப் பலரும் அறிவர். பழையகாலத்தில் இது ஒரு பெரிய அருவி யாகத் திகழ்ந்தது என்று கருத ஆதாரம் உண்டு. பேரொளியுடன் ‘மாணவரத்தோன்றி அலங்கும் அருவி’ என்கிறார் இப்புலவர். சோலைமலையில் சிலம்பருவி மாட்சிமை பெறத் தோன்றி ஆரவாரத்துடன் அசைந்து விழும் காட்சி இது. அந்த மாட்சிமையை இன்று நாம் நூபுரகங்கையில் காண்பதற்கில்லை. அப்படி மாட்சிமையுடன் விழுந்துகொண் டிருந்த மலையருவி தெய்விகமாட்சிவாய்ந்த பலதேவனுடைய மார்பிலுள்ள வெண்கடம்பு மலர்மாலை போலத் தோன்றியதென்பது இப்புலவர் வருணானை. இத்தகைய சிலம்பருவியால் அழகுபெறுகிறது சிலம்பாறு என்று, அந்த நீர் பெருகி ஆறுபோல் ஒடுவதையும் குறிப்பிடுகிறார் இவர்.

சிலம்பாறு சோலைமலைக்கு அணியாக விளங்குகிறது என்கிறார். சோலைமலையின் சோலைவள் தகிற்கும் வனப்பிற்கும் இந்த ஆறு காரணம் என்பதையும் குறிப்பாகக் கூறியுள்ளார்.

சிலம்பாறு அணிந்த

சீர்கூழு திருவின்

சோலை

என்பது இப்புலவரின் அழகான வாக்கு.

திருமாவிருங்கு சோலை என்ற முழுப் பெயரையும் இவர் தம் மனிமொழிகளில் அணிபெற இழைத்திருக்கிறார்!

சோலையொடு தொடர்மொழி

மாவிருங் குன்றம்

என்று சொல்லவந்தவர் ‘திருவின் சோலையொடு....என்று தொடங்குவதைக் காண்கிறோம்.

‘திரு’ என்னும் சொல்லோடு தொடர்ந்த ‘மால்’ திருமால் என்று அமைகிறதல்லவா? சோலை என்னும் சொல்லோடு தொடர்ந்த குன்றம் சோலைக்குன்றம் என்று அமைந்து சோலைமலை என்று பொருள்படும். திருமாவிருங்கு சோலைமலை என்பது முழுப்பெயர்; சோலைமலை என்பது சுருக்கமான பெயர். இதையே திருமுருகாற்றுப்படையில் நக்கே

தேவர் ‘பழமுதிர் சோலைமலை’ என்ற குறிப் பிடிக்கிறார்.

மாமனும் மருகனும்

திருமுருகாற்றுப்படை ஆசிரியர் முருகனைப் பாடியிருக்க, இளம்பெருவழுதியார் திருமாலைப் பாடுகிறார். இவர் காலத்தில் திருமாலின் கோயில் பிரசித்தமாக இருந்ததுடன், இப்புலவரும் விஷ்ணுபக்தியில் ஈடுபாடு உடையவராக இருந்தார் என்று ஊகிக்கலாம். திருமுருகாற்றுப்படை ஆசிரியர் அதிதீவிரமுருகபக்தராக இருந்தார்; இளம்பெருவழுதியார் தீவிர விஷ்ணுபக்தராக இருந்தார்.

கண்ணனும் பலராமனும் தெய்வ சகோதரர்களாக உறவுடைன்டு மக்களுக்குத் தன்பம் போக்கி நிறைபயன் அளித்ததுபோல், மருகனும் மாமனும் (முருகனும் திருமாலும்) தரிசனம் அளித்து மக்களை வாழ்வித்தனர் என்று கருதுவதும் பொருந்துவதே.

ஒளியிடை இருள்!

சோலைமலை பேரும் புச்சும் பெற்றிருந்தது என்கிறார் இளம்பெருவழுதியார். வியக்கத்தக்க பெரிய மலை என்கிறார். இங்கே கண்ணன் பொன்னுடை புனைந்த நீலமேனிய னாக்க காட்சிதிருகிறார் என்கிறார். அதிசயமான காட்சி என்கிறார். இந்த அதிசயத்தை ‘இளவெயில் வளாவ (சூழ) இருள் வளர்வன்’ என்று வருணித்திருப்பது ஊன்றி நோக்கத்தக்கது.

காலையில் இளவெயில் தோன்றும்போது இருள் மறைந்துவிடுகிறதல்லவா? பொன்னிற இளவெயில் தன்னைச் சூழ்ந்துகொள்ள அந்த வெயிலுக்கு ஆற்றுது கருநிற இருள் அப்படியே மறைந்து மாயமாய்ப் போவதைக் காண்கிறோம். ஆனால் சோலைமலையில் ஆச்சரியமான முரண்பாடுகொண்ட ஒரு சூரியோதயம் காண்கிறார் இளம்பெருவழுதியார்.

மண்புனல் இளவெயில்

வளாவ, இருள் வளர்வனப்

போன்புனை உடுக்கையோன்

என்ற வாக்கை ஊன்றி நோக்கவேண்டும்.

இளவெயில் சூழ்ந்துகொள்ள, அந்த வெயிலுக்கு இடையே சிறிதும் மங்காது இருள்

வளரும் அதிசயத்தையல்லவா இங்கே காண்கிறோம்? வெயில்தான் மங்குகிறது மயங்கு கிறது இந்த நீலஜோதிக்கு முன்! பிரதாம்பாம் தரித்து நிற்கும் திருநெடுமாலின் தோற்றமல் வலவா?

‘மக்களே! இக் கண்ணன் பலராமனேடு அமர்ந்திருக்கும் நிலையை உள்ளத்தில் கொள்ளுக்கள், நினைத்துப் பாருங்கள்’ என்கிறார் புலவர். இப்படிச் சொல்லிவிட்டு, ‘இனி நீங்கள் திருமாலிருஞ்சோலையின் மணம் கமழ் சிறப்பினைக் கேட்டிராக!’ என்கிறார்.

இயற்கையழகுகளின் இடையே அழகன்

கண்ணனை ஒத்த சிறப்பை உடையது கண்ணன் வாழும் சோலைமலை என்கிறார். பன்னிற மலர்களும் காய்கனிகளும் இம் மலையை அணி செய்கின்றன என்று சொல்லி, இதன் அதிசய அழகு திருமாலின் சௌந்தரிய அதிசயத்தை நினைவூட்டுகிறது என்கிறார். சென்று தொழு முடியாதவர்கள் கண்டு பணிந்து பேறு பெறலாம் என்கிறார்.

மலைச்சைனைகளில் நீலப்பூக்கள் கண்ணனின் நீலமேனி காட்ட, சுனைகளைச் சூழ்ந்து காணப்பட்ட அசோக மரங்களின் மலர்கள் கண்ணனது பொன்னுடை போல் காட்சி தருகின்றனவாம். மேற்பகுதிகளில் மாறுபட்ட நிறங்களோடு காணப்பட்ட காய் கனிகளும் பொன்னிற மலர்களும், பன்னிற மணிகள் இழைத்துப் பொன்னுல் செய்த (திருமாலின்) கிரீத்தை ஒத்திருக்கின்றனவாம்.

திருமாலிருஞ்சோலையில் கேட்கும் ஓசைகளையும் வருணிக்கிறார். சூட்டி தழுவியிருக்கும் தாய்க்கரங்கு பாயும் காட்சி ஒருபுறம். மூல்கைக்கொடி ஸீசிப் படர்ந்து மெல்லரும்புசன்று கிடக்கும் காட்சி ஒரு புறம். மயில்கள் ஆடாமல் ஒலி செய்துகொண்டிருக்கும் ஓசை ஒருபுறம்; குருக்கத்திச் செடிகளில் இலைகள் உதிரும்படி நூழந்து சூயில்கள் கூவும் கீதம் ஒருபுறம். மலைக்குகைகளில் தோன்றும் எதிரொலிகளையும் குறிப்பிடுகிறார்.

இத்தகைய குன்றை மனைவி மக்களோடு திசை நோக்கித் தொழுது செல்லுங்கள், மலைக்குச் செல்ல இயலாத மக்களோ! என்கிறார். ‘மலையைத் திருமாலாக மதித்து வழி பட்டுச் செல்லீராக’ என்கிறார்.

திருமாலிருஞ்சோலையில் திருமால் ('இருள் மயக்கு மணி மேனியன்) விசேஷ அன்புடன் எழுந்தருளியிருக்கிறானும். இப் பெருமானைத் 'தாமரை புரையும் கண்ணன், என்கிறார்.

துன்பம் களைவோன்

என்கிறார். 'இருங்குன்றத்தான் என்கிறார்.

இரட்டைத் தெய்வ வழிபாடு ('பெரும்பெயர் இருவா')

பலதேவ—கிருஷ்ணர் இருவரையும் வாழ்த்துவதுடன் இப்பாட்டு முற்றுப்பெறுகிறது. வேதத்திலேயே இந்த இரட்டைத் தெய்வ வழிபாட்டுக்கு ஆதாரம் இருக்கிற தென்று கருதுகிறார் இப்புலவர். 'வேதம் இந்த இரட்டைத் தெய்வத்தைப் புகழ்ந்து பேசுவதால், நாங்கள் அந்த இருவரையும் வணங்குகிறோம்' என்கிறார்.

மனைவி மக்களோடும் பெற்றேரோடும் அன்புள்ள உறவினரோடும் பிறரும் வணக்கிப் பேறுபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

வாழும் வழி

இங்கே துறவு நெறி குறிக்கப்படவில்லை; வாழும் வழியாகத்தான் வைஷ்ணவம் குறிக்கப் பெறுகின்றது. கண்ணனின் நிலமலை போன்ற தோற்றத்தை உள்ளத்தில் கொண்டு, 'சோலைமலை மேல் ஒரு நிலமலையே!' என்று போற்ற விரும்புகிறார். 'பசுமையான துளசி மாலை (பசுந்துளவு) அணிந்திருக்கிறான் எம் கண்ணன்' என்கிறார். இப்படிக் கண்ணனைப் போற்றுகிறவர், ஒற்றைக் குண்டலைத்துடன் வெண்ணிறமேனியனாக விளங்கும் பலதேவ ஜெயும் போற்ற விரும்புகிறார்.

கருடப் பறவையின் உருவும் கொண்டுள்ள அழிய கொடியை உடையவன் கண்ணன் என்று, அந்த வெற்றிக்கொடியின் சிறப்பில் ஈடுபடுகிறார். அதே சமயம் பலதேவனது வெற்றிக்கு அறிகுறியான கலப்பைப் படையைக் குறித்தும் பிரஸ்தாபிக்கிறார். பிறகு கண்ணன் பெருமையிலேயே ஈடுபட்டுப் பலபடியாகப் புகழ்கிறார்.

இவ்வளவு புகழும் வேதத்தில் காணப்படுகிறது என்கிறார். அத்தகைய வேதத்தை 'அஞ்சீர் நாம வாய்மொழி'—அதாவது அழு

கிய சீரும் புகழும் வாய்ந்த வேதம்—என்கிறார்.

'பெரும்பெயர் இருவா' என்று போற்றப்படும் இரட்டைத் தெய்வத்தை வேதம் துதித்து நலம் பெற்றிருப்பதோல் தாழும் துதித்து நலம்பெற விரும்புகிறார். எதற்காக? பலதேவ—வாசதேவர்களான இருவரும் கோயில் கொண்டிருக்கும் திருமாலிருஞ்சோலை மலையின் அடியில் வாழும் வாழ்க்கை தமக்கும் தம்மைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்க்கவேண்டும் என்பது இங்கே இவரது முடிவான பிரார்த்தனை.

வாழ்க்கை வேண்டும் என்கிறார். வாழும் வாழ்க்கை வேண்டும் என்கிறார். 'மண்ணில்' நல்லவண்ணம் வாழலாம்' என்று சிவநேசச் செல்வரான திருஞான சம்பந்தர் கூறி அதற்குச் சிவவழிபாட்டைப் பெருவழியாகக் காட்டுவதோல், இளம்பெருவழுதியாரும் வாழப் பெருவழி ஒன்று காட்டுகிறார் இந்தப் பரிபாடற் பாட்டிலே.

'கழுமலவள் நகரில் அம்மையப்பனுக்கக் காட்சி தருகின்றனன் இறைவன்; அவன் அருளால் அவன் தாள் வணங்கினால் இவ்வுலகத் திலே நல்ல எண்ணம் வாழ வழி தெரியும்' என்பது திருஞான சம்பந்தரின் திருவள்ளும். இளம்பெருவழுதியாரோ திருமாலி ருஞ்சோலைமலைத் தலத்தில் பலதேவருடன் இசைந்து தரிசனம் அளிக்கும் கண்ண பிரானை வழிபட்டு, அந்த மலையடியில் வாழப்பெற்றுல் வாழும் வழி தானே புலனுகிவிடும் என்று முடிவு கட்டுகிறார்.

கைம்மக வேடும்

காதல் அவரோடும்

வாழ்ந்து இல்லறத்தை நல்லறமாக்கிக் கொள்ளும் வாழ்க்கையைத்தான் இவரும் குறிப்பிடுகிறார்.

* * *

அந்தக் காலத்திலே சோலைமலையின் அடியில் இப்படி வாழ்ந்த பாகவத சமயிகள் (வைஷ்ணவர்) திருமாலிருஞ்சோலைக்கு யாத்திரையாக வந்தவர்களுக்கு வைஷ்ணவக் கொள்கைகளை அறிவித்தார்களென்றும், இவர்களும் பல வேறு தலங்களுக்கு யாத்திரை போய் அங்கங்கே இக்கொள்கைகளை விதைத்து வளரச் செய்தார்களென்றும் ஊகிக்கலாம்.

திருவாதிதை

[திரு. T. S. கந்தசாமி முதலியார் M.A., சாத்தூர்]

நிலமிசை வாழும் மக்கள் வானத்தை யென்றும் ஆரா விருப்புடன் கோக்கி ஓவா வியப்பெய்துகின்றனர். வானமின் நிலவுலகிற் குப் பேரமுகு செய்கின்றது. மதிப்புவா இரவில் வானம் மூல்லை பூத்த கானம்போல் விளங்கும். மதிபூத்த இரவிலோ அது மலர் பூத்த பாற்கடல் போற்றிகழும். வானத்தில் மின் னும் மீன்கள் எண்ணிறந்தன. எனினும் அவற்றுள் நாண்மீன்களாக விளங்குவன மிகச் சிலவே. மதி சென்னெறியாகிய மதி செல் மண்டிலத்தில் விளங்கும் மீன்கள் நாண்மீன்களாம். நாண்மீன்கள் தாமே இயல் பாக ஓளியுடையன. மதிமீன்று; கோள். மதிதன்னியல்பில் ஓளியுடையதன்று. அது ஞாயிற்றிரூளியைப் பெற்று, அதை எது ரொளி செய்கின்றது. ஞாயிறுமீன்; தன் வெளியுடையது. மீன்கள் நிறத்தாலும், அளவாலும், பிறவற்றுலும் வெவ்வேறு தன்மையுடையன.

பண்டைத் தமிழர் வானநூற் புலமை பெற்றிருந்தனர். நிலம், ஞாலம், மீன், கோள் முதலிய சொற்களே தமிழர் வானநூற் புலமையை மெய்ப்பிக்கும் தக்கச் சான்றுகள். உலக மக்களைனவரும் பூமியைப் புடை பெயர்ச்சியின்றி நிற்கும் இயல்புடைய தெனக் கருதினர். தமிழரும் அவ்வணர்வால் பூமித்து, நிலம் எனப் பெயரிட்டனர். நில் என்னும் பகுதி, அம்மென்னும் விகுதியொடு புணர்ந்து, நிலமென்றுகி, நிற்குந்தன்மை யுடையதென்று கருதப்பட்ட பூமியைக் குறித்தது. ‘ஞாலம்’ என்னும் சொல், ‘ஞால்’ என்னும் முதனிலையடியாகப் பிறந்தது. அம் முதனிலை, ‘அம்’ விகுதியொடு புணர்ந்து, ‘ஞாலம்’ என்றுமிற்று. அச்சொல், வெளி யிடைத் தொங்கும் நிலவுலகத்திற்குக் காரணக் குறியாயிற்று. ‘ஞா’ என்னும் முதனிலையடியாகப் பிறந்த ‘ஞாயிறு’ என்னும் சொல் நாப்பனுள்ளதென்றும் பொருள் பயந்து ஒளி மண்டிலத்தின் நடுவிலுள்ள சூரியனைக் குறிக்கின்றது. மின்னென்னும் முதனிலை நீண்டு மீன் என்றுகி, மின்னு தலையுடைய

மீனை யுணர்த்திற்று. கொள்ளென்னும் முதனிலை நீண்டு கோள் என்றுகி, தானே ஒளி செய்யமாட்டாது, பிறதோர் ஒளி பொருளின் ஒளிபெற்று மின் னும் பொருளைக் குறித்தது. இத்தகைய சொற்களை ஆக்கிக்கொண்ட தமிழர் வானநூற் புலமையுடையரா யிருந்தனர் எனக் கூறினால் அது மெய்மையுடையதன்ரே?

செஞ்ஞாயிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப் பரிபும்' பரிபுச் சூழ்ந்த மண்டிலமும் வளித்திருத்திசையும் வறிது நிலையை காயும் மென்றிகை சென்றாங் தறிந்தோர் போலவென்றும் இனைத் தென்போரு மூளே. (புறம்-30)

எனப் பண்டைத் தமிழரின் வானநூற் புலமை பாராட்டப் பெற்றிருத்தல் காண்க. தம் கையகத்துள்ள பொருளின் தன்மையைப் பிறர் அறியும் தெளிவினும், வானநூற் புலவர் வானகத்திலுள்ள பொருளின் தன்மையை யறியும்தெளிவு சிறப்புடையது. நாண்மீன்களையே தமிழர் நன்கறிந்தனர். ஏனையவற்றுள் ‘வட்புல வெள்ளி’யை நன்கறிந்திருந்தனர். ‘வட்புல வெள்ளி’ தென்புலம் ‘பட்டரினும்’ என வடத்திசை நிங்காத துருவமீனை வெள்ளொக்குடி நாகனார் கூறியுள்ளமை காண்க. நாண்மீன்களுள் பல்லாற்று னும் சிறந்த திருவாதிரையைத் தமிழர் நன்கறிவர்.

உலகங்கள் பலவற்றிற்கும் முதல்வனும் அவற்றை யெல்லாம் படைத்து, அளித்து, அழிக்கும், பிறவாயாக்கைப் பெரியோனு மாகிய சிவனைத் தமிழர் ‘ஆதிரையான்’ என அழைத்தழைத் தகம்குழைந்து, ஆரா இன் பத்துள் திளைக்கின்றார். ஆதிரையையும் பிற அண்டங்களையும் ஒருங்கே படைத்த ஆதி சிவனை, ஆதிரையிற் பிறந்தான், என்னும் பொருள் கொண்டு, ஆதிரையான் என்பர் சிலர் : அவர் அறியார்.

“மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை முன்னும் படைத்த முதல்வனைப்—பின்னரும் வூடு விடுவது ஆராய்வது முறை தொழி

ஆதிரையா னுதிரையா னென்றென் றயர்வுறும் யூர் திரைநீர் வேலியுலகு.”

என்னும் பண்டைப் புலவர் செய்யுள் அப் பொருளைத் தெளிவுறுத்தும். ஆதிரையான் எனச் சிவனை அழைப்பதற்குத் தக்க காரணம் வேறு உளதால்ல வேண்டுமென உய்த்துணரக் கிடக்கின்றது. அக்காரணம் யாதெனப் பின்னர் ஆராய்வாம்.

திருவாதிரை யென்னும் பெயர் அம்மீனுக்குத் தமிழர் முதற்கண் குட்டிய பெயரன்று. அம்மீனுக்கு வடமொழியாளர் இட்டபெயர் ‘ஆருத்ரா’ என்பது. அவ்வடமொழிப் பெயரே, ஆதிரையெனத் திரிக்கு, ‘திரு’ என்னும் கடவுட் சார்பைப் புலப்படுத்தும் அடைமொழி பெற்றுத் திருவாதிரை யென மருவியுள்ளது. அவ்வடமொழிச் சொல் அக்குச் செங்கிற முடையதென்பது பொருள். பின்னை, தமிழர் அம்மீனுக்கிட்ட பெயர்தான் என்னையோளனின், அது ‘செம்மீன்’ என்பதாம். ‘செம்மீன்’ எனும் சொல்லும் அப் பொருட்டாதல் காண்க. திருவாதிரை யென்னும் சொல் வழக்கேற்றச் செம்மீன் என்னும் வழக்கு வீழ்ந்தது. வான் நூற் பொருண்மையுடைய பல தமிழ்ச்சொற்கள், அங்ஙனமே வடமொழிச் சொற்கள் வழக்கேற, வழக்கு வீழ்ந்தன.

நாண்மீன்கள் பலவற்றுள்ளும் திருவாதிரை உருவத்தில் மிகப் பெரியது. அதனிற் பெரியது கேட்டை ஒன்றே. ஆதிரை இத்துணைப் பெரிதென மனத்தாலும் யார்க்கும் கணித்தற்காரிய பெரிய வூருவத்தது. நிலத்தின் வாழும் மக்கள் நிலமே சாலப் பெரிய பொருள் என மதித்துத் தருக்குவர். அவர் வானிடை யியங்கும் மீன்களின் பருமையை யுணரார். தலைவி, தலைவன் பால்வைத்த அன்பின் மாண்பை விளக்கவந்த கவி, அவ்வன்பை நிலத்தினும் பெரிது எனக் கூறி னார். அக்கவியின் கருத்துள் நிலமே மிகப் பெரிய பொருளென்னும் கொள்கை படிந்து கிடக்கின்றது. ஆதிரை நடுவிற் பூமியை வைக்கின் இங்நிலவுலகம் ஊசியின் நுனியினும் சிறிதாகத் தோன்றும். ஞாயிறு, நிலத்தினும் பதின்மூன்று லக்ஷ்த்தையாயிரம் மடங்கு பெரிது. ஆதிரை ஞாயிற்றினும் இரண்டரைக் கோடி மடங்கு பெரியது. அதன் குறுக்களவு இருநூறு கோடி மைல்

நீளமென்ப. ஞாயிறு பூமியினின் ரூண்பது கோடியே முப்பது லக்ஷ்ம் மைல் தூரத்துள தென்ப. ஞாயிற்றிருக்குமிடத்தில் திருவாதிரையை வைப்பின், அது பூமியிற்றிருக்குமிடத்தையும் கடந்து அதன் கீழும் சென்று செவ்வாயையும் தொடும் என்று வான் நூற் புலவர் கூறுவர். கேட்டை மீன் ஆதிரையினும் மற்றுமோர் அரை மடங்கு பெரியது. ஆனால் அது இருசுடர்களின் நெறியை விட்டுச் சிறிது விலகியுள்ளதென கருதற்கிடமுள்ளது.

ஆராயுமிடத்து, மதி செல்லும் நெறியில் விலகாது நேர் நிற்கும் மீன்களுள் தன் ணேடிணைப்பதின்றி தானேயாகப் பெரியது திருவாதிரையாம்.

விண்மீன்கள் பல நிறமுடையன. சில வெண்ணிறமுடையன. சில மஞ்சள் நிறத்தன. வேறு சிலவற்றின் நிறம் நீலம்; மற்றும் சிலவற்றின் நிறம் செம்மை. செம்மை நிறமுடைய நாண் மீன்கள் கேட்டை, ஆதிரை, உரோகணி என மூன்றும். மீன்கள் இயற்கையொளியுடையன எனக் கண்டோம். அவைகள் அளப்பில் வெப்பமுடையன. வெப்பத்தின் ஏற்றத் தாழ்விற்கேற்றிருங்கு அதனை யுடைய பொருள்கள் நிறத்தில் வேறுபடுகின்றன. செங்கிறமுடைய மீன் களின் வெம்மை சென்றிக்கேடு (Centrigrade) வெப்பளவை (Thermometre)யில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவரை யளவை (Degree) யாகும். ஆதிரையும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வரையளவையுடைய வெப்பமுடையது. விண்மீன்களுள் ஆதிரைபேரராளி யுடையது.


ஆதிரை நிலத்தினின்று மிகமிக கொடுங்காரத்தில் வானிடையுள்ளது. வானில் மீன்கள் எல்லாம் நிலத்தினின்று சம தூரத்தில் இருப்பனபோல் தோன்றினும் நுனித்தாராயின் அவை ஒவ்வொன்றும் ஏற்றத்தாழ் வுடைய தூரத்திலிருங்கு மீன்னுகின்றன வெனக் காணலாம். செம்மீன் சிந்தையும் செல்லாச் சேணிடையுள்ளது. விண்ணையங்கு பொருள்கள் மக்கள் மனத்தையும் மலைவிக்குங் தூரத்திலிருப்பனவால், அவற்றேரூடு பூமியிடையுள்தாய தூரத்தை, அறிஞர் ஒளிக்கால வாய்பாட்டிற் கூறுவர். ஒளி, தான் தோன்றும் இடம் விட்டுப் புறப்பட்டுச் செல்

அங்கால் கணத்திற்கு, ஒரு நூற்றெண்பத் தாரூயிரம் மைல் வேகத்திற் செல்லுமென்ப. அவ்வேகத்தோடு செல்லும் ஓளி, குறிப்பிட்ட ஒரு மீணினின் று புறப்பட்டு, நிலத்தையடையச் செல்லும் காலத்தால், நிலத்தோடு அம் மீணிடையுள்தாய் தூரத்தைக் குறிப்பிடுதல் வானநூற் புலவர் வழக்கு. ஆதிரையினின் று புறப்படும் ஓளி நிலவுகத்திற்கு வந்து சேர இருநூறு ஆண்டுகள் செல்லும் என்ப. ஆத வின், ஆதிரை, நிலவுகத்தினின் று இருநூறு ஓளியாண்டு தூரத்துள் தென்ப. அங்கு நனம் கூறுதலின் பொருளாவது, திருவாதிரை இன்று வானிடை விட்டொழிந்து போயினும், இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு, அதன் ஓளி, நம் கண்ணுக்குப் புலப்படும் என்பது,

ஆதிரை மிக்க விசையுடன் வாணிடையிடையரு தியங்கிக் கொண்டுளது. வின் மீண்கள் பலவும் இடையரு தியங்குகின்றன, கணம் ஒன்றிற்குப் பதினாந்து மைல் விசையுடன் ஆதிரை யியங்கு மென்ப.

ஆதிரை, ஒரு தனி மீனையினும், அஃதொரு மீன் கூட்டத்திலுள்ளது. அக்கூட்டத்தை மேலெநாட்டு வானநூற் புலவர் ஓரியன் எனக் கூறுவர். அக்கூட்டத்தை முழுதுற சோக்கின் அஃதொரு சிறு மரக்கலம் போன்றும், ஆதிரை அதில் ஏற்றிவைத்துள்ள செஞ்சுடர் வினக்குப் போன்று காணப்படும்.

—தமிழ்க்கலை ஆண்டுமடல்.



இராமேஸ்வர தேவஸ்தான ஆதுரவில் மதுரையில் சிவாகம சித்தாந்தப் பயிற்சி வகுப்பை
25-10-59-ல் அறநிலையுமைச்சர் தீருந்துவைத்தது.

மலைநாட்டுத் திருப்பதியநுபவம்

[மகாவித்வான் திரு. P. B. அண்ணங்கராச்சார்ய சுவாமிகள்]

[திருமூழிக்களப்பதியின் அனுபவத் தொடர்ச்சி]

நம்மாழ்வாருடைய திருவாய்மொழி யில் (9—7) எங்கானலகங்கழிவாயென்கிற பதிகத்தில் திருமூழிக் களத்தப்பனை நோக்கித் தாது விடப்படும் நாரை கொக்கு குருகு முதலிய பறவைகட்கும் மேகத்திற்கும் உள்ளூறை பொருள் விளக்கப்பட்டதாயிற்று கீழ். அதில் 6, 8 ஆம் பாசுரங்களில் தாது விடப்படும் வண்டினங்களுக்கு இப்போது உள்ளூறை பொருள் விளக்கப்படுகின்றது.

[6. தாதுமொழிவாய் வண்டினங்கள் !] என்று வண்டுகளை விளிக்கின்றாராழ்வார். தாய மொழியை வாயிலேயிடையவண்டினங்களே! என்பது பொருள். “வரிவண்டு தேதென வென்றிசை பாடும்” என்றும் “தென்னுதெனுவென்று வண்டு முரல் திருவேங்கடத்து” என்றும் பற்பல விடங்களில் வண்டுகள் இசை பாடுவதாக [அதாவது ரீங்காரம் செய்வதாக]ச் சொல்லப்படுவதுண்டு. இதை நாம் அனுபவத்திலும் காண்கிறோம். தாய மொழிகளை வண்டுகள் சொல்லுவதாகக் கண்டதில்லை. இங்கே தாமொழிவாயென்று அடைமொழி கொடுத்துக் கூறியதனால் தாய வரக்கினால் உபகரிக்கும் ஆகிரியர்களையே வண்டாகக் கொண்டனராழ்வார் என்பது சொற்றெடுமிலேயே தோன்றி நின்றது. இங்கு ‘தாதுரைத்து மறுமாற்றம் கொண்டு வராந்கள்’ என்னமல் தாதுரைத்தல் சொல்லவேண்டுமென்றிவ்வளவே கூறியுள்ளதனால் ஒரு சிறந்த நூற் கொள்கை தெரிவிக்கலாகிறது. அடியார்களைக் காப்பதில் (அல்லது) அடியார்களுக்குக் காட்சி தருதலில் எம்பெருமான்தானே இயற்கையாகக் குதாகலமுடையவன். அன்னவன்பால் நாம் இரப்பதோ தாதுவிடுவதோ செய்யத்தக்கதன்று. சிக்ககளுக்குச் செய்யவேண்டிய

போவினைகளைத் தாய்தந்தையர் தாமாகவே செய்கின்றனரேயன்றி, சிக்ககள் வேண்டச் செய்வதாகவுண்டோ? இல்லையே. அஃதே போல நமக்கு ஆவன செய்யக் கடமைப்பட்டிருக்கின்ற திருமாலிடத்து நாம் இரப்பதும் தாதுவிடுவதும் ஏதுக்கு? என்று கிலர் நினைக்கக்கூடும். இவ்விடத்து உண்மையாதெனில்; “ஸர்வஜ்ஞோபி ஹி விச்வேச: ஸதா காருணி கோபி ஸங், ஸம்ஸார தந்தர வாஹித்வாத் ரக்ஷயாபேஷ்டாம் பரதிக்ஷதே” என்று முனிவர்கள் மொழி கின்றார்கள். இதன் கருத்து யாதெனில், பகவர்ன் இயற்கையாகவே எல்லாமுனர்க்கு வனுமினும், நம்போல்வாரரிடத்து எப்போதும் அருள் மிகுந்தவனுமினும் ‘என்னைக் காத் தருளவேண்டும்’ என்று நம் போல்வாரவாயினின்றும் வெளிவரும் வேண்டுகோட்ட பாசுரத்தையும் விரும்புகின்றன என்பதாம்.

இங்னனம் விரும்புகைக்குக் காரணமும் இந்த சுலோகத்திலேயே கூறப்பட்டுள்ளது. [ஸம்ஸார தந்த ரவாஹித்வாத்] என்று. அவரவர்கள் வேண்டாமல் தானே காத்தருளவதானால் வாசியற எல்லாரையும் ஏககாலத்திலேயே காத்தருள வேண்டிவரும். அந்தக் கிலேசம் கேராமைக்காக வென்றபடி. இந்த நூற் கொள்கையைப் பிள்ளையுலகாசிரியரும் முழுக்ஷாப்படியென்னும் ரகசிய நூலில் “இவன் அர்த்திக்கவேணுமோ? ஸர்வஜ்ஞன் இவன்னினைவு அறியாலேவென்னில், இவன் பாசுரம் கேட்டவாறே திருவள்ளுக்கும்” என்றிரண்டு சூர்ஜைகளினால் விளக்கியுள்ளார்.

இங்னனமே சொல்லுமளவில் ‘எம்பெருமான் நிர்தேஷுகமாக அருள் செய்கிறுன்’ என்னும் நூற்கொள்கை பங்கமடையாதோ

வென்று சங்கிக்க வேண்டா. நிர்மேஹதுகமாக அருள் செய்வதென்பது சில உயர்ந்த அதி காரிகள் திறத்திலேயன்றி எல்லார் திறத் திலுமன்று. இது பகவானுடைய திருவாக்கினுலேயே வெளிவந்த விஷயம்; “நாஸௌ புருஷகாரேண சாபி அந்யேந ஹேதுநா, கேவலம் ஸ்வேச்ச யைவாறும் பரேகேஷ கஞ்சித் ததாசந” என்பது பகவானுடைய திருவாக்கு. ஒரு கால விசேஷத்தில் ஓர் அதிகாரி விசேஷ விஷயத்தில் நான் எனது இஷ்டமே காரணமாக விசேஷ கடாக்ஷம் செய்கின்றேனென்பது இத் திருவாக்கின் தாற்பரியம்.

ஆக, பகவானிடத்து நமது கோரிக்கை யைத் தெரிவிக்கவேண்டியது பொதுவான வொரு விதியென்று தெரியவருவதால் “செய்த்தலையெழு நாற்றுப்போல் அவன் செய்வன செய்து கொள்க” என்கிற உறுதிக்கும் குறையில்லாதபடி நம்முடைய பிரார்த்தனை இன்றியமையாததென்று முடிந்தது. இதுவே ‘தாதுரைத்தல் செப்புமின்கள்’ என்றதனால் தெரிவிக்கப்பட்டதாம்.

[இனி வண்டுக்கும் ஆசிரியர்க்குமுள்ள ஒற்றுமை நயம் விவரிக்கப்படுகின்றது.]

1. வண்டு வடமொழியில் மதுவிறத மென்று பேர் பெற்றிருக்கும். தேன் தவிர வேஞ்சுறைக் கொள்ளாது என்றபடி. அதுபோல, சாஸ்திரங்களில் தேஞுகச் சொல்லப்பட்ட எம்பெருமானையன்றி மற்றென்றைவிரும்பாதவர்கள் வண்டெனத்தகுவர். திருமங்கையாழ்வார் எம்பெருமானை “உளங்களின்திருக்குமடியவர் தங்களுள்ளத் துறையியதேன்” என்கிறார். நம்மாழ்வார் “எனக்குத் தேனே பாலே கன்னலேயமுடே திருமாலிருஞ்சோலைக்கோனே” என்கிறார். எம்பெருமானைத் தேன் போன்றவனுகச் சொல்லுமிடங்களும் பலபல. உபநிடதங்களிலும் பகவான் மதுவாகவே ஒதுப்படுவது காண்கிறோம். “மது வித்யா’ என்னும் பகுதியில் இது விளங்கும். எத்தனை கால மனுபவித்தாலும் தெவிட்டாத தேஞுகிய பகவானைப் பருகிப் பருகிக் களித்துத் திருப்பரனுழ்வார் போல்வாரையொத்து இசைபாடி யுலாவும் பெரியோர்களே வண்டாக விவிக்கப்படுகிறார்கள்,

2. வண்டுக்கு வடமொழியில் சஞ்சகீக மென்றும் ஒரு பெயருண்டு. எப்போதும் ஸஞ்சரித்துக்கொண்டே விருப்பதென்று பொருள். பக்தர்களும் பதியே பரவித் தொழும் தொண்டர்களாகையாலே “சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே மதிட் கச்சியூரகமே பேரகமே வெள்ளறையே வெஃகாகவே பேராலி தண்கால் கறையூர் திருப்புவிழுர் ஆராமஞ்சுழந்த வரங்கம்” என்று, திருப்பதிகள் தோழும் திரிந்துழல் வரர்கள். இத்தன்மையினுலும் வண்டோடா டொப்பார்கள். “தீதில் நன்னெறி காட்டி யெங்குஞ் திரிந்தரங்கனம்மானுக்கே காதல் செய்தொண்டர்” என்று குலசேகராழ்வாராளிச் செய்ததும் இங்குக் குறிக்கொள்ளத் தக்கது.

3. வண்டுகட்குப் புகவரிதான் இடமே கிடையாது. எங்கும் எளிதாகப் புகுங்கு விடும். கட்டுங் காவலுமான திருக்கோயில் களிலும் அவளீலையாக உள்ளே புகுங்கு அர்ச்சா மூர்த்திகளின் திருமேனியிலும் புரானும். ஒருவருடைய தடைக்கும் அஞ்சி சிற்கமாட்டா; தடுப்பாருமிலர். இவ்வண்ணமாகவே “சந்தர் நெருக்க விச்சாதாரர் நாக்க இயக்கரும் மயங்கினர் திருவடிதொழு வான் அந்தரம்பாரிடமில்லை”, “பிரமனுமிங்கிற துன்னிட்டுப் புகலரிய வாசல்” என்னும்படியான திருக்கோயில் வாசல் களிலே அந்தரத்தமரர்களும் அருந்தவழுனி வர்களும் தடைப்பட்டு நிற்கவும் ஒரு தடையுமின்றியே தாராளமாகவள்ளே புகுங்கு திருமால் திருக்கோலத்தைத் தழுவி முழுசிப் பரிமாறும் பாக்கியசாலிகள் வண்டெனத் தகுவர்.

4. பெரியாழ்வார் வண்டுகளைப்பற்றிச் சொல்லுமிடங்களில் “அறு வால் வரி வண்டு கள் ஆயிர நாளு சொல்லிச் சிறு காலைப் பாடும்” என்றும், “எல்லியம்போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம்பாடி” என்றும் பகவானுடைய திருநாமங்களையும் திருக்குணங்களையும் பாடுவனவாகச் சொல்லியுள்ளார். இத்தன்மை சாதாரண வண்டுகளிடத்து எங்களே காணவியலும். நம்மாழ்வார் தாழும் (திருவிருத்தத்தில்) “எம் மீசர்விண்ணேர்பிரானுர் மாகின் மலரடிக்

கீழ்எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே!” என் றாருளிச் செய்கிறார். எம்பெருமானது திருப்பாத மஸிலே நம்மைக் கொண்டு சேர்க்க வல்ல திறமை சர்தாரண வண்டுகட்டு எங்களே வரும்? இத்தகைய உக்கிளினால் ஆழ்வார்கள் தாமே உள்ளுறை பொருளையும் ஒருவாறு விளங்கக் காட்டியுள்ளார்களென்பது அறியத் தக்கதாம்.

இனி எட்டாவது பாட்டிற் செல்வோம். இதில் “மனக்கின்பம்பட மேவும் வண்டினங்காள்!” என்றுள்ளது, மனக்கு என்றது மனத்துக்கென்றபடி. அத்துச்சாரியை பெறுத்து. உள்ள முகங்திருப்பதாகச் சொல்லுகிற விதன் கருத்து யாதெனில்; சர்ஸ்திரங்களிலுள்ள அர்த்த விசேஷங்களை நுட்பமாகக் கண்டறிந்து அவற்றை இடை வீடின்றிச் சிந்தனை செய்வதனாலும்; மஹா மேதாவிகளான சீடர்களுக்கு அவற்றை அன்போடு உபதேசிக்கப் பெறுவதனாலும் உள்ளத்தில் சந்தோஷம் தவிர சங்கடமென்பது ஆசிரியர்க்கு ஒருபோது மிராது. “திருமால் தலைக்கொண்ட நங்கட்டு எங்கே வரும் தீவிணையே” என்ற நம்மாழ்வார் பாசுரத்தின்படி மகிழ்ச்சு விளங்குமாசாரியர்களை இங்குக் கூறியதாயிற்று.

இனி, பத்தாம் பாசுரத்தில் ‘மிகவின் பம் படமேவும் மென்னடைய வன்னங்காள்!’ என்று அன்னப்பறவை தூதுவிடப்பட்டுள்ளது. அன்னத்திற்கும் ஆசிரியர்க்கும் பல வகைகளால் ஒற்றுமையுண்டு. சில வகைகளை இங்குக் காட்டுதும்.

1. நீரையும் பாலையும் கலந்து வைத்தால் அவற்றைத் தனித்தனியே பிரிக்க வல்லது அன்னம் என்று நூற்களிற் கூறப்படுகின்றது. அதுபோல, ஸாரங்களும் அஸாரங்களும் கலந்த கட்டியாயிருக்கிற சாஸ்திரங்களில் அஸாரங்களையும் அல்பஸாரங்களையும் தள்ளி ஸாரப் பொருள்களைக் கொண்டு சீடர்களை உய்விப்பர் ஆசிரியர்.

2. “அன்னமதாயிருந்தது அங்கு அறநூலுறைத்து” என்றும், “அன்னமாய் நூல் பயன்தான்” என்றும் சொல்லுகிறபடியே பகவானுடைய அவதாரமான அன்னமானது வேத சாஸ்திரங்களை வெளியிட்டது. அது போல, சிஷ்யர்களைக் குறித்து

சாஸ்திரங்களை யுபதேசிப்பவர்கள் ஆசிரியர்கள்.

3. அன்னமானது சேற்று நிலத்தில் அடியிடமாட்டாததென்று பிரசித்தியுள்ளது. அதுபோல, “மாறன் விண்ணப்பஞ்செய்த சொல்லார் தொடை யலிந்தாறும் வல்லார்-பிறப்பாம் பொல்லாவருவினை மாயவன்சேற்றங்கள் பொய்ந்திலத்தே அழுங்தார்” (திருவிருத்தம்) என்கிறபடியே ஸ்ம்லாரமாகிற சேற்று நிலத்திலே பொருந்தமாட்டாதார் கொள்ளத்தகுவர்கள்.

4. “பெடை யோடன்னம் பெய்வளையர் தம் பின் சென்று நடை யோடு இயல்” என்று திருமங்கையாழ்வாரநுளிச் செய்தபடியே அன்னப் பறவை மாதர்களின் நடையழகைக் கண்டு தானும் அப்படி நடக்கைக்காக அவர்களைப் பின்செல்லுமென்று அறியப்படுகிறது. அதுபோல, ஆசாரியர்கள் அன்ன நடையவணங்கான இலக்குமியினது நடையைப் பின்பற்றுவர்கள். இலக்குமியின் நடையாவது அவனுடைய நடத்தை. குற்றவாளர்களான மீட்போன்ற ஸ்ம்லாரிகளைக் குறித்து எம்பெருமான் திறத்தில் புருஷாரம் செய்வதே இலக்குமியின் நடத்தையாகும். அதனை ஆசிரியர்கள் பின்பற்றுகையாவது, தாங்களும் அச்செயலிலே ஊன்றியிருக்கையேயாம். இலக்குமிப் புருஷாரம் செய்யாவிடில் எம்பெருமான் முத்திச் செல்வமளிக்கமாட்டாதது போலவே ஆசிரியர்கள் புருஷாரம் செய்யாவிடினும் எம்பெருமான் திருவள்ளமிரங்கமாட்டானென்பது ஸ்ம்பிரதாய நூற்கொள்கை. ஆக இத்தன்மையினாலும் அன்னநடையுடைமைகாண்க.

5. திருமங்கையாழ்வார் தாமே மற்றேரிடத்தில் அன்னத்தைப் பற்றிப் பேசுகையில் “அன்னம் மென்கமலத் தனிமலர்ப் பிடத்து அலைபுனலிலைக்குடை நீழல், செங்கெலைண்கவரியசை வீற்றிறிருக்கும்” என்றாருளிச் செய்துளர். அன்னமானது மேலேயெழுந்த தாமரையிலையைக் குடையாக்ககொண்டும், செங்கெற் கதிர்கள் இருபுறமும் அசைவதைச் சாமரை வீசுவதாகக் கொண்டும் பத்மாஸனத்தில் வீற்றிறுப்

பதாக இதில் சொல்லப்பட்டது. குடை சாம ரங்கன் பணிமாறச் சீரிய சிங்காசனத்தில் ஆசிரியர்கள் வீற்றிருக்குமிருப்பு இதனால் தெரிவிக்கப்பட்டதாகும். ஆக இத்தன்மை களினால் அன்னத்தோடொற்றுமை பெற்ற ஆசாரியர்களை கோக்கித் திருமூழிக்களத்தப்

பனுக்குத் தமது நிலைமையைத் தெரிவிக்கு மாறு ஆழ்வார் வேண்டினாயிற்று.

திருமூழிக்களத்திருப்பதி யனுபவம் முற்றுப்பெற்றது. திருக்காட்கரை திருப் பதியனுபவம் அடுத்த இதழில்.

செய்திகள்

சென்னை, பூங்காநகர், கந்தகோட்டம், ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தெய்வ நிலையத்தில், 23-11-59 திங்கட்கிழமை மாலை 6-மணிக்கு திரு. பி. எஸ். செட்டியார் அவர்கள் தலைமையில் சொல்லின் செல்வர் திரு. ஆர். பி. சேதுப் பிள்ளை அவர்கள், ஸ்ரீநக்கீர் அருளிய “திருமுருகாற்றுப்படை” பதிவுக்கல்லூத் திறந்து வைத்தார்கள். ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாஸ சுவாமிகள் அருளிய “குமாரஸ்தவம்” பதிவுக் கல்லூத் திரு. காட்டாலூர் சுப்பிரமணிய செட்டியார் அவர்கள் திறந்து வைத்தார்கள். சென்னை அறநிலைய அமைச்சர் “நல்லறங் காவலர்” திரு. எம். பக்தவத்சலம் அவர்கள் “கந்தகோட்டம்” எனகிற மின்சார ஒளி விளக்கை இராஜகோபுரத்தில் துவக்கி வைத்தார்கள். திரு. டாக்டர் சர். சி. பி. இராமசாமி அய்யர் அவர்கள் “முருகா” எனகிற மின்சார ஒளி விளக்கை இராஜகோபுரத்தில் துவக்கி வைத்தார்கள். திருப் புகழ்மணி திரு. டி. எம். கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் சிறப்புறை வழங்கினார்கள். திரு. சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷ்தர் அவர்கள் மற்றும் பல பெரியோர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். தவிர இந்து மத அறநிலையப் பாதுகாப்புத்துறை துணை ஆணையாளர் திரு. எம். எஸ். சாரங்கபாணி முதலியார் அவர்கள் திருமுருகாற்றுப்படைப் பதிவுக்கல் செதுக்கித்தந்த திரு. வி. என். புருஷாத்தமன் (வி. கே. அண் சன்ஸ்) அவர்களுக்கு தங்கப் பதக்கம் பரிசீலித்தார்கள்.

◆ ◆ ◆
பழங் ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானத்தில் திருக்கார்த்திகை நிமா 4-12-59 முதல் 13-12-59 முடிய நடைபெற்றது.

◆ ◆ ◆
சீரவணபுரம், கெளமார மடாலயம் அருட்பெருந்திரு. இராமானந்த சுவாமிகள் மூன்றுவது ஆண்டு நிறைவுக் குருபூஜை நிமா 19-12-59 சனிக்கிழமை நடைபெற்றது.

◆ ◆ ◆
திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் “திருக்கேதார யாத்திரை வகையறை நிதி” என்ற பேரரக கட்டளை நிறுவி, அநந்தீயினின்று நடத்தப்பெறும் பல தருமங்களுள் ஒன்றாக ஸ்ரீ படம்பக்கநாதருக்குப் புனுகு மெய்ப்புச்சும் ஆராதனையும் நடைபெற்ற தீட்டம் வகுத்துள்ளார்கள். அதன்படி இந்த ஆண்டு காத்திகைத் திங்கள் பௌரணமியன்று 14-12-59 மாலை திருவொற்றியூரில் படம்பக்கநாதரான ஸ்ரீ ஆதிபுரீஸ்வரருக்குப் புனுகு மெய்ப்புச்சும் ஆராதனையும் நடைபெற்றது.

◆ ◆ ◆
கோவைக்குடுத்த சீரவணபுரத்தில் கெளமார மடம், மன்றம், ஆலயம் முதலியன நிறுவி அன்பர்கள் பரவ விளங்கிய, அருட்டிரு. இராமானந்த சுவாமிகளின் மாணுக்கரும், பக்த மான்மியம் முதலான பல நால்களின் ஆசிரியரும் தவப்பெருந்தலைவரும், தமிழ்ப் பெரும் புலவரும் ஷி மடாலயத்தில் அதிபருமாக விளங்கித் திருவருட்பேறைடைந்த துவத்திரு கந்தசாமி சுவாமிகளின் பதினேராவது ஆண்டு நிறைவுக் குருபூஜை நிமா 10-12-59 வியாழக்கிழமை ஷி மடாலயத்தில் இனிது நடைபெற்றது.

◆ ◆ ◆
6-12-59 நூயிற்றுக்கிழமை மாலை 4-மணிக்கு திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அகோரமுருத்திக்கு மகாருத்திராபிஷேகக்கும், மாலை 6-மணிக்கு சென்னை இந்த சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு. அ. உத்தண்டராமன், ஐ. ஏ. எஸ்., அவர்கள் மூன்றிலையில் ஸ்ரீ பத்ரகாலியம்மைக்கு நூதன வெள்ளிக்கவச அணிவிப்பும், வெள்ளி சோட்சோபசார தீபங்களைக்கொண்டு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

நுன்பவையிலுக்கு ஒரு முங்கூ

(பீராமாவதாரம்)

(பி. ஸ்ரீ.)

oo

காந்தியடிகள் சிறுவராக இருந்தபோது பேய் பிசாச என்றெல்லாம் பயப்படுவாராம். தம் குடும்பத்திலே வெகுகாலமாக வேலை செய்துகொண்டிருந்த வேலைக்காரி ஒருத்தி யிடம் தம் விலைமையைத் தெரிவித்தார். ‘சூழந்தாய், பயத்திற்கும் துன்பத்திற்கும் மருந்து இருக்கிறது. அதுதான் இராம நாமம்!’ என்றால் அவள். அந்த இளம்பருவத்திலே அந்த மருந்து பலித்துவிட்டது. இளமையுள்ளத்தில் விழுந்த விதை ஆழமாக வேறுன்றி முளைத்து வளர்ந்து ஆயுள் முழுவதும் அருள் - விழல் தந்த ஒரு மகாவிருட்சமாகிவிட்டது மகாத்மா காந்திக்கு.

கற்பகயே! யான்னீ
விடுவேன் அல்லேன்

என்று சிவபக்தியைப் பற்றிக்கொண்ட அப்பருள்ளாம்போல் இராமபக்தியைப் பற்றிக்கொண்டது காந்தியடிகளின் உள்ளம்.

இராமபக்தி என்றால் பொதுவாகத் தெய்வபக்திதான் காந்தி அண்ணலுக்கு. இளமையிலேயே இராமாயண கதையிலும் ஈடுபட்டார். துளஸீ இராமாயணத்தை ஒரு இராமபக்தர் நோயற்றிருந்த தந்தைக்காகப் பாராயணம் செய்துவந்ததைப் பதின்மூன்று வயதுச் சிறுவரான காந்தி செவிவாயாகப் பருகி இன்புற்றார். தமது ‘சத்திய சோதனை’யில் துளஸீதாசரின் இராமாயணத்தைப் ‘பக்தி இலக்கியத்திலேயே மிகச் சிறங்க நூல்’ என்று குறிப்பிடுகிறார். இந்த இராமாயணத்தில் சொல்லப்படும் இராமாவதார தத்துவம் பொதுவாக இந்துக்கள் அனைவருக்குமே உடன்பாடு என்று கருதுவதில் தவறில்லை.

இராமாவதாரமும் துளஸீதாசரும்

இராவணனுடைய கொடுங்கோன்மையால் உலகம் அல்லற்படுகிறது. இராவண

பயத்தாலே அந்தக் கொடுமைகளைக் கண்டிக்க வும் துணிவு இல்லை. பொறுத்துப் பொறுத்த பூமிதேவி பசு வடிவம் கொண்டு தேவர்களிடமும் முனிவர்களிடமும் சென்று உதவி கிடைக்குமா என்று பார்க்கிறான். அவர்கள் படைப்புக் கடவுளான பிரமனிடம் போய் முறையிட்டுக் கொள்கிறார்கள். பிரமனும் திருமாலை நோக்கித் தோத்திரம் செய்கிறான்.

அப்போது, ‘முனிவர்களே! தேவர்களே! சாதுக்களே! உங்களுக்காக நான் மீண்டும் ஒரு பிறவி எடுக்கப் போகிறேன்’ என்று ஒரு குரல் கேட்கிறது. தசரத ராஜகுமாரனாக அவதரித்து நிலவுலகின் துயரங்களைத் துடைக்கப் போவதாக வாக்களிக்கிறான் திருமால்.

பிரமனின் கட்டளைக்கு இனங்கத் தேவர்கள் வானர்களாகப் பிறக்கிறார்கள். தனக்குப் பின்னை இல்லையே என்று வருந்திய தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்கிறான். கெளசலை வயிற்றில் திருமால் இராமாகப் பிறக்கிறான். தேவர்கள் பூமாரி பொழி கிறார்கள். இராமகாரியத்தில் பங்கு கொள்வதற்காகச் சகோதரர்களும் தோன்றுகிறார்கள். பகவான் சாதாரணக் குழந்தைபோல் வளர்ந்து கொண்டிருந்ததைத் துளஸீதாசர் வருணிப்பதையும் காண்கிறோம்.

துளஸீ இராமாயணத்திலே இராமாவதாரக் கொள்கையை, வால்மீகி இராமாயணத்தில் நாம் காண்பதைக் காட்டிலும், தெளிவாகக் காண்கிறோம். இங்கே அவதாரமுர்த்தி அடியார்களின் இரட்சகஞ்சி தன்னைச் சரணமாக அடைகிறவர்களைக் காப்பாற்றுகிறான் என்ற பக்திப் பெருங்கொள்கை ஜயந்திரிபுகஞ்கு இடமின்றி வெளியிடப் பெற்றிருப்பதைக் காணலாம்.

வால்மீகி இராமாயணத்தில் புதைபொருளாகக் காணப்படும் அவதார தத்துவம் ‘ராம

சரித மானஸ்' என்ற துளைசீ ராமாயணத்தில் வெளிப்படையாகக் காணப்படுகிறது. வால் மீகி மாமுனிவரின் இதிகாசம் துளைசீதாசர் வாக்கிலே ஒரு பக்திப் பெருவெள்ளமாகி விடுகிறது. இந்த வாக்கிலே சைவ வைஷ்ணவ சமரசத்தையும் காண்கிறோம்.

துளைசீதாசரும் தமிழ்நாடும்

துளைசீதாசருக்கு முற்பட்டவன் தமிழ்லே இராமாயணம் பாடிய கம்பன். துளைசீதாசர் கி. பி. பதினாறும் நூற்றுண்டின் முற்பகுதியில் பிறந்தவர். பதினாறும் நூற்றுண்டின் இறுதியில் இவர் இராமாயணம் பாடத் தொடங்கினார். அக்பர் சக்கரவர்த்தி காலத்திலும், அதற்கு முன் நூற்றும் துளைசீதாசர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று தெரிய வருகிறது. இங்கிலாந்திலே ஷேக்ஸ்பியர் மகாகவி வாழ்ந்த காலம் அது. கம்பனே குறைந்த பட்சம் துளைசீதாசருக்கு முந்தாறு ஆண்டுகளுக்கு முற்பட்டவன். எனவே, கம்ப நுடைய கருத்துக்களைக் காலத்தால் பிற்பட்ட துளைசீதாசர் அறிந்திருக்க முடியும். அறிந்திருந்தார் என்பதற்குச் சான்று உண்டு.

தமிழகத்திலே ஆழ்வார்களாலும் இராமானுஜர் முதலான ஆசாரியர்களாலும் வளர்க்கப்பெற்று வந்த ஸ்ரீவைஷ்ணவ சமயம் பின்னாலில் சில மாறுதல்களுடன் வடினிதியாவிலும் பரவியது என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ஒரு முகமாய் ஒப்புக் கொண்டிருக்கும் சரித்திர உண்மையாகும். இராமானுஜ பரம்பரையில் வந்த இராமானந்தர் என்ற வைஷ்ணவ குரு பதினாற்காம் நூற்றுண்டில் வடநாட்டிலே தம் பக்தி மதக் கொள்கைகளைப் பரப்பி வந்தார். இராமானந்தரின் ஞான பரம்பரையில் வந்த ஒரு குருவே துளைசீதாசருக்கு ஞானசிரியராக வாய்த்தார் என்று துளைசீ இராமாயணத்தை ஆங்கிலச் செய்யுள் நடையில் மொழிபெயர்த்திருக்கும் ரெவரண்ட் ஏ. ஜி. அட்கிள் என்பார் கூறியுள்ளார்.

பொதுவாகப் பக்தியைக் குறித்தும், சிறப்பாக இராமபக்தியைக் குறித்தும் தம் குருவிடமிருந்தே துளைசீதாசர் அதிகமாய்த் தெரிந்துகொண்டாராம். எனவே, இராமானந்த குரு பரம்பரையில் கிடைத்த ஞானம் துளைசீதன் கத்திலிருந்து கற்றுக்கொண்டார்—

தாசரின் இராமாவதாரக் கொள்கையை உருவாக்கியது என்று கருதுவது தவறாகது.

'இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில்' என்று இராமானுஜரைக் குறிப்பிடுகிறது இராமாநுச நூற்றாணி. வால்மீகி இராமாயணத்தைச் சரணைக்கு முதலான பக்திப் பெருங் கொள்கைகளுக்குப் பயன்படுத்திக்கொண்ட வைஷ்ணவ ஆசாரியர்கள் ஆழ்வார்களைப் பின்பற்றியே அத்தகைய கொள்கைகளை உருவாக்கிக்கொண்டு, வால்மீகியின் இராம கதையை ஒரே பக்தி வெள்ளமாக்கிப் பொது மக்கள் இதயத்தை வளப்படுத்த முயன்றார்கள். இத்தகைய பக்தி வெள்ளத்தைத் தன் கவிதையில் தேக்கிக் காட்டுகிறார்கள் கம்பன். இக்கவிஞர்கள் பன்னிரண்டாம் நூற்றுண்டின் இறுதியிலும் பதின்மூன்றும் நூற்றுண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்திருக்கக்கூடும் என்பது ஆராய்ச்சிப் பேரறிஞர்களான திரு. ரா. இராகவையங்கார் ஆசியவர்களின் துணிபு. எனவே, பதினாண்காம் நூற்றுண்டில் தென்னாட்டிலிருந்து வடக்கே சென்று வைஷ்ணவக்கொள்கைகளைப் பரப்பிவந்த இராமானந்தர் வாயிலாகக் கம்பராமாயணக் கருத்துக்களும் பரவித்துளைசீதாசருக்குக் கிடைத்திருக்கக் கூடும் என்று கருதலாம்.

துளைசீதாசர் தமிழ் நாட்டில் யாத்திரை செய்து இங்குள்ள பக்திக் கொள்கைகளைத் தெரிந்துகொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. கி. பி. 1575-ல் இராமாவதாரம் சிக்மந்த அயோத்தியிலேயே தாம் தமது இராமாயணத்தைப் பாடத் தொடங்கியதாக இவரே கூறியுள்ளார், எனவே, அதற்கு முன் இவர் தமிழகத்தில் யாத்திரை செய்து இங்காட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களின் அவதாரக் கொள்கைகளையும் கம்பராமாயணக் கருத்துக்களையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்.

சரணைக்கி சாஸ்திரம் என்று இராமாயணத்தைப் போற்றினார்கள் தமிழகத்து வைஷ்ணவர்கள். பரம்பொருளே இராமானாக அவதாரித்ததால் இராமனிடம் பரமபக்தியும் மகாவிசுவாசமும் கொண்டு அன்பு பாராட்டி இராமனியே சரணமாக அடைந்து வாழ வேண்டும் என்றகொள்கையைத் துளைசீதாசர் கத்திலிருந்து கற்றுக்கொண்டார்—

அதாவது, தமிழ் நாட்டுப் பேரறிஞர்களான ஆசாரியர்களிடமிருந்தும், தனிப் பெருங் கவிஞரை கம்பனிடமிருந்தும் எப்படியோ கற்றுக்கொண்டார் — என்று கருதுவது பொருந்துவதே.

இராமபக்தி துளஸீதாசருக்கு ஒரு தத்துவக் கொள்கை மட்டும் அன்று; ஒரு புனித வசீகரம் பொருந்திய திருத்துவத்தினிடம் இருதயத்தையும் மனோபாவத்தையும் அர்ப்பணித்து, அந்த அழகன் வாயிலாக உண்மையைத் தேடும் ஒரு சன்மார்க்கப் பெருமுயற்சியும் ஆகும். இத்தகைய பக்தியில் சன்மார்க்கலட்சியங்களுக்கும் சிறந்த இடம் உண்டு. தெய்வத்துடன் உறவுகொண்டு நேசம் பூண்டு பெருவாழ்வு வாழ்வதற்கும் இடம் உண்டு.

பொத்தம் போன்ற சன்மார்க்க மதங்களில் புருஷோத்தமங்கைத் தெய்வத்தை நாம் காண்பதற்கு இல்லை; அறநெறியே முத்தி நெறி. அத்தகைய கொள்கை வசீகரமான சந்திரிகை போலத் தோன்றிய போதிலும், சூரிய ஒளியே இல்லாமல் சந்திரிகையை மட்டும் எப்போதும் அனுபவித்துக்கொண்டிருக்க முடியுமா? துளஸீதாசரின் இராமசந்திரபக்தியில் சன்மார்க்க சந்திரிகையை மட்டும் நாம் காணவில்லை; நம்மீது அன்பு என்ற சூரிய ஒளியை வீச நம்முடன் உறவுகொண்டாடி உள்ளத்தை மலரச் செய்யும் அன்புக்கடவுளின் வழிபாட்டையும் காண்கிறோம்.

இத்தகைய கொள்கையைத் துளஸீதாசர் தமிழ் நாட்டு வைணவத்திலிருந்தும், கம்பனின் இராமாவதாரக் கொள்கையிலிருந்தும் தெரிந்துகொண்டிருக்க்கூடும் என்று துணிவது தவறுகாது.

ஆதிகாவியத்திலே இராமாவதாரம்

துளஸீதாசர், கம்பன் முதலான பிற்காலக் கவிகள் சொல்லும் இராமகதைக்கும், ஆதிகாவியம் என்று சொல்லப்படும் வால்மீகி இராமாயணத்திலுள்ள இராமகதைக்கும் வித்தியாசங்கள் உண்டு. கதைப் போக்கில் முக்கிய அம்சங்கள் ஒத்திருந்தபோதிலும், பல விவரங்களும் வேறுபடக் காண்கிறோம். ஒரே விஷயம் பல இடங்களில் பலவிதமாய்ச் சொல்லப்பட்டிருப்பதையும் காணலாம். வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டே வடமொழியிலும் பிரதேச மொழி

களிலும் எழுந்த காவியங்கள் நாடகங்கள் முதலியன பலவேறுபாடுகளுடன் இராமகதையைச் சொல்லுகின்றன. எனினும் இவை பெரும்பாலும் தீமையை அழித்து அறத்தை நிலை நிறுத்துவதற்கு அவதரித்த இராமபிரானின் புகழை விளக்கும் நோக்கத்துடனேயே இயற்றப் பெற்றுள்ளன.

இத்தகைய இராமகதைக்கே மூல பொக்கிஷமாக உள்ள வால்மீகி இராமாயணம் இதி காசமாகவும் காவியமாகவும் இமயமலை முதல் கன்யாகுமரிவரையிலுள்ள இந்து மக்களால் போற்றப்பட்டு வந்திருப்பது வெளிப்படை. இந்த இராமாயணம் நமது தமிழகத்தில்தோன் றித் திகழ்ந்த ஆழ்வார் ஆதியர்களால் சரணைக்கி கிரந்தம் என்றும், பக்திப் பெருநூல் என்றும் போற்றப்பட்டு வந்திருக்கிறது என்பது பிரசித்தமான செய்தி. தமிழ் நாட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இராமாயணம் ஓர் உபதேச கிரந்தமாயிற்று. வால்மீகியின்வாக்கு ஆழ்ந்த கருத்துக்களையும் தத்துவப் புதைபொருளையும் உடையது என்பது இவர்கள் கருத்து. ஸ்ரீ வைஷ்ணவ குருசிஷ்ய பரம் பரையில் வந்த உபதேசங்களையும் தத்துவப் பொருளையும் கவிச்சக்கரவர்த்தியான கம்பனும் கேட்டிருக்கலாம். கேட்டுத் தன் கலைக்கோயிலைக் கட்டி நிறுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

உத்தம புருஷன் யார் என்று வால்மீகிமுனிவர் நாரதரைக் கேட்டதாகவும், அந்தப் புருஷன் ஸ்ரீ ராமன்தான் என்று வால்மீகிபதில் சொன்னதாகவும், அந்த உத்தம புருஷனின் கதையையே வால்மீகி இராமாயணம் என்ற நவரஸங்கள் நிறைந்த காவியமாகப்பாடியதாகவும் வழங்கி வருவதைப் பலரும் அறிவர். வால்மீகி இராமாயணம் வருணிக்கும் உத்தம புருஷனை வைஷ்ணவர்கள் புருஷோத்தமனுகிய அவதாரமூர்த்தியென்று வழிபடுகிறார்கள்.

தேவர்கள் இராவணன் முதலான அரக்கர்களின் கொடுமைக்கு ஆற்றுது திருமாலைச் சரணமடைந்தார்கள் என்றும், அப்பெருமான் அபயதானம் செய்து இராமங்கைப் பிறந்தான் என்றும் வழங்கும் அவதார கதைக்கு இப்போதுள்ள வால்மீகி இராமாயணத்தில் ஆதாரம் இருக்கிறது. இராமனைச் சரணைக்கி செய்து இம்மையிலும் மறுமையிலுப் பேறு

பெறக்கூடும் என்பதற்கும், சரணக்தியின் முக்கிய பலன் பகவானுடைய கைங்கரியமே என்பதற்கும் உரிய ஆதாரங்களையும் வால் மீதி இராமாயணத்தில் காண்கிறோம். பகவாஜைக் காட்டிலும் அடியவர்களுக்குப் பணி செய்வது முக்கியமானது என்ற கொள்கையையும் வால்மீகி சொல்லும் இராம கதை வற்புறுத்துகிறது என்பதிலும் ஜயமில்லை. எனவே உத்தம புருஷனது சரிதம் கூறும் வால்மீகி இராமாயணத்திலும் புருஷாத்தம ஞகிய அவதாரமுர்த்தியைப் பக்தர்கள்கண்டு கொள்வதில் அதிசயமில்லை.

ஆழ்வார்களும் இராமாவதாரமும்

இராம கதை வடநாடெங்கும் பரவியிருந்ததுபோல் தென்னாட்டிலும் பரவி யிருந்தது. நம் தமிழகத்தில் சங்க காலத்திலேயே இராமகதையை மக்கள் அறிந்திருந்தார்கள். சிலப்பதிகாரத்தில் திருமால் இராமனாக அவதரித்தான் என்பது ‘ஆய்ச்சியர் குரவை’யில் பிரஸ்தாபிக்கப்படுகிறது.

ஓவிலகும் சரடியாஸ்

முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத்

தம்பியொடும் கான்போந்து
சேவரனும் போர்முடியத்

தொல்லிலங்கை கட்டறித்த
சேவகன்சீர் கோந

செவின்ன செவியே;

திருமால்சீர் கோந

செவின்ன செவியே !

உலகம் அளந்த தன் திருவடிகள் சிவப்பத் தம்பியாகிய இலட்சமண்ணேடும் இராமன் காட்டிலே அலைந்து திரிந்தானும். இராவணனது இலங்கையை அழித்த இந்த இராமனது வீரப்புகழ் திருமாவின் அவதாரச் சிறப்பே தான் என்று ஆய்ச்சியர்கள் பாடுகிறார்கள். உலகம் அளந்தவனும் (வாமனனும்) ‘சோ’ என்ற அரணை அழித்தவனும் (கண்ணனும்) திருமாவின் அவதார புருஷர்களே என்பது கருத்து.

இந்த இராமாவதாரக் கொள்கை ஆழ்வார்களின் காலத்தில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தமாகிவிட்டது. ஆழ்வார்கள் பெரும்

பாலும் கிருஷ்ணவதாரத்தில் ஈடுபட்டவர்களே, எனினும் இராமாவதாரத்தையும் பக்தியுடன் குறிப்பிடுகிறார்கள். நம்மாழ்வார்,

கற்பார் இராம பிரானைஅல்

லால்மற்றும் கற்பப்ரோ?

கற்கின்றவர்கள் பூர்வாமீரானுடைய கீர்த்தியை அல்லாமல் வேறு சில கீர்த்திகளையும் கற்பார்களோ?—என்று தம் ஜந்தாம் திருவாய் மொழியின் முதற்பாசரத்தில் பேசுவதீவிருந்து, ஆழ்வார்களின் தலைவரான இவருக்கு இராமாவதாரத்தின் மீதுள்ள ஈடுபாடு புலனுகிறதல்லவா?

திருமங்கை மன்னனும் இராமாவதாரத்தில் ஈடுபாடுள்ளவர் என்பதற்கு இவர் பாடிய பெரிய திருமொழியில் சான்றுகள் காணலாம். இராமன் தாடகை வதம் செய்து விசுவாமித்திரனது வேள்வியைக் காத்ததும். வில்லை முறித்துச் சிதையை மணந்ததும். வனத்திற்குச் சென்றதும், ‘ஏழை, ஏதலன், கீழ்மகன்’ என்று எண்ணுமல் வேடனுகியுக்களேடு தோழமை பூண்டதும், விராதனைக் கொன்றதும், சூர்ப்பணகையை அங்கபங்கம் செய்ததும், கரணைக் கொன்றதும், மாயமானை மாய்த்ததும், கவந்தனைக் கொன்றதும், ஏழு மராமரங்களைத் துளைத்ததும், வாலியை வதைத்ததும், விபீஷணனுக்கு அரசு அளித்ததும், கடவில் அணை கட்டியதும், திருமங்கை மன்னனின் பாசரங்களில் குறிக்கப்படுவதைக் காண்கிறோம்.

ஆண்டாள் இராமனை ‘மனத்துக்கு இனியான்’ என்று திருப்பாவையில் குறிப்பிடுகிறார்கள். தொண்டரடிப் பொடியாழ்வார் தம் திருமாலையில்,

சிலையிலும் இலங்கைசெற்ற

தேவனே தேவன் ஆவான்

என்று முழுக்குவதைக் கேட்கிறோம். திருப்பாணைழவாரும் ‘அமலனுதிபிரான்’ என்று தொடங்கும் தமது அருமையான வாக்கால் இராமன் திருப்புகழையும் பேசுகிறார்.

குலசேராழ்வாருக்கு இராமாவதாரத்திலுள்ள ஈடுபாடு பிரசித்தமானது. ‘பெருமாள் திருமொழி’ என்ற இவரது பிரபந்தத்தை ஸ்ரீராமாயணஸாரம் என்றே கூறுவதுண்டு. இந்த ஆழ்வார் இராமாயண காலட்சேபத்

தைப்பெர்முது போக்காகக் கொண்டிருந்தார். இராமபிரான் இவரது முக்கியமான ஆராதன மூர்த்தி.

எம்பெருமான் தன்சிதை
செவியால் கண்ணுல்
பருகுவோம் இன்னமும்
மதியோம் அன்றே

என்ற இவர் வாக்கிலிருந்து, இராமாயணத் தில் இவருக்குள்ள ஈடுபாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

குலசேகரர் கண்ட இராமாவதாரம்

வால்மீகி இராமாயண காலட்சேபம் நடத்துகிறார் பெளராணிகர் குலசேகரமன்னின் அரண்மனையிலே, சேராட்டில் இவர் தலைநகரிலே. கரதாஷணைதியர் சூர்ப்பனகையின் தூண்டுதலால் படையெடுத்துவந்துவிட்டார்கள். இராமன் தம்பியைச் சீதைக்குக் காவலாக இருக்கும்படி நிறுத்துகிறார். பிறகு தனக்கு ஆரும் துணையில்லாமல் தனியே அந்த அரக்கர்கள் அனைவரோடும் போருக்கு வந்து நிற்கிறார்கள். இப்படிப் பெளராணிகர் சொன்னதுதான் தாமதம், ‘அப்படியா செய்தி? நம்முடைய படைகளெல்லாம் போருக்குச் சித்தமாய் முன்னே செல்ல வேண்டும். நாழும் அந்தக் களம் நோக்கிப் புறப்படுவோம்’ என்று சொல்லிக் கொண்டே புறப்படுகிறார் குலசேகரர்.

சபையோர் திடுக்கிட்டு நிற்கிறார்கள். நிபுணரான பெளராணிகரோ, ‘இராமபிரான் தான் ஒருவனுக்கவே எதிரிகள் அத்தனை பேரையும் வேந்று வருகிறார்கள்’ என்று அந்தக் கட்டடத்தை முடிக்கிறார். அது கேட்ட குலசேகரர் தம் யுத்த யாத்திரையை நிறுத்துகிறார்!

அவதாரமூர்த்தியின் சுகதுக்கங்களை இப்படி நேரில் கண்டு அனுபவித்தவர் குலசேகரர் என்றால், இவரது இராமபக்தியை என்னென்பது? வேறொரு சமயம் பெளராணிகளின் புதல்வர் காலட்சேபம் நடத்தத் தொடங்கினார். மன்னரின் மன நிலையை உணர்ந்து கொள்ளாமலே சீதையை இராவணன் கவர்ந்து சென்ற செய்தியை விவரிக்கத் தொடங்கினார். உடனே உள்ளாம் கொதித்தது குலசேகரருக்கு. ‘இதோ கடல் கடன்து

போய் அரக்கர் கோஜை வென்று அன்னையை மீட்டு வருவேன்!’ என்று எழுந்தார். கடலில் அப்படியே இறங்கிவிட்டாராம் குலசேகரர்.

குலசேகரர் கண்ட இராமாயணம் இது! இந்த இராமாயணத்தைப் பாடியிருக்கிறார் இவர் என்றால், இந்தப் பாசுரங்களில் இவர் கண்ட காட்சிகளை நாம் இன்றும் காணலாம் என்பதில் அதிசயத்திற்கு இடமில்லை.

குலசேகர மன்னர் குலசேகராழ்வாராகி, ‘அடி சூடும் அரசை அல்லால் அரசாக என்னேன் மற்று அரசு தானே’ என்று முடிதுறந்தார். இராமபிரானுடைய இன்ப துன்பங்களைத் தமது இன்ப துன்பங்களாக அனுபவித்த இவரைக் குலசேகரப் பெருமான் என்றும், இவர் பாசுரங்களைப் ‘பெருமான் திருமொழி’ என்றும் பக்தருலகம் போற்றுகிறது.

இராமனைக் குழந்தையாகவும் கண்டுதாலாட்டுகிறார் இந்த ஆழ்வார்.

மன்றுபுகழ்க் கௌசலைதன்

மனிவயிறு வாய்த்தவனே!

என்று தொடங்கும் பெருமான் திருமொழிப் பகுதி தமிழ் நாட்டில் மிகவும் பிரசித்த மானது, இந்தப் பாசுரங்களில் குழந்தை இராமனை அவதார மூர்த்தியாகவே கண்டுபாடிக் களிக்கிறார் குலசேகரர். இத்தாலாட்டுப் பாசுரங்களில் இந்த அவதாரமூர்த்தியை இவர்,

அற்றவருக்கு அருமருந்தே!

— அதாவது, உனக்கே அற்றுத் தீர்ந்தவர் களாய் வேறு கதி அற்றவர்களுக்கு—அருமையான மருந்து போன்றவன்!—என்று அழைக்கிறார். தேவர்களுக்கு அமுதம் அருளியவன் பக்தர்களுக்குத் தானே அமுதம் அருமருந்தும் ஆகிறானும்.

இந்த அவதார மூர்த்தியை இந்த ஆழ்வார் ‘இனையவர்கட்டு அருள் உடையாய்!’ என்றும் அழைக்கிறார். ‘இனையவர்’ என்றால் இனைத்திருப்பவர்கள், துர்ப்பலமாக இருக்கும் சாதுக்கள். கொழுத்திருக்கும் துஷ்டர் களுக்கு ஆற்றுத் திலையிலும் ‘தருமே வழி; இறைவனே கதி’ என்று இருக்கிறவர்கள்.

இந்த அவதாரக் குழந்தையை இவர் எங்கே கண்டார்? மானசீகமாய்க் காலத்தை

யும் தேசத்தையும் கடந்து செல்லக்கூடிய பாவனைசுக்தி வாய்க்கப்பெற்றவர் தாம் இவர். எனினும் அயோத்திக்கு மானசீக யாத்திரை போய் இராமன் காலத்தைச் சேர்ந்த அந்த அயோத்தியில் அவதார மூர்த்தியைக் கண்டு கொள்ளாமல், தமிழகத்திலேயே திருக்கண்ணபுரத்தில் கண்டு களிக்கிறார். தாம் கௌசலையாகி இராமபிரானைக் கண்ணபுரத் தில் தொட்டிலில் இட்டுத் தாலாட்டிப் பாடு கிறார்.

தாயாகி இன்புற்றுப் பாடுவதுமட்டுமா பெருமாள் திருமொழியில் இடம் பெற்றிருக்கிறது? தந்தையான தசரதனாகவும் தம்மைப் பாவித்துக்கொண்டு இராமபிரானை அனுபவிக்கப் பார்க்கிறார். ஆனால் தன் கிழப்பருவத் தில் வனவாசம் புகுந்த இராமனை இழுந்து தவிக்கும் தசரதனின் நிலை வந்து விடுகிறது இவருக்கு. ‘கைகேசி தன் சொல் கேட்டு நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன்மகனே! உன்னை நானே’ என்று கதறுகிறார்.

எவ்வாறு நடந்தனை? எம்
இராமாவோ! எம்பெருமான்
என் செய்கேளே!

என்று புலம்புகிறார்.

பெருமாள் திருமொழியில் பத்தாம் திருமொழியாக அமைந்திருக்கும் பாசுரங்களை ‘ஸ்ரீ ராமாயன சங்கிரகம்’ என்று கூறுவதுண்டு. சிதம்பரம் என்ற தில்லைத் திருப்பதியின் விஷயமாகப் பாடப்பெற்றவை இப்பாசுரங்கள். அவதார மூர்த்தியாகிய இராமபிரானை,

தில்லைநகர் திருச்சித்ர
கூடம் தன்னுள்

கண்குளிரக் காண விரும்புகிறார் இவர். கோவிந்தராஜப் பெருமானைத்தான் இராமனுக்கு குறிப்பிடுகிறார் இந்த ஆழ்வார்.

இராமாவதாரமும் கம்பனும்

ஆழ்வார்களின் இராமபக்திச் செல்வம் குலதனமாகக் கிடைத்தது; வால்மீகி இராமாயனத்தை ஆழ்வார் பாசுரங்களின் விளக்க உரையாகக் கொண்டு அனுபவித்திருக்கிறார்கள்! இந்தக் கவிஞர்கள் கவிதையிற்போல் பக்தியிலும் முதிர்ந்து கணிந்து பக்குவமடைந்த நிலையிலேதான் தமிழ்ப் பேரிதிகாச-

மாகிய தன் இராமாயனத்தைப் பாடியிருக்கிறார். இவன் தன் இராமாயனத்திற்கு ‘இராமாவதாரம்’ என்றே பெயர் சூட்டி விட்டான் என்றால், இராமன் என்ற அவதார மூர்த்தியிடம் இவனுக்குள்ள ஈடுபாடு நிகரற்றது என்பதை ஊகித்துக் கொள்ளக் கூடுமல்லவா?

இராவதாரம் பற்றிய தத்துவமும் கொள்கைகளும் கம்பராமாயனத்திலே மிகவும் தெளிவாய்க் காணப்படுகின்றன. அலைகடல் நடுவிலே மலைபோலக் கண்வளரும் சர்ப்பசயன மூர்த்தியே,

கொலைதொழில் அரக்கர்தம்

கொடுமை தீர்ப்பன் என்று

அவதரித்ததாகக் கம்பன் கூறுகிறார்.

பள்ளிகொண்ட பெருமானை ‘உறங்குகி றவன் தானே!’ என்றுகூட இராட்சஸ சக்தி கள் விளைத்துவிட வில்லையாம். ‘அவன் மூச்சற்றுக் கிடக்கிறானே?’ என்றுகூட இராவனன் கேட்டுவிட்டான் விபீஷநனை நோக்கி. ஆனால் அந்தத் துயில் அறிதுயில் தானே?— உறங்குவதுபோல் யோகம் புரிவது தானே? அந்த யோகத்திற்கு விஷயம் இந்த லோகத்தின் யோக சேஷம்மதான் என்பது கம்பரின் குறிப்பு.

எங்கும் கண்களாகவும் செவிகளாகவும் உலக ரட்சையை நாடிய வண்ணம் உறங்குவது போலிருக்கும் ஈசவர சக்திதான் இராவனுதி இராட்சஸர்களை அழித்து உலகத்தைக் காப்பாற்றியது என்பது கம்பன்கண்ட இராமாவதார தத்துவம்.

‘அழுது முறையிட்டால் அம்பலத்தே கேட்கும்’ என்பது ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் நந்தனார் கூற்று. சாதுக்களின் துயரங்களும் முறையிடும் இரட்சக மூர்த்தியின் நெஞ்சிலே பட்டதும் அப்பெருமான் தன் யோக நித்திரையை உதற்றி தள்ளி விட்டுக் கருடன்மேல் பறந்து வந்தானும் அபயம் அளிப்பதற்காக;

கருஞ்சில் தாமரைக்

காடு பூத்து, நீ(டு)

இருசுடர் இருபுறத்து(து)

ஏந்தி, ஏடவிழ்

திருவொடும் பொலியூர்
செம்போற் குன்றின்மேல்
வருவபோல் கலுறுன்மேல்
வந்து தோன்றின்.

வெயிலரல் தவித்துக்கொண்டிருக்கும்
பயிர் பச்சைகளும் உயிர்ப் பிராணிகளும்
மழைமுகம் காண்பதுபோலக் கண்டார்களாம்
தேவர்கள் பகவானை. முதல் முதல் ஆகாசத்
தில் அதிதூரத்திலே கரும்புள்ளிபோல் ஒரு
மேகம், அது வரவரப் பெரிதாகிறது. பிர
மாண்டமான அந்தக் கருலீல மேகத்தி
னிடையே செந்தாமரை காட்டாகப் பூத்துக்
கிடப்பதுபோல் ஒரு தோற்றம். மேகத்தின்
இருபுறமும் இரு சுடர்கள்—ஏக காலத்திலே
எதிர் எதிராகப் பொலியும் சந்திர சூரியர்கள்
போல. அந்த நீலஜோதி தாமரை மலரை
நினைவுட்டும் தோற்றத்துடனும், சங்கு சக்க
ரங்களுடனும், மகாலட்சமியுடனும் ஒரு
பொற்குன்றின்மேல் கருடாருடனுகி வந்து
அபயம் அளித்தானும் தேவர்களுக்கு.

தசரதன் குறைதீரத் தேவர்களின்
குறையும் தீர்ந்துவிட்டது; சாதுக்களின்
குறையும் தீர்ந்துபோயிற்று. மின்னலோடு
மேகம் தோன்றியதுபோலத் தோன்றிய
பெருமான் தீதாராமராகி, இராவணவதம்
செய்தபின் பட்டாபிஷேகம் செய்து கொள்
கிறேன் :

மரகத சயிலம் செந்தா
மரைமலர் காடு பூத்து,
திரைகெழு கங்கை வீசும்
திவலையால் நனைந்து செய்ய
இருகுழை தொடரும் வேற்கண்
மயிலோடும் இருந்த(து) ஏய்ப்பப்
பெருகிய செவ்வி கண்டார்
பிறப்பெறும் பிணிகள் தீந்தார்.

‘கருமுகில்’ இப்போது அவதாரத்திலே
மரகத மலையரக்கக் காண்கிறது. ‘தாமரைக்
காடு பூத்து’ வந்த பெருமான் ‘செந்தாமரை
மலர்க்காடு பூத்து’ வீற்றிருக்கிறான் அவதார
புருஷனாக. அந்த இருசுடராகிய சங்கு சக்க
ரங்கள் இப்போது காணப்படவில்லை; கங்கா
தீர்த்தத்தால் அபிஷேகம் செய்துகொண்டிருக்
கிறானே, அந்தப் புனித நீர்த்திவலைகள் திரு
மேனியையும் பொன்னுடையையும் நனைத்து

அழகு செய்கின்றன. கருமுகிலுடன் மின்
னல்போல வந்த இலட்சமி இப்போது தீதா
லட்சமியாகி,

இருகுழை தொடரும் வேல்—கண்
மயில்

ஆக அமர்ந்து அழகுக்கு அழகு தருகிறான்.
அந்தப் பொற்குன்று போன்ற கருடனுடைய
ஸ்தானத்தை இப்போது வகிக்கிறது சிங்கா
தனம். அவதாரத்தின் அழகு அதற்கு முற்
பட்ட ஆதி நிலையையும் வென்று விடுகிறது
என்பது குறிப்பு.

அவதாரங்கள் என்ற பல பிறப்புக்களி
லும் இறைவனுடைய அருளமுக வளர்ந்து
வருகிறது என்பது அவதார தத்துவ ரகசியங்
களில் ஒன்று. இதைக் கம்பன் நன்கு
உணர்ந்து நமக்கும் உணர்த்துகிறான். கிஷ்
கிந்தா காண்டத்தில் வானர சகோதரர்
களான வாலி சுக்கிரீவர் வாயிலாகவும் இந்த
உண்மை உணர்த்தப்படுகிறது.

செருக்கிழந்த நிலையில் இறந்துகொண்
திருக்கும் வாலி இராமன் அவதாரமூர்த்தி
என்பதை உணர்ந்து கொள்கிறான். இந்த
நிலையில் மகனை நோக்கி இராமனைச் சுட்டிக்
காட்டி,

மேல்ஓரு பொருளும் இல்லா
மெய்ப்பொருள் வில்லும் தாங்கி,
கால்தரை தோய நின்று
கட்டுலக(கு) உற்ற(து) அம்மா!

என்கிறான்.

மெய்ப் பொருளாகிய பரம்பொருள்
இராமன் என்ற அழகனாக அவதரித்திருக்
கிறது என்பது திரண்ட பொருள். ‘பொன்
ஞடை புழுதி படியலாகாதே!’ என்று பரம்
பொருள் பரம பதத்திலேயே தங்கிவிட்டால்,
இந்த அவதார அழகை எப்படிக் காணமுடியும் என்பது குறிப்பு.

சுக்கிரீவன் இராமனை முதல்முதல் பார்ப்பது முன்று பாடல்களில் சித்தரிக்கப்படுகிறது. முதல் முதல் வால்மீகிக்கு நாரதர் காட்டிய உத்தம புருஷனாத்தான் காண்கிறான். அணிதுறந்து முடிதுறந்து வந்திருக்கும் தியாக செளங்தரியம் உள்ளத்தைக் கொள்ளீரா கொள்ளுகிறது. ‘இவனன்றே

உத்தம வீரபுருஷன்! என்று களிக்கின்றன கண்கள்.

பிறகு சுக்கிரீவன் இராமனை இலட்சிய புருஷனாக நோக்குகிறார். முடிவில் அவதார மூர்த்தியாகத் தரிசிக்கிறார், தெளிகிறார்:

தேறின் அமர்க் கெல்லாம்

தேவராம் தேவ ரன்றே

மாறிஇப் பிறப்பில் வந்தார்

மானுடர் ஆகி மன்னே!

சுக்கிரீவன் தேறித் தெளிந்த ஸ்லை இது. தேவதேவன் மானுடதை அவதாரத்ததால், அது அவனுடைய அருளமுகிற்கு மட்டும் வெற்றி அல்ல; மானுடத்திற்கே வெற்றி என்கிறார். ஆண்டவன் அவதாரமூர்த்தி யாக இறங்கி வந்து துஷ்டங்கிரகம் செய்தது அவனுக்கு வெற்றி அல்ல, மானிடப் பண்பிற்கே வெற்றி என்று கூறுவது ஆழந்த சிந்தனைக்கு உரியது,

இது இராமாவதாரத்தின் சிறப்பான வெற்றி என்பது கம்பன் கருத்து.

வேறுள குழுவை எல்லாம்

மானுடம் வென்ற தன்றே

என்று பாடியிருக்கிறார்! இராமனுடைய வெற்றிப் பாடல்களைப் பாடவந்த கவிஞர்கள், அந்த வெற்றி மானுடத்தின் வெற்றிதான் என்கிறார்; மானுடப் பண்பிற்கு முடிகுட்டி வைக்கிறார்!

சுந்தரகாண்டத்திலே அனுமன் வாயிலாகவும் இராமாவதாரத்தை வெளியிடுகிறார்கள் கம்பன். ‘சக்கரவர்த்தித் திருமகனின் தூதனாக வந்தேன்’ என்கிறார் அனுமன். ‘வேதமும் அறமும் சொல்லும்’ மூர்த்தி என்கிறார் இராமனை. அறத்தை ஸ்லைங்குற்றி உலகத்தைச் செந்நெறியில் செலுத்த இராமன் பிறங்கான் என்று சொல்லுகிறார், இராவணனை நோக்கி.

மக்கள் செல்ல வேண்டிய செந்நெறியில் தீமை குறுக்கிடுகிறதே என்றால், அந்தத் தீமை ஸ்லையில்லாதது, அது அழிந்தே தீரும் என்கிறார். தீயோர் இறங்தொழிலுடைய நீணம்; தக்கோர் இடர்தீர்ந்து வாழ்வதும் உறுதி என்கிறார். அதற்காகவே இராமவ

தாரம் ஏற்பட்டிருக்கிறது என்று இராவண னிடம் சொல்லுகிறார்.

இப்படி அவதார தத்துவத்தை வெளியிடும் அனுமன் வாயிலாகக் கம்பன் தன் நுடைய சமரச உணர்ச்சியையும் வெளியிடுகிறார்:

தூலமும், திகிரி சங்கும்,

கரகமும் தூந்து, தொல்லை

ஆலமும், மலரும், வெள்ளிப்

பொருப்பும்விட்டு) அயோத்தி வந்தான்

மும்மூர்த்திகளும் இராமனாக வந்தார்கள் என்பது குறிப்பு, துளஸிதாசரின் சமரசக் கொள்கையைக் கம்ப இராமாயணத்திலும் கண்டு கொள்ளலாம் என்பது என் கருத்து.

மற்றப்படி, கம்பனது அவதாரக் கொள்கை ஆழ்வார் ஆதியர்களின் கொள்கையைத் தழுவி அமைந்திருப்பதுதான்,

உவர்க்கு முதல்வ ராய்

ரூந்தியார் அறத்தை முற்றும்

காவற்குப் புகுந்து நின்றார்

காகுத்த வேடம் காட்டி

என்று கம்பன் கூறுவது ஸ்ரீ வைஷ்ணவக் கொள்கைதான்—ஆழ்வார்களுக்கும் ஆசாரியர்களுக்கும் உடம்பாடான அவதாரக் கொள்கைதான்.

வேதாந்த தேசிகனும்

அவதார தத்துவமும்

ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் ‘மஹா வீரவைபவம்’ என்றும் ‘ஸ்ரீருகுவீரகத்யம்’ என்றும் சொல்லப்படும் நூல் ஒன்றை வடமொழியில் இயற்றியுள்ளார். இது நாடகரீதியில் அமைந்திருக்கிறது. இராமாவதாரத்தின் மகிமையை வெளியிடுவதுதான் இதன் முக்கிய நோக்கம். சரணம் அடைந்தவர்களின் பயம் என்ற இருட்டைப் போக்கவல்ல தோற்றுத்தை உடையவன் இராமன் என்றும், இந்தச் சூரியனுக்கு ஒளி தோப்ராட்டி என்றும் சொல்லுகிறார். இந்த அவதார மூர்த்தியை,

ஜயஜய மஹாவீர!

என்று வாழ்த்துகிறார்.

உலகத்திற்குக் காரணமான பரம் பொருள் கெளசலையின் புதல்வனுகே ஓளிந்து விளையாடியதாம். எனவே விசுவாமித்திர னின் வேள்வி காத்தது இராமனுக்கு சிறு பிள்ளை விளையாட்டே என்கிறார். துஷ்டார்களை அழிப்பதில் பொல்லாத வலிமை பெற்றிருந்த புயங்கள் இராமனை அழகு செய்தன என்கிறார். தாமரை மலர்க் கூட்டத்தின் அழகைக் கொள்ளீர் கொள்ளும் கண்ணழுகு வாய்ந்தவர் என்கிறார்.

பரசுராமர் கர்வ பங்கத்தாலும் இராமன் தானே பரம்பொருள் என்பதை விளக்கி விட்டானும். வேடனை குகனுடன் செய்து கொண்ட நட்பினால் இந்தப் பரம்பொருளின் எனிமை அறிவிக்கப்பட்டது என்கிறார். ஜடாயு என்ற கழுகுத் தலைவனுக்கு இராமன் இறுதிக் கடன் செய்ததை, பக்தர்கள் மீது பகவானுக்கு உள்ள பேரன்பிற்குச் சான்றூக்கக் காட்டுகிறார். சபரிமோட்சத்தையும் இத்தகைய சான்றூக்கக் காட்டுகிறார்.

சுக்கிரீவனுடைய சரணை கதியினால் இராமன் தன் சுதந்திரத் தன்மையை இழும் தான் என்கிறார். சரணம் அடைந்த பக்தர்களுக்குப் பகவான் ‘அடிமையாகிப் பணிபுரிகின்றுன் என்பது குறிப்பு. அனுமனை இராமன் அணிந்துக்கொண்டதையும் இந்த அவதாரமுர்த்தியின் பேரன்பிற்கு ஒரு பெருஞ் சான்றூக்கக் காட்டுகிறார்.

இராவணனுடைய அடைக்கலப் பொருளாக ஏற்றுக்கொண்டபோது, ஸர்வேஷ்வர பாவம் (பரம் பொருளா யிருக்கும் தன்மை) இராமாவதாரத்திலே நன்கு புலனுயிற்று என்கிறார். அவதாரமுர்த்தியின் மகா வீரமும் சத்திய விரதமும் விடீஷனை சரணைக்கியில் விசேஷமாக வெளிப்பட்டன என்பது கருத்து.

சத்துருவின் தம்பிக்கு அருள்புரிந்த வீரத்துடன், சத்துரு போர்க்களத்தில் தளர்ச்சியுற்றுப் போரைத் தொடர்ந்து நடத்த முடியாமலும் பின்வாங்கிப் போக முடியாமலும் நின்றபோது ‘இன்றுபோய் நாளைவா!’ என்று விடை கொடுத்தனுப்பிய தயாள வீரமும் சேர்ந்து அவதாரமுர்த்தியின் மகா வீரமாகிறது என்ற கருத்தையும் ஸ்ரீகுவீரகத்தில் காண்கிறோம்.

சகல ஐநங்களாலும் கெளரவிக்கப் பெற்றவன் இந்த அவதார புருஷன் என்கிறார் ஸ்ரீ தேசிகன். இது, ‘எல்லாருக்கும் துயர்துடைத்த பெருமான் அல்லவா? வாய்ப்படைத்தவர்களெல்லாம் வாழ்த்தி வணங்கி ஞர்கள்’ என்று கம்பன் பாடி யிருப்பதை நினைவுட்டுகிறது.

வெயில் தாங்காமல் மக்கள் குளிர்ந்த நிழல்களையும் நீரங்கிலைகளையும் கண்ணுக்கினிய காட்சிகளையும் உடைய சோலைகளுக்குப் போகிறார்கள் அல்லவா? இத்தகைய அழகிய பூங்கா பக்தஜனங்களுக்கு ஸ்ரீ ராமன் என்கிறார் ஸ்ரீ தேசிகன். திருமேனியை நினைத்தாலும், திருநாமத்தை உச்சரித்தாலும் சகலமங்களமும் அளிக்கிறதாம் இப்பூங்கா.

தமது ‘தசாவதார ஸ்தோதர’த்திலும் மனத்துக்கு இனிய மகாவீரனாக இராமனைக்குறிப்பிடுகிறார் ஸ்வாமி தேசிகன். இங்கே ‘எங்கிலையோராயினும் தஞ்சமெனத் தன்னை ஒரு தரம் அடைந்தபோதிலும் அவர்களை ஆட்கொண்டு ஆதரிப்பதை ஒரு விரதமாகக் கொண்டிருப்பவன்’ இந்த அவதார வீரமூர்த்தி என்கிறார். தருமமே வடிவுகொண்டு வந்த ஓர் அடூவ வில்லாளி என்றும் குறிப்பிடுகிறார்.

இந்த அவதாரம் அன்று அதர்மங்களை விலக்கிச் சாதுக்களைக் காப்பாற்றியதுபோல், இன்று நமக்கு நேரும் அதர்மங்களையும் விலக்கி நம்மையும் காப்பாற்றவேண்டும் என்று பொருள்படத் தமது தோத்திரத்தை (இராமன்மீது தோத்திரத்தை) முடித்துக் கொள்கிறார்.

* * *

காந்தியடிகளின் உள்ளத்தைக் கவர்ந்த பிரார்த்தனைப்பாட்டு ‘ரகுபதி ராகவராஜா ராம்’ என்பதை அறியாதார் யார்? காந்தியடிகள் அரசியல்வாதி மட்டுமல்ல, நமது நாட்டுப் பக்த பரம்பரையில் வந்த பெரியோரும் ஆவார். ‘ஆண்டவன் கல்யாண குணங்களையுடைய புருஷோத்தமன் ஆவான்’ என்று கூறும் காந்தியடிகள் கடவுளை இராமனுகவும் கண்டார் என்பதிலும், துளஸீராமாயணத்தில் விசேஷ விருப்பம் கொண்டவராக இருங்தார் என்பதிலும் வியப்பில்லை.

சத்தியமே தெய்வம் என்றார் காந்தியடிகள். ‘மேலொரு பொருளும் இல்லா மெய்ப்

பொருள்' இராமனாக வந்தது என்கிறுன் கம் பன். அன்பு அல்லது அஹிம்ஸை நெறி ஒன்றே மெய்ப்பொருளாகிய பரம்பொருளை அடைவதற்கு வழி என்று காந்தியடிகள் கூறுவதும், சரணைக்கிடேயே அவதார மூர்த்தி யாகிய இராமஜீ அடையும் நெறி என்று ஆழ்வார் ஆதியர் கூறுவதற்கும் ஸாராமசத் தில் வேற்றுமை இல்லை.

இராமநாமத்தில் காந்தியடிகளுக்கு விசேஷ நம்பிக்கை உண்டு. இராமநாமம் நோய்களைப் போக்கி ஆரோக்கியம் அடைவதற்கும், அற வழியில் நடப்பதற்கும் ஓர் அரும்பெருங் துணையாகும் என்பர் காந்தியடிகள். இராம ஜீக்காட்டிலும் இராமநாமம் சக்தி வாய்ந்தது என்று கூடக் காந்தியடிகள் கூறியுள்ளார். (ஹரிஜன் பத்திரிகை: 2-6-1946) இக்கருத்தும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் 'திரு மாலை' முதற் பாசரத்திலே வெளியிடப்பெற்றிருக்கிறது.

கம்பனும் இராமநாமத்தின் தனிப்பெருஞ் சிறப்பை வற்புறுத்துகிறுன், ஓர் அற்புத மான பாட்டிலே:

மும்மைசால் உலகுக்கு) எல்லாம்

மூலமந் திரந்தை, முற்றும்

தம்மையே தமக்கு நல்கும்
தனிப்பெரும் பதந்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு
மருந்தினை, இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை...

திருநாமம் எம்பெருமானுடைய குண விபூதிகளுக்கு வாசகம் என்பது வைஷ்ணவ ஆசாரியர்களின் கருத்து. இறைவனுடைய கணக்கில்லாத கல்யாண குணங்களையும் எல்லையற்ற செல்வங்களையும் நமக்கு நினை ஓட்டும் ஒரு நினைவுக்குறி, அன்பர்கள் உகந்து ஆண்டவனுக்குச் சூட்டியிருக்கும் திருப்பெயர் என்கிறார்கள்.

இராமநாமம் அவதாரமூர்த்தியான இராம னுடைய அனந்தகல்யாண குணங்களையும், சரணம் அடைந்தவர்களை ஆதரித்துக் காப்பாற்றும் பேரன்பையும் பேராற்றலையும் நினைவுட்டுவதுடன், நம்பிக்கை உள்ளவர் களுக்கெல்லாம் நோய்க்கு மருந்தாகவும், வாழ்க்கையாகிய கோடையில் இனைப்பாறு வதற்குக் கிடைத்திருக்கும் குளிர்பூஞ்சோலை யாகவும் உதவும் என்பது முனிவர்கள் ஆழ்வார்கள் முதல் காந்தியடிகள் வரை நம்பி வந்த கொள்கை மட்டுமல்ல, அனுபவமாய்க் கண்டறிந்த உண்மையுமாகும்.



7-12-59 தீங்கட்கிழமை காலை 9-மணி க்கு ஸ்ரீ பிச்சக்கட்டளை எஸ்டேட்டிட்டிற்குச் சொந்தமான ஸ்ரீ குங்கிலியக் கலை நாயனார், ஸ்ரீ காரி நாயனார் பூராணக் கல்வெட்டுத் தீற்புப்புவிழா சென்னை ஆற்கிலையும் பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு. அ. உத்தண்டராமன், ஐ. ஏ. எல்., அவர்களால் நிகழ்த்தப்பெற்றது.

விளங்கி ஆண்டு மார்கழி மாதம் முதல் பந்தணைநல்லூர் ஸ்ரீ பசுபதீசவரர் ஆலயத்தில் சீறப்பான மாதவழிபாடு மாதங்கோரும் நடைபெற்று வந்திருக்கிறது. அதன் முதல் ஆண்டு விழா (12-12-59) சனிக்கிழமை மாலை 3-மணி முதல் ஷி தேவஸ்தானத்தில் தீருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி பிரின்ஸ்பால் சிவநெறிச் செல்வர் வித்வான் கே. எம். வெங்கடராமய்யா, எம். ஏ. பி. ஓ. எல்., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம், ஸ்ரீ ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் நாயன்மார்களின் அஷ்டபந்தன மகாகும்பாி ஷேகம் 9-12-59 முதல் 11-12-59 முடிய சீறப்பாக நடைபெற்றது. சமயச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பெற்றன.

வன்னியத்தேநும்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ சிவகாமசங்கரி சு மேத நடராஜப்பெருமானுக்கென்று ஸ்ரீமதி மதுரம் கோபாலகிருஷ்ணய்யர் அவர்களால் கட்டுளிக்கப்பட்ட செட்டியார் அவர்கள் தலைமையில் வாகீச் கலாநிதி கி. வா. ஐகந்நாதன் அவர்கள் "நடராஜ தத்துவம்" ரன்னும் பொருள்பற்றிச் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

— : அ வி நா சி : —

மந்தி கடுவனுக் குணப்பழம் நாடி மலைப்புறங்கு
சந்திகள் நோறுஞ் சலபுட்பமிட்டு வழிபடப்
புந்தி யுறைவாய் புக்கொளி யூரவி நாசியே
நந்தி யுனைவேண்டிக் கொள்வேன் நாகம்

[புகாமையே

— சந்தரர்.

அவிநாசி பாடல்பெற்ற தலங்களில் ஒன்று. கொங்கு நாட்டில் பாடல்பெற்ற ஏழு பதிகளில் ஒன்று. இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவிநாசி வட்டத்தின் தலை மையிடம். திருப்பூர் இருப்புப்பாதை நிலை யத்திலிருந்து 8 கல் தொலைவிலிருக்கிறது. பஸ் மூலம் போகலாம். கோயம்புத்தூரி லிருந்து பஸ் ஏறி 23 கல் சென்றால் இவ் விடத்தை யடையலாம். தங்குவதற்குச் சத் திரங்கள், மடங்கள், பிரயாணிகள் விடுதி முதலியன உள்ளன.


சந்தரர் தேவாரத்தில் ‘புக்கொளியூர் அவிநாசியே’ என்று கூறப்படுவதால் ‘திருப்புக்கொளியூர் அவிநாசி’ என்ற வழங்கப்படுகிறது. அவிநாசி (விநாசம் இல்லாதவன், அழிவில்லாதவன்) என்ற இறைவன் பெயராலேயே இத்தலத்தின் பெயர் குறிக்கப் பெறுகிறது. ‘பொங்காடரவா புக்கொளியூர் அவிநாசியே’, ‘பூத்தாழ் சடையாய் புக்கொளி யூர் அவிநாசியே’ என்று சந்தரர் கூறுவதால் இறைவன் திருநாமம் அவிநாசி என்று பெறப்படுகிறது. ‘அரிய பொருளே அவிநாசி யப்பா’ என்ற மணிவாசகர் திருவாக்கும் இதை வலியுறுத்தி நிற்கிறது. ஊழிக்காலத் தில் சிவபெருமான் அக்கிணி தாண்டவம் செய்த காலத்து அஞ்சித் தேவர்கள் புக்கு ஒளித்த காரணத்தால் புக்கொளியூர் என்ற பெயர் ஏற்பட்டதெனத் தலபுராணங் கூறுகிறது. அந்தணச் சிறுவன் ஒருவன் முதலை வாயினுட்புக்கு ஒளிந்த ஊர் ‘புக்கொளியூர்’ என்றுயிற்றென்று கூறுவாருமூனர். தட்சிணாசி, வாரணைசி என்ற பெயர்களும் உண்டு.

இத்தலத்து இறைவன் திருநாமம் - அவிநாசியப்பர், அவிநாசிநாதர் என்பன. திருஅவிநாசிப்பரம் என்பர் தலபுராணக்காரர். [தேவி யின் திருப்பெயர் பெருங்கருணையம்பிகை, கருணையச் செல்வி என்பவை.

கோயில் கிழக்கு நோக்கியிருக்கிறது. கோபுரம் முழுவதும் கட்டப்பெறுமல் அடித்தளத்துடன் இருக்கிறது. கோயிலுக்குள் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலைச் சுற்றி வீதிகள் இல்லை. தேரோடும் தெருக்கள் தனியே இருக்கின்றன, கோபுரத்தின் மூன் மண்டபத்தின் வலதுபுறம் செல்வ விநாயகர் சங்கிதி வடக்கு நோக்கியிருக்கிறது. கோபுரத்தின் மூன்புறம் இரண்டு நிர்த்தனைபதிகளும், உள் வாயிற்படிகளில் இருமருங்கும் கிழக்கு நோக்கி துவாரபாலகர்களும் காட்சியளிக்கின்றனர். கோபுரத்தின் கீழுள்ள இன்னுமோர்படிக்கட்டில் மாணிக்க வாசகரும், சந்தரரும் மேற்கு நோக்கி இறைவனை வணங்கும் பாவனையில் எழுந்தருளி யிருக்கின்றனர். கோபுரத்தின் உட்பக்கம் அடிப்பாகத்தில் வலதுபுறம் திருமாலும், இடதுபுறம் சந்திரனும் இருக்கின்றார்கள். உள்ளே நுழைந்ததும் அவிநாசியப்பர் சங்கிதிக்கெதிரில் பெரிய நந்தியைக்காண்கிறோம். சாதாரணமாகச் சிவன் கோயில்களில் அம்பாள் சங்கிதி, இறைவன் சங்கிதிக்கு இடதுபுறம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் வலதுபுறம் அமைந்திருக்கிறது, அம்பாள் கர்ப்பக்கிரக மேல்புறச் சுவரில் பெரிய தேள் உருவும் செதுக்கப்பட்டிருக்கிதது. அதையும் மக்கள் பூசிக்கின்றனர். அவிநாசியப்பர் கோயிலுக்கு வெளியில் திருக்குளத்துக்கெதிரில் அம்பிகை தனிக்கோயில் இருக்கிறது. மூலஸ்தானத்திலேயே பாதிரி மரம் இருக்கிறது. அம்பிகைத் தவக்கோலத்தில் காட்சியளிக்கிறார்கள்.

இத்தலத்தில் நான்கு தீர்த்தங்கள் உள்ளன. காசிக்கங்களை என்ற கிணறு கோயிலுக்குள் இருக்கிறது. கோயிலுக்கு வடபுறம் வெளியில் நாககள்விகை தீர்த்தம்

(கிணறு) இருக்கிறது. கோயிலுக்கெதிரில் நீராழி மண்டபத்துடன் திருக்குளம் ஒன்



அவிநாசி—சந்தர்ர கோயில்

நிருக்கிறது. பெரிய நங்தி ஒன்று குளக் கரைப் படிக்கட்டுகளின் வாயில்மேல் அழகு செய்கிறது. நன்றாறு என்ற தீர்த்தம் கோயி லுக்கு வட்டபுறம் ஓடுகிறது. சந்தர்ர தேவா ரத்தில் குறிக்கப்படுகிறது. இதே ஆறு கோயிலின் எதிரே ஓடுகிற இடத்திலுள்ள துறையை ஜூவத தீர்த்தம் என்கின்றனர். இத்தலத்தின் விருட்சம் மாமரம்.

கோயிலில் சவாமி, அம்மன் இவர்களின் சந்தி மண்டபத் தூண்களிலும், கர்ப்பக் கிரகச் சவர்களிலும் அழகிய சிற்ப வேலைப் பேலைப்பாடமைந்த உருவங்கள் இருக்கின்றன. சவாமி சந்திதிக்கு முன்னுள்ள மண்டபத் தூண்களில் ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, காளி, வீரபத்திரர் இவர்களின் அழகிய உருவங்களைக் காணலாம். இன்னும் மூன்று தூண்களில் பெரிய காளியப்ப கவுண்டர், அவர் மகன், சின்ன காளியப்ப கவுண்டர் இவர்களின் உருவங்கள் இருக்கின்றன. பெரிய காளியப்பக் கவுண்டரின் மகனுடைய தொடையிலிருந்த சிலங்கி குணமடைந்ததற்காக இந்த மண்டபம் கட்டப் பட்டதாக அங்குள்ள கல்வெட்டு அறிவிக் கிறது. அந்த மகன் உருவத்தின் தொடையிலுள்ள ஒரு சிறு பள்ளத்தை அடையாளமாகக் காட்டுகின்றனர். அம்பிகை சந்தியின் மூன் மண்டபத் தூண்களில் குறவன், குறத்தி, நாககன்னிகை, மண்டபம் கட்டிய

நாயக்கர், அவர் மனைவி, முருகன்-வேடன், இவர்களின் அற்புத சிற்ப வேலைப்பாடமைந்த உருவங்கள் இருக்கின்றன. மண்டபத்தின் படிக்கட்டுகளில் இருமருங்கும் உள்ள சிங்கங்கள் மிக வனப்படுன் விளங்குகின்றன. கோயிலுக்கு வெளியே சங்கிதிக் கெதிரிலுள்ள விளங்குத் தூண் மண்டபத்தில் சுந்தரர், முதலைவாய்ப் பிள்ளை, மீன் வாயில் இலிங்கம் இந்த உருவங்களைக் காணலாம்.

அவிநாசித் தலத்திற்கே மிக்க சிறப்புத் தருவது சுந்தரமூர்த்தி சவாமிகளின் வரலாற்றுத் தொடர்புடைய ஒரு அற்புத நிகழ்ச்சி தான். சுந்தரர், சேரமான் பெருமாள் நாய ஞரைக் காண்பதற்காக சோழநாடகன்று மலைநாடு செல்ல கொங்கு நாட்டுக்கு வருகிறார். அவிநாசியிலுள்ள அந்தனர் தெருவழியே போகிறார். அத்தெருவில் எதிர் எதிருள்ள இரண்டு வீடுகளில் மங்கல ஒலியும், அழுகை யொலியும் கேட்கிறார். அங்குள்ளாரை வினவுகிறார். அந்தனர்கள் “ஓரே வயதுள்ள இரு குழந்தைகள் குளிக்க மடுவிற்குச் சென்றனர்; மடுவில் ஒருவனை முதலை இழுத்துச் சென்றது; தப்பிப் பிழைத்துவந்தபைனுக்கு இந்த வீட்டில் பூனால் விழாநடைபெறுகிறது; அதே வயதுடைய முதலையால் விழுங்கப்பட்ட மகனை நினைத்து எதிர் வீட்டிலுள்ள தாய் தந்தையர் அழுகின்றனர்” என்று கூறினார். சேக்கிமார்,

அந்தனார் வணங்கி ‘அரும்புதல்வர்

இருவர் ஜயாண்டு

வந்த பிராயத்தினர் குளித்தமடுவில்

முதலை ஒருமகவை

முந்த விழுங்கப் பிழைத்தவனை

முந்துலனியும் கவியானம்

இந்தமனை மற்றந்தமனை இழந்தார்

அழுகை’ என்றுரைத்தார்

என்று மிகச் சுருக்கமாக அழுகுபடக் கூறுகிறார். முதலையுண்ட மதலையின் பெற்றேர் வந்து சுந்தரரை வணங்குகின்றனர். அவர்களை அழைத்துக்கொண்டு சுந்தரர் அம்மடுவிற்குச் சென்று பதிகம் பாடுகின்றார். ‘உரைப் பாருரையுக்குது’ என்று தொடங்கும் பாடவில் ‘கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்


சொல்லு காலனையே' என்று சூறியதும் முதலை குழந்தையை உயிருடன் கரையில் கொண்டுவந்து உமிழ்கிறது. பெற்றேர் மகிழு அக்குழந்தைக்கு பூணால் கவியாண்த்தை சுந்தரர் முடித்து வைத்தார். குளத்தில் அந்த சிறுவன் குளிக்கப்போனதை "குளத்திடை யிழியாக் குளித்த மாணியெனைக் கிறிசெய்ததே", "குளத்திடை உள்ளாடப் புக்க மாணியெனைக் கிறிசெய்ததே" என்று சுந்தரர் பாடவில் குறிக்கிறார். ஹரதத்தாசாரிய சுவரமிகள் 'ஹரிஹர தாரதம்யம்' என்ற வடமொழி நூலில் ஒரு சுலோகத்தில் இதைப் புகழ்கின்றார். முதலையிருந்த மடுவை இப்போது நாமரைக்குளம் என்றமைக்கின்றனர். கோயிலுக்குத் தெற்கே சற்று தாரத்தி இருந்து அது ஏரியாக இருக்கின்றது. அதன் கரையில் சுந்தரர் எழுந்தருளியுள்ள கோயில் இருக்கிறது. அவர் திருமுன் முதலைவாயினின் றும் பிள்ளை வெளியே வருவது போன்ற சிலை உருவும் இருக்கிறது. பங்குனி உத்தரத்தன்று அவிநாசியப்பர் அங்கு சென்று காட்சி கொடுக்கும் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பூரத்தன்று இத்தலத்தில் பெரிய தேர் உற்சவம் உண்டு. முதலைவாய் மதலையழைத்த பெருமையை,

நாட்டார் அறிய முன்னுளில் நன்னுள்
உந்த ஜும்படையின்
பூட்டார் மார்பிற் சிறியமறைப் புதல்வன்
தன்ஜைப் புக்கெளியூர்த்
தாட்டா மரையின் மடுவின்கண் தனிமா
உதலை வாய்நின்று
மீட்டார் கழல்கள் நினைவாரை
மீரா வழியின் மீட்பனவே

என்று சேக்கிழார் நமிநக்தியடிகள் புராணத்தில் கூறுகிறார். அருணகிரிநாதர், 'செறிப்பித்தகராவதின் வாய்மக வழைப்பித்த புராணக்குரபாகர திருப்புக்கொளியூருடையார் புகழுத்தம்பரானே' என்று பாடுகிறார்.

இத்தலத்தில் இன்னுமொரு அற்புதங்கழிச்சியைக் கேள்விப்படுகிறோம், குருநாதபண்டாரம் என்பவர் அவிநாசி நாதர்பால் அனவிறந்த பக்தியடையவர்; சிவபூசை வழுவாது செய்பவர். முதலை மடுவு ஒரு சமயம் பெருமழையினால் உடைப்பெடுக்கும் தருவாயில்

விருந்தது. அதன் கரையில் அமைதியாய் சிவபூசை செய்துகொண்டிருந்த பண்டாரத்தை




அவிநாசி அம்மன் சங்கிதி முன்தோற்றும்

உடைப்படைக்க ஆட்களுடன் வந்த அதிகாரி கள் அகன்று செல்லச் சொன்னார்கள். சிவபூசையிலேயே நாட்டத்தைச் செலுத்தி பிருந்த அவர் காதில் படவில்லை. அவர் அகந்தையுடைய போலிச்சாமியார் என்றெண்ணி அவர் வைத்துப்பூசை செய்து கொண்டிருந்த சிவவிங்கத்தை யெடுத்துத் திருக்குளத்தில் எறிந்ததுமன்றி, அவ்விகாரி கள் பண்டாரத்தை மண்ணடைக்கக் கூவியாளாகவும் அமர்த்தினர். வேலை முடிந்ததும் சிவவிங்கம் எறியப்பட்ட திருக்குளக்கரைக் குச் சென்று அமர்ந்து தன் ஆன்மார்த்த மூர்த்தி தன் கைக்கு வந்தாலன்றி உயிர் வாழ்வதில்லையென்ற உறுதியுடன் இரவு பகலாகப் பல நாட்கள் கடுந்தவும் கிடந்தார். இறைவன், சிவவிங்கத்தை ஒரு மீன் வாயி லாய்க்கரையில் உமிழுச் செய்தார். பண்டாரமும் சிவவிங்கத்தைப்பெற்று ஆனந்த பரவச மடைந்தார். அவிநாசி நாதர் சங்கிதி விளக்குத்துாண் மண்டபத்தில் மீன் சிவவிங்கத்தை உமிழும் உருவமும், வழி காட்டி விநாயகர் கோயிலில் ஒரு பெரியார் கையில் சிவவிங்கத்துடன் வீற்றிருப்பதுபோன்றிருக்கும் சிலையும், தாமரைக் குளக்கரையிலுள்ள சுந்தரர் கோயிலில் இருக்கும் மீன் சிவவிங்கத்தை உமிழுவது போன்ற சிலையும் இந்த சிகழுச்சியின் உண்மையைக் காட்டும் சின்னங்களாக உள்ளன.

இத்தலத்தைப்பற்றி யெழுந்த நால் களும், பாடல்களும் பல. பிரமாண்ட புராணம், பவுட்போத்திரம், மகாஸ்காந்தபுராணம் இவை களில் இத்தலச் சிறப்புக்கள் கூறப்பட்டிருக்கின்றன.

கின்றன. சுந்தரர் பத்துப் பாடல்களையுடைய ஒரு பதிகம் ஒதியுள்ளார். 'வேண்டிக்கொள்



அவிநாசி கோபுர அடிப்பாகம்

'வேண் பிறவாமையே' என்றும், 'வேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே' என்றும் கூறி இறைவனை வணங்குகிறார். அப்பரடிகள், 'அணவரியான் கண்டாய் அவிநாசி கண்டாய்' என்று அருளுகிறார். வாதவூரடிகள் 'அரியபொருளே அவிநாசி யப்பா!' என்று அதை கூவுகிறார். திருமூலர் திருமந்திரத்தில் ஒரு பாடலும், பதினேராந் திருமூறையில் ஒரு பாடலும் இப்பதியைப் பற்றியுள்ளன. சேக் கிழார் வெள்ளானைச் சருக்கத்தில் 4 பாடல்களிலும், நமிநங்தியடிகள் புராணத்தில் ஒரு பாடலிலும் கூறியிருக்கிறார். அருணகிரிநாதர் ஆறு திருப்புகழ்ப் பாடல்களால் போற்றி யிருக்கின்றனர். பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில் ஒரு பாட்டுண்டு. சீவப்பிரகாச சுவாமிகளின் நால்வர் நான்மணி மாலையில் இரண்டு பாடல்கள் உள்ளன. இராமவிங்கசுவாமிகள் ஒரு பாடலை அருளியுள்ளனர். இளையான் கவிராயர் என்பவர் 1021 செய்யுட்களையுடைய அவிநாசித்தலபுராணம் இயற்றி யிருக்கிறார். வாசதேவ முதலியரின் கருணைப் பிகை சதகம், சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியர் (சம்பந்த சரணையத் தம்பிரான்) அவர்களின் கருணைப்பிகைப் பிள்ளைத் தமிழும், கருணைநாசின் கீர்த்தனைகள், தாராபுரம் ஆறுமுகம் பிள்ளையின் அவிநாசி நான்மணிமாலை, நெகமம் - உத்துநாகப்ப முதலி

யாரின் அவிநாசிநாதர் பதிகம், கோவை-கந்தசாமி முதலியாரின் பெருங்கருணைப்பிகை பதிகம், விசுவநாதய்யரின் இரு திருப்புகழ்ப் பாடல்கள், பவானி பண்டித-குமாரசாமியின் ணையின் திரு அவிநாசி நாதருலா, சுவாமி சுத்தானந்த பரதியாரின் சிவாஸ்தகம், சிரவணம் பட்டி-கந்தசாமி சுவாமிகளின் யமகவந்தாதி, வித்துவான் குமாரனான் சம்பந்தனுரின் பெருங்கருணையம்மை கட்டளைக் கலித்துறை இவைகள் எல்லாம் இப்பதியைப்பற்றியனவே. இன்னும், அவிநாசித் தலபுராண வசனத்தை திருப்பூர் டி. எஸ். கந்தசாமி செட்டியார் பதிப் பித்திருக்கின்றார். அவிநாசி-கு. இராஜமுத்து என்பவர் 'திருப்புக்கொளியூர் அவிநாசித் தலபுராண மான்மியம்' என்ற உரை நடைநாலை இயற்றியிருக்கின்றார்.

இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. பூலோக கைலாசமான புக்கொளியூர், தட்சினவாரணைசியான அவிநாசி, திருப்புக்கொளியூர் என்று இவ்வூரின் பெயர் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறது. அவிநாசி ஆண்டார், அவிநாசி ஆளுடைய நாயனார் என்று இறைவன் திருப்பெயர்கள் சொல்லப்படுகின்றன. அம்பிகை-திருக்காமக் கோட்டத்து நாச்சியார் பெருங்கருணைச் செல்வியார் என்றமூக்கப்படுகிறார். கொங்கு சோழமன்னர்களான வீரராஜேந்



அவிநாசி அம்மன் கோயில் சிங்கம்

திரசோழன், குலோத்துங்க சோழன், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், கோணே

ரின்மை கொண்டான், உம்மத்தூர்த் தலைவர் களான வீர நஞ்சராய உடையார், வீர சிங்க ராய உடையார், விஜயங்கர அச்சுத தேவ மகா ராயர் முதலியவர்களின் காலத்தவை இந்தக் கல்லெழுத்துக்கள். நித்திய பூசை, திருவிழா, விளக்கெரிக்க, ஏழைகளுக்கு உணவு, எண்ணெய் முதலியவை வழங்கத் தானங்கள் செய்ததை இவை அறிவிக்கின்றன. சுந்தரபாண்டியன், குளக்கரையில் சுந்தரர் கோயிலைக் கட்டினான் என்றும், தென்பள்ளியென்ற இடத்தில் சுந்தரர் கோயில் இருந்ததாகவும் இவைகளிலிருந்து அறிகிறோம். நச்சினர்க்கினியர் என்ற கண்டியாத் தேவர் இறைவன் இறைவி எண்ணெய் முழுக்காட்டிற்குத் தானம் வழங்கி

யிருக்கிறார். அவினாசியில் கரிவரதப் பெருமாள், காசி விசுவநாதர், ஆஞ்சநேயர் கோயில்களும் உள்ளன.

இறவாமற் பிறவாமல்	
எஜையாள்சர்	குருவாகிப்
பிறவாகித் திரமான	
பெருவாழ்வைத்	தருவாயே
குறமாதைப் புணர்வோனே	
குகேனேசௌற்	குமரேசா
அறநாலைப் புகல்வோனே	
அவிநாசிப்	பெருமாளே
	—அருணகிரிநாதர்.



திருப்புகலூர், ஸ்ரீ அக்னீஸ்வரசுவாமி சென்னை அரசாங்க அறங்கிலைய ஆணையாளர் திரு. அ. உத்தண்டராமன், ஐ.எ.எஸ்., அவர்கள் வருகைத்து ஷட் தேவஸ்தானத்திற்கு அண்மையில் வாங்கிய யாணைக்குட்டிக்கு “குளிகாம்பாள்” என்று பெயர் குட்டினார்கள். இக்கோயில் இறைவியின் பெயர் குளிகாம்பாள் என்னும் கருந்தர்க்குழலி.

♦ ♦ ♦ ♦ ♦

திண்டுக்கல் தாலுகா, காமாட்சிபுரம் ஸ்ரீ கோபினாதசுவாமி ஆலயம் மலைப்படிக் கட்டு திருப்பணியைச் சென்னை மாசில அறங்கிலைய ஆணையாளர் திரு. அ. உத்தண்டராமன், ஐ.எ.எஸ்., அவர்கள் 23-10-59 தொடங்கி வைத்து திருப்பணியின் அவசியத்தைப் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். திண்டுக்கல் நகராட்சி ஆணையர் திரு. வெங்கடாசலசுர்மாவும் இவ்விழாவில் கலந்துகொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அறங்கிலைய ஆணையருக்கு தர்மகர்த்தாக்களின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் ஓர் வரவேற்புப் பத்திரம் வாகித்தவிக்கப்பட்டது. இக்கோயில் நிர்வாக தர்மகர்த்தாவும், திண்டுக்கல் நகராட்சித் தலைவருமான திரு. ஓ. சின்னச்சாமி பிள்ளை தலைமையில் 7 பேர் அடங்கிய ஓர் திருப்பணிக்கமிட்டி அமைக்கப்பட்டது. மதுரை மாவட்ட அறங்கிலைய உதவி ஆணையர் திரு. ஏ. வெங்கடாஜலம் அவர்களும் கலந்துகொண்டார்கள். இக்கோயில் மலைப்படிக்கட்டு திருப்பணியையும் மற்றும் திருப்பணிகளையும் செய்ய சுமார் ரூ. 52,000 (ஐம்பத்திரண்டாமிரம் ரூபாய்) செலவழிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அறங்கிலைய ஆணையர் ஏலத்தில் விட்ட திருப்பணி வெள்ளிக்காரணையை கண்ணிவாடி திரு. ஆர். திருமலைசாமி ரெட்டியார் ரூ. 301-க்கு எலம் எடுத்தனர்.

♦ ♦ ♦ ♦ ♦

சிதம்பரம் தாலுகா, பரதூர் ஸ்ரீ அகல்தீசுவரர் வரதராஜப் பெருமாள் கோயிலில் 24-11-59 காலை திரு ஜி. வாகீசம் பிள்ளை எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் பரதூர் ஊராண்மைக்கழகத் தலைவர் திரு. உ. சிவசங்கரம்பிள்ளை அவர்களால் நூல்கிலையத் திறப்பும், கடலூர் அறங்கிலைப்பாதுகாப்புத்துறை உதவி ஆணையாளர் திரு. ரா. அ. வரதராசம்யர், பி. எ., அவர்களால் ஸ்ரீ வரதராசப்பெருமாள் கோயில் அஸ்திவாரக் கால்கோனும் சிறப்பாக நடைபெற்றன.

மெய்ப்பொருள் நாயன் :

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொரு ஞக்கடியேன்

—சுந்தரர்.

கற்றநன் மெய்தவன் போலோரு
பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை அவளைச்
செறப்புக் லுங்கிருவாய்
மற்றவன் தத்தா நமரேயெனச்
சொல்லி வானுக்கம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு
ஓமென்று பேசுவரே

—நம்பியாண்டார் நம்பிகள்.

சேதி நாட்டிலே திருக்கோவலுரைத் தலைங்கராக்கொண்டு மலையமான் என்ற பரம்பரை அரசு மரபினர் அரசாண்டு வந்தனர். அம்மரபில் வந்தவர் மெய்ப்பொருள் நாயனார்; சிவன்தியார் கருத்தறிந்து ஏவல் செய்வார்; அறநெறி வழாமல் அரசியல் நடத்தினர்; பகைமன்னரை வென்றார்; அன்பார் திருவேடமே சிந்தை செய்பவர்; கோயில் களில் நாட்டுச்சனை, திருவிழாக்கள் இவை குறைவற்றுச் செய்தார்; தமது செல்வம் அடியார்களுடையனவே என்று கொண்டு அவர்கள் வந்தபோது வேண்டுவன் கொடுத்து மகிழ்வார்.

இப்படியாக இவர் வாழ்ந்து வருங்கால் பகைமன்னன் ஒருவன் இவருடன் போருக்கு வந்து தோல்வியுற்று, சேனைகளையுமிழந்து அவமானப்பட்டான். நேரில் போரில் வெல்ல முடியாத அவ்வரசன் வஞ்சனையால் வெல்ல சூழ்ச்சி செய்தான். இவருடைய சைவ சீலத்தை நன்குணர்ந்தவன். ஆதலின், மெய்யெலாம் திருந்றபூசி, சடைமுடித்து, கையிலே படைக்கலம் ஒன்றை மழறத்து வைத்த புத்தகப் பையை எடுத்துக்கொண்டு திருக்கோவலுர் வந்தடைந்தான். அரண்மனை சேர்ந்தான். பலவாயில்களும் கடந்து சென்றன. எம்பிரான் அடியார் என்று காவலர் வழிவிட்டனர். கடைசி வாயிலில் இருந்த தத்தன் என்ற ஏவலன் ‘அரசர் உறங்கும்

நேரம்; அமயம் பாக்துச் செல்லவேண்டும்’ என்று கூறினான். பொய்த்தவ வேடம்பூண்ட முத்தாதன் என்ற அப்பகைமன்னன், ‘நான் இவற்கு உறுதி கூறவங்தேன். நீ நில்’ என்று சொல்லி அக்காவலாளனையும் மீறி உள்ளே புகுந்தான்.

கட்டிலிலே அரசர் துயில், அரசியார் அருகமர்ந்திருந்தனர். அடியார் வந்தது கண்டு அரசரைத் தேவியார் எழுப்பினார். தாக்கம் நீங்கிய மன்னன் சிவன்தியார் வந்தார் என்றெண்ணி ‘தாங்கள் இங்கெழுந்தருளியது யான் பெற்றபேறு’ என்றுகூற, அவன் ‘உங்கள் நாயனார் முன்னே அருளிய ஆகம நூல் எங்குமிலாத ஒன்றை உனக்கு உபதேசிக்கக் கொண்டுவந்தேன்’ என்றார். நாயனார் ‘இதற்குமேல் பேறு வேறுண்டோ? ஆகமத்தை வாசித் தருள்செய்க’ என்று வேண்டினார். நாயனாரும் தானும் தனித்திருந்தே அவ்வாகமத்தை ஒது வேண்டுமென்றார் அக்கயவன். நாயனாரும் அரசியாரை அந்தப்புரம் செல்லப் பணித்து, தவவேடத்தனை ஆசனத்திருத்தித் தாம் கீழே நின்றுகொண்டு, ‘இனி அருள் செய்க’ என்று சொன்னார். புத்தகக் கவளையை அவிழ்ப்பவன்போல படைக்கலத்தை எடுத்து நாயனார் வணங்கும்போது அப்பகைவன் தான் நினைத்தபடியே செய்து முடித்தான். மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் எனத்தொழுது அரசரே வென்றார். பொய்த்தவன் புகுந்தபோதே மனம் அங்கு வைத்த தத்தன் உள்நுழைந்து வாளால் அவளை வெட்டப் போனான். நாயனார்கையினால் தடுத்து ‘தத்தாங்மர்’ என்று சொல்லி நிலத்தில் சாய்ந்தார். ‘யான் இனிச் செய்ய வேண்டிய பணி என்ன?’ என்று வணங்கிக் கேட்டான் தத்தன். நாயனார் ‘இவ்வடியாரையாரும் தடுக்காத வண்ணம் கொண்டுபோய் விடு நீ’ என்றார். இதனை அறிந்த பலரும் அரசருக்குத் திங்கு செய்த அவளைக் கொல்வ தற்காகச் சூழ்ந்தனர். அரச ஆணையைத்

தத்தன் அவர்களுக்குக் கூற, அவர்களும் அஞ்சி யகன்றனர். தத்தன் திருக்கோவலூர் நகர் கடந்து அவனைவிட்டுத் திரும்பி வந்து நாயனைடம் செய்தியைத் தெரிவித்தான். அதைக் கேட்பதற்காகவே உயிர் தாங்கி யிருந்த அரசர் அந்த தத்தன் செய்தபணிக்கு மிக மகிழ்ந்தார். சுற்றத்தாருக்கும் அரசியல் ஆயத்தார்க்கும் திருந்றன்பைப் பாதுகாக்கும்படி சொல்லி, அம்பலக் கூத்தனின் ஆடுங் கழலைச் சிந்தித்து வந்தித்தார். இறைவன் அவருக்குக் காட்சி கொடுத்து, தன் திருவடிநீஷலில் இடையருது கும்பிட்டிருக்கும் பேற்றை யளித்தார்.

பெரியபுராணத்தில் மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் இருபத்து நான்கு செய்யுட்களால் அருளியுள்ளார். நாயனைன் இயற்பெயர் தெரியவில்லை. மலாடர்கோமான், சேதிநாதன் என்பதால் மலையமான் திருமுடிக்காரி வழி வந்தவர் என்று கொள்ள இடமுண்டு. சிவனடியாரின் மெய்வேடமே மெய்ப்பொருள் என்று கொண்டதால் இவர் பெயர் மெய்ப்பொருள் நாயனார் என்று வழங்கலாயிற்று. ‘இன்ன செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற திருக்குறளுக்கு நாயனார் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. ‘இன்

நூயிர் செகுக்கண்டும் எம்பிரான் அன்ப ரென்றே நன்னெறிகாத்த சேதிநாதனார் பெருமை’ என்று சேக்கிழார் போற்றிப் புகழ் கின்றார். அவர் கொள்கைக் கிணங்க அவருடைய ஏவலனு தத்தன் நடந்து கொண்டது அத்தகையவர்க்கு முன்மாதிரியானது. தஞ்சை இராஜராஜேஷ்சுரத்தில் நாயனார் படிமத்தின் கீழ் ‘தத்தாநமர் என்றுமிலாடு டையார்’ என்று பொறிக்கப் பெற்றிருக்கிறது. அதையே சேக்கிழாரடிகள் ‘தத்தாநமர் என்றார்’ என்று கூறியிருப்பதிலிருந்து அப்புலவர் பெருந்தகையார் கல்வெட்டுக்களையெல்லாம் அறிந்து தம் நூலை இயற்றினார் என்பது போதருகின்றது.

சேதிபந்த கோவலூர் மலைட மன்னர்

திருவேட மெய்ப்பொருளத் தெளிந்த சிந்தை நீதியினு ரூடன்பொருது தோற்ற மாற்றுன் [ணம் நெடுஞ்சினமும் கொடும்படையு நிகழு வண்மாதவர்போ லொருமுறைகொண் டணுகி வாளால் வன்மைபுரி நிடமருண்டு வந்த தத்தன் காதலுற நமர்த்தா வென்று நேக்கிக் கடிதகல்வித் திறைவளடி கைக் கொண்டாரே உமாபதி சிவாசாரியார்.



சிரவணபுரம், கெளமார மடாலயத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ தண்டபாணி கவாமி கோயில் முருகப்பெருமானுக்கு 1-11-59 நூற்று முதல் 5-11-59 வியரமுன் முடியலட்சார்ச் ஜனும், 6-11-59 வெள்ளிக்கிழமையன்று தெய்வாயாளையம்மையார் திருமணவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. தேவாரம், திருப்புகழ் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நாகை வெளிப்பாளையம், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ அகத்தீசவரசுவாயி தேவஸ்தானத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் முடிவுற்றதும் 14-9-59 தேதி முதல் லெடசார்ச்சனை வைபவம் ஆரம்பிக்கப்பட்டு 16-10-59 அன்று 131 அர்ச்சனை களுடன் பூர்த்தியடைந்தது.

14-11-59-ல் நன்னிலம் தாலுகா, கோயில்திருமாகாளம் ஸ்ரீ மகாகாளாதசவாயி தேவஸ்தானத்தில் திருஞானசம்பந்தர் தேவார திருப்பதிகங்களை சென்னை அறங்கியத்துறை ஆணையாளர் திரு. அ. உத்தண்டராமன், ஐ.எ.எஸ். அவர்கள் திறந்துவைத்து சிறப்புறையாற்றி நார்கள். நிர்வாக தர்மகர்த்தா திரு. எஸ். சிவராஜவேலாயுதம் பிள்ளையும் நிர்வாகி எஸ். வெங்கடாசலமும் பொதுமக்களும் பூரணகும்ப கோயில் மரியாதையுடன் ஆணையாளர் வரவேற்றார்கள். அம்பல், கோயில் திருமாகாளம் சாகுபடியாளர்கள் சார்பிலும், ஊராண்மைக் கழகங்களின் சார்பிலும் மாலைகளும் வரவேற்புப்பத்திறங்களும் அளிக்கப்பட்டன,



சௌந்திலிங்க சுவாமிகள்



எம்மத்தில் உள்ளவர்கள்
 எந்திட்டை சொன்னுழும்
 சம்மதமே யாம்ஏமக்குத்
 தற்போதம் மாயிலெனப்
 பொய்ம் மதத்தோர்
 நாணப் புகன்றஞ்சும்—அப்புளிதன்
 மும்மதமாப் போலும்
 மூயஞான வீரனம்மா

—திருப்புகழ் தண்டபாணி சுவாமிகள்

அறம் தேய்து மறம் பெருகும்
 காலத்தே ஆங்காங்கே மக்களை நல்வழிப்
 படுத்த பேரருளாளர் பலர் தோன்றுவது
 வரலாற்றின்ததொன்று. அத்தகைய அருட்
 குரவர்களுள் ஒருவர் சாந்தலிங்க அடிகளார்.
 அருந்தமிழ் மூதாட்டி ‘தொண்டை நன்னூடு
 சான்றேருருடைத்து’ என்று கூறினர். அந்த
 தொண்டை நாட்டிலே பதினேழாம் நூற்
 ரூண்டின் பிற்பகுதியிலே தோன்றினார் சாந்தலிங்கச் சான்றேர். வீரசைவசமயத்
 தைச் சார் ந் தவர். இளமையிலேயே
 இறைவனிடத்துய் பக்தியும், நற்குணம் நல்
 லொழுக்கம் வாய்க்கப் பெற்றவராய்த் திகழ்ந்
 தார். துறையூர்ச் சிவப்பிரகாச சுவாமிகள்
 என்பாருடைய தொடர்பும் பெற்றார்; அப்
 பெரியாருடன் திருவண்ணமலையில் உடனுறை
 யும் பெறும் பயனையும் எய்தினார். பொம்ம
 புரம் சிவஞான பாலைய சுவாமிகளைக் காண
 வேண்டுமென்ற பேரவாவினால் அவ்வூர் நோக்
 கிப் புறப்பட்டார். செல்லும் வழியில் துறை
 மங்கலம்-சிவப் பிரகாச சுவாமிகளின் தொடர்
 பேற்பட்டது. இவர் துறையூர்ச் சிவப்பிர
 காசரின் வேறூவர். சாந்தலிங்கரும் துறை
 மங்கலம்-சிவப்பிரகாசரும் சிவஞான பாலைய
 சுவாமிகளைக் கண்டு வணக்கினர். பொம்ம
 புரத்துச் சுவாமிகளின் திருக்குறிப்பின்வண்
 னம், சிவப்பிரகாச சுவாமிகள் தமது தங்கை
 ஞானம்-பிகையைச் சாந்தலிங்கருக்குத் திரு
 மணம் செய்து கொடுத்தனர். சாந்தலிங்கர்
 ஞானம்-பிகையாருடன் பேரூர் வங்கு தங்கி
 யிருந்தனர். அவ்வூரில் திருமடம் அமைத்

துக்கொண்டு அன்பர்களுக்கு ஞான நூல்களை
 விளக்கியும், மற்ற நேரங்களில் ஞான நிட்டை
 கூடியும் வருவாராயினர். ஒரு நாள் பட்டிப்
 பெருமான் பச்சைநாயகியுடன் விடை யூர்தி
 யின் மீது கானும்பேறு பெற்றார். இக்காட்சி
 யினை தம் நூல்களுள் பல பாடல்களில் கூறி
 யுள்ளனர். ஓரிடத்தில்,

ஆனேறு இவந்து என்னெதிரே
 அன்று வந்தோய்க்கு
 எனு வெறுப்பு இப்பொழுது
 ஓர் சுற்றிரங்கு கில்லாய்
 நானு அறிவேன் நின் பெருமையை
 நம்பனே நி
 நானு பொறுத்தானு கண்டாய்
 என் தவறைலாமே

எனமிக்க ஆராமையுடன் சொல்கிறார்.

சாந்தலிங்கர் ஒல்வொரு நானும் யாரா
 வது ஒரு புது அடியவருடன் உண்பதை நிய
 மாகக் கொண்டிருந்தனர். பல அடியார்கள்
 மடத்தில் வந்து தங்கி ஞானேபதேசம் பெறத்
 தொடங்கினர். அடிகளார் துறவற நெறியின்
 பெருமையினைப் பாடம் சொல்லும் போது
 விளக்கிவருவாராயினர். இல்வாழ்க்கையிலிருக்கும்
 சாந்தலிங்கர் துறவறம் போதிக்கும்
 காரணம் என்னே என்று ஜயுற்றனர். இதைக்
 குறிப்பால் உணர்ந்த அச்சான்றேர், ஒருநாள்
 பாடம்-தொடங்கும்பேரது மனைவியார் ஞானம்
 பிகையாரை மடிமீதிருத்திச் சொல்லியருளி
 னர். அவ்விருவரும் சிவபெருமான் உமாதேவி
 யாக அங்குள்ளார்க்குக் காட்சியளித்தனர். எல்
 லோரும் தங்கள் தவறுணர்ந்து மன்னிப்பு
 வேண்ட, அவ்வாறே அருளினர் அடிகளார்.

சுவாமிகள் கொலை மறுத்தல், வைராக்கிய
 சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார்
 என்ற நான்கு அரிய நூல்களை அருளியுள்ளார்.
 கொலை மறுத்தல் என்னும் நூல் வினு
 விடையாக இருபத்திரண்டு செய்யுட்களையுடை
 யது. கொலை மறுப்பையுனர்த்தும் நூல்

களில் தலைகிறந்தது. பக்தமிகுதியால் ஒரொருவர் செப்தவற்றைப் பொது விதியாகக் கொள்ளக்கூடாது என்பதை, “நலந்தருதாதையை வதைத்து முத்தி பெற்றுர் உள்ரெனில் இஞ்ஞாலத்துடே கலந்து முத்தியடையுங்க்கு எல்லாம் அதுவோகதி; உலகம் கடந்த பத்திவலந்தனை விதியெனக் கூறுதல் பழுது” என அறதியிட்டுக் கூறுகின்றார். கொலை மறத்தலை மறுத்தற்காரிய ஏதுக்களான் நிறுவிக் காட்டுகிறது; கொல்லாமை, புலால் உண்ணுமை, உயிர்கள்மாட்டு அருளுடைமை இவைகளை வற்புறுத்துகிறது.

வெராக்கிய சதகத்தில் கடவுளன்பு கூறப் படுகிறது. தோத்திரமாக 50 செய்யுட்களும், சாத்திரமாக 50 பாடல்களும் தன்னகத்தே கொண்டது. அதில் ஒரு பாடல்,

ஓமித்திடும் பவப்பகை விரைந்து
உள்ளமே ஒது முதுணர்வோர்முன்
பழிச்சுப் பாடலை அர்க்கு அவை
விடாக்கு இளம்பாவையர் உரைபோலும்
கழித்திடேல் உபசாரம் என்றுதினை
நீ கட்டுரை எனக் கொள்வாய்
விழித்து மாரனை எரித்த
தேஅருள் பெறும் விருப்பினர் விருப்புதே.

மற்றொரு நாலான வெராக்கிய தீபத்தில் பாசத்தினீங்கும் பாதை காட்டப்படுகிறது. அதில் 101 செய்யுட்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக அந்த நாலிலிருந்து ஒரு பாடல் கீழே கொடுக்கப்படுகிறது:—

இளமையில் பினியற்று ஒருகுடை
நியல்கீழ் இருநிலமுழுவதும் புரக்கும்
வளமை பெற்றுடைய மகற்கும்
எப்பொழுது வருங்கொல் கூற்றெலும் பயத்
உள்மிகப்பறை நின்று அறையுமேல் [தானும்
புவிமிதுடையரோ மற்றையர் இன்பம்
களிமிகுந்து இருப்பர் தெளிவு
இலாமையின் மேற்காரியம் கூடுதுஞாரே

சுவாமிகளின் நான்காவது ஞான நூல் அவிரோதவுந்தியார் என்பது. 100 செய்யுட்களையுடையது.

எம்மதத் தோரேவ் வகைநிட்டை சொல்லினும்
சம்மத மேயேமக் குந்தீபற
தற்போத மாய்க்குமே இந்தீபற
தோல்வியும் வெற்றியும் சொன்மதங்கட்
கால பேதத்தினுண் டுந்தீபற [கெல்லாம்
கருத்தன் செயலதென் றுந்தீபற

என்ற செய்யுட்களின் அரிய கருத்துக்கள் இன்புறற்பாலன.

துறவற்றதையே போதித்துக்கொண்டிருந்த அடிகளாரின் இல்லாழக்கை, சொல்லொன்று செயலொன்று என்ற மாறுபாடு போலச் சிலருக்குத் தோன்றியது. சுவாமிகள் இதையற்றந்து ஒரு நாள் பிச்சைக்குச் செல்கையில் முதலில் பாலன்னம் கிடைத்தால் துறவற்றமேற்கொள்வதாக பெருமான் மீது ஆணையிட்டுச் செல்ல, இடையன் ஒருவன் பாற்சோறிட்டான். அன்று முதல் அடிகளார் நேறி தவருத துறவற்றம் பூண்டு ஒழுகி வருவாயினர்.

கன்னட நாட்டரசரான குமார தேவர் என்பார் அரசைத் துறந்து அருட்குருவைத் தேடி வந்து கடைசியாக சாந்தவின்கரை அண்மி அடிமையாக ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பித்தனர். அடிகளாரும் அவருக்கு ஞானேபதேசம் செய்தனர். குமாரதேவரும் விருத்தாசலம், துறையுர் இவ்விடங்களில் மடங்களை நிறுவினர். மகாராஜா துறவு முதலியப் பதினாறு நூல்களை இயற்றினர். இவருடைய மாணக்கரான சிதம்பர சுவாமிகளே திருப்போரூர்ச் சங்கிதி முறை என்ற அரிய நூலைப் பாடியவர்; சாந்தவின்க அடிகளாரின் திருவருள் நோக்கத்து இலக்காகி அவருடைய நான்கு ஞான நூல்களுக்கும் உரைவகுத்தார்.

சாந்தவின்க அடிகளார் ஒரு மாசிமக நன்னாளில் இறையருளிற் கலந்தனர். அவருடைய சமாதி பேரூரில் நொய்யலாற்றின் தென் கரையில் பட்டைச்சுவர் கோயிலுக்குக் கிழக்கே இருக்கிறது. அந்த பரம்பரையில் இப்போது ஆறுமுக சுவாமிகளும், இளவரச இராமசாமி அடிகளாரும் இருந்து சமயத் தொண்டாற்றுகின்றனர். சாந்தவின்க அடிகளாரின் நிலைவுச் சின்னமாக ஒரு தமிழ்க்கல்

(தோடர்ச்சி 53-ம் பக்கம் பார்க்க)

செய்திகள்

கும்பகோணம் வட்டம், கொராட்டுக்கருப்பூர், ஸ்ரீ சந்தரேசவர சுவாமி கோயிலில் திருப்பள்ளியறை விழா, பள்ளியறை ஸ்ரீசௌக்கர் பெருமானை புதிதாக வார்த்தும், பள்ளியறை மஞ்சம், பல்லக்கு முதலியவைகளை புதுப்பித்தும் 10-12-59 தேதி ஸ்ரீசௌக்கநாதசுவாமிக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

◆ ◆ ◆ ◆ ◆

தருமபுர ஆதீனம் இரண்டாவது குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ ஆனந்த பரவச தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குருபூஜை விழா 18-12-59-ல் சிறப்பாக நடைபெற்றது. சமயச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பெற்றன.

◆ ◆ ◆ ◆ ◆

லால்குடி ஸ்ரீசப்தரித்சீவர சுவாமி கோயிலில் ‘ஆதிரை விழா’ 4-1-60-ல் தொடங்கி 14-1-60 முடிய சிறப்பாக நடைபெறும்.

◆ ◆ ◆ ◆ ◆

27-12-59 அன்று சாத்தார், ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயிலில், மதுரை திருஞான சம்பந்தர் ஆதீனம் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தப்ரமாச்சாரிய சுவாமி கள் தலைமையில், கடந்த ஒரு ஆண்டுகாலமாய், நிலக்கோட்டை நாடார் போர்டு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் வித்வான் திரு. வெ. கிருஷ்ணமூர்த்தி அவர்களாலும் சிவகாசி நகராட்சி மன்ற உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் வித்வான் திரு. க. கொன்றையாண்டி அவர்களாலும் நடத்தப்பட்டுவந்த கந்தர் அனுபூதி நிறைவிழாவும், புலவர்களைப் பாராட்டுதலும், பொற்கிழி வழங்குதலும், இடையிடையே பெரியபுராணச் சொற்பொழிவு நிகழ்த்திய மங்கையர்க்கரசி மாதர் சங்கச் சகோதரிகளைப் பாராட்டிப் பரிசுத்தம் நடைபெற்றது. வித்வான் திரு. க. கொன்றையாண்டி அவர்கள் கந்தரலங்கார வகுப்பை அன்று தொடங்கி வைத்தார்கள்.

◆ ◆ ◆ ◆ ◆

சங்ககிரி. ஸ்ரீ சோமேசவரர் ஆலயத்தில் மார்கழி முதல் தேதி தொடங்கி தினமும் திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசகம், திருப்புகழ், தேவாரம், திருப்பள்ளி எழுச்சி பாராயணம் நடைபெற்று வருகின்றன.

◆ ◆ ◆ ◆ ◆


மதுரை, ஸ்ரீ மீனாட்சி சந்தரேசவரர் கோயில் வடக்காடி வீதி, திருப்புகழ் மண்டபத்தில் ஸ்ரீ மீனாட்சி சந்தரேசவரர் வகையறை தேவஸ்தானம் சார்பில் திருப்பாவை திருவெம்பாவை ஆறங்க மாநாடு 21-12-59-ல் நடைபெற்றது. மாநாட்டை சென்னை அறநிலையத்துறை அமைச்சர் கனம் திரு. எம். பக்தவத்சலம், பி.ஏ. பி.எல்., அவர்கள் துவக்கிவைத்துள்ளார்கள்.

◆ ◆ ◆ ◆ ◆

கும்பகோணம், ஸ்ரீ ஆதிகும்பேசவர சுவாமி ஆலயத்தில், 27,28-12-59 தேதிகளில் கும்பகோணம் வட்டம் ஆலயங்களின் சார்பாக திருப்பாவை திருவெம்பாவை விழா சென்னை அறநிலைய ஆணையர் திரு. அ. உத்தண்டராமன், ஐ. ஏ. எஸ்., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ‘தொண்டன்’ ஆசிரியர் மகாவித்வான் திரு ஆறுமுகநாவலர், திருவாசகமணி, திரு. கே. எம். பாலசுப்ரமண்யம், திருச்சி திரு ஜயம்பெருமாள் கோனர் மற்றும் பல அறிஞர்களும் சொற்பொழிவாற்றினார்கள்.

◆ ◆ ◆ ◆ ◆

சிதம்பரம், ஸ்ரீ சிவகாசந்தரி உடன்கூடிய ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆருத்ரா தரிசன திருவிழா 4-1-1960 முதல் 13-1-60 முடிய சிறப்பாக நடைபெறும்.



மருதமலைக் கோயில் முழுத்தோற்றம்

— முற்மலை —

திரிபுரமதனை ஒருநொடி யதனி

லெரிசெய் தருளிய சிவன்வாழ்வே

சினமுடை யசரர் மனமதுவெருவ

மயிலது மூடுகி விடுவோனே

பருவரையதனை யிருவிட ஏறியும்

அறுமுக முடைய வடிவேலா

பச்சையோ டணையு மிளமுலை மகளிர்

மதன்விடு பகழி தொடலாமோ

கரித்துருகமு மிடமுடை வயிறு

முடையவர் பிறகு வருவோனே

கனதன முடைய குறவர்த மகளை

கருணையோ டணையு மனிமார்பா

அரவணை துயிலு மரித்திரு மருக

அனிசெயு மருத மலையோனே

அடியவர் வினையு மமர்கள் துயரும்

அறவு ஞதவு பெருமாளே

— அருணகிரிநாதர்.

கொங்குநாட்டுக் குன்றுதோரூடல்களில் மருதமலை என்பதொன்று. இது கோயம்புத் தார் மாவட்டத்திலுள்ளது. கோயம்புத்தார்க்கு வடமேற்கே சுமார் ஏழுகல் தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவில் இருக்கிறது. கோயம்புத்தாரிலிருந்து நாலுகல் தூரத்திலிருக்கும் வடவழி என்ற ஊர் வரை பஸ் போகிறது. பின்னர் மூன்றுகல்

தொலைவு நடந்தோ அல்லது வண்டியிலோ போய் மலையடிவாரம் சேரலாம். மாதக் கார்த்திகைகளில் பஸ் மலையடிவாரம்வரையில் போகிறது.

மலையடிவாரத்திலிருந்து கோயிலிருக்கும் இடம் சுமார் 500 அடி உயரம்; ஒருகல் தொலைவு நடந்தேறிச் செல்லவேண்டும். அடிவாரத்தில் தான்றேன்றிப்பிள்ளையார் கோயில் இருக்கிறது. விநாயகர் சுயம்பு மூர்த்தி; மலைமேலுள்ள முருகன் கோயிலைப் பார்த்தவண்ணமிருக்கிறார். மலைமேல் செல்லப் படிக்கட்டுகள் இல்லை. குண்டுக் கற்களாலான இயற்கை மலைவழிப்பாதைதான். மலையேறும்போது நடுவில் இடும்பன்கோயில் இருக்கிறது. இடும்பனை வணங்கி மேலே சென்று மருதமலை முருகன் கோயிலை அடைகிறோம். கோயில் மலைச்சரிவில் பிடிபூழியில் அமைங்கிறது. அழகிய சிறு கோயில். கோயிலுக்குப் பின்புறம் காடு நிறைந்த மலைமேலும் உயர்ந்து செல்கிறது.

ஆறுமுகக் கடவுள் மூலவர். மருதாசலமூர்த்தி என்பது அவர் திருநாமம். வள்ளி தெய்வயானை இல்லை. பிரகாரத்தில் வலது புறம் மார்க்கண்டேகரர் (இலிங்கம்) சங்கிதி யிருக்கிறது. இடதுபுறம் முத்தாம்பிகை சங்கிதியிருக்கிறது.

கோயிலுக்குத் தென்மேற்கே மலையின் கீழ் கொஞ்சதாரம் சென்றால் மருத்தீர்த்தம் என்ற தீர்த்தம் இருக்கிறது. மருதமரங்களிடையே உள்ள சனை. அண்மையில் அம்மரங்கள் அழிந்துபோய்விட்டனவாம். மருததீர்த்தத்திற்கும் சற்று கீழே சென்றால் பாம்பாட்டிச்சித்தர் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவருடைய 'தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடுபாம்பே' என்று தொடங்கும் பாடல் பிரசித்தமானது. மலைக்கோயிலுக்குப் பின்புறம் மேலே கொஞ்சம் உயரத்தில் சரவணப்பொய்கை இருக்கிறது. இதைப் புற்றுக் கண்கூணை என்று வழங்குகின்றனர். இந்த

சனையிலிருந்து நீரைத் தேக்கிவைத்துக் கோயி லுக்கும் மலையடிவாரத்திற்கும் குழாய்மூலம் தண்ணீர் கொண்டுபோகப்படுகிறது. யாத்ரீகர்களுக்கு மிகவும் பயன்படுகிறது.

மலையில் கோயிலைச் சுற்றி மடங்கள் இருக்கின்றன. தேவர் படக்கம்பெணியின் உரிமையாளர் திரு. சின்னப்பதேவர் அண்மையில் ஒரு புதியசத்திரம் கட்டியிருக்கிறார்; மலையடிவாரத்தில் மலையேறும் இடத்தில் அழகிய நாலுகால் மண்டபமும் அமைத்திருக்கிறார். கோயிலிருக்கும் சமநிலத்திற்குச் சற்று கீழே இருளர்பதி இருக்கிறது. மலைசாதியினர் வீடுகள் பத்து இருக்கின்றன. அவர்களுக்காக அரசினர் ஆரம்பம்பள்ளியொன்றும் கோயிலுக்கருகில் வைத்திருக்கின்றனர்.


இம்மலையில் தேவர்கள் தவம் செய்து முருகக்கடவுளை வழிபட்டனர் என்பார். இத்தலத்தைப்பற்றியபல பிரபந்தங்கள் உண்டு. தலமானமியமுமிருக்கிறது. கோவை சி. கு. நாராயணசாமி முதலியார் மருதமலைத் தலவரலாறு எழுதியினரார். பேரூர்த் தல புராணத்தில் இரண்டு படலங்கள் இத்தலத்தைப்பற்றிப் பேசுகின்றன. திருமுருகன் பூண்டிக்கோயில் கல்வெட்டொன்றில் இத்தலத்தின் பெயர் குறிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இப்பதி குறைந்தது 800 ஆண்டுகட்டு முற்பட்டது என்று கூறலாம்.

அருணாசலக் கவிராயர் இயற்றிய மருதாசலக்கடவுள் பின்னோத்தமிழ் என்ற நாலும், ஆசிரியர் பெயர் தெரியாத மருதாசலமூர்த்தி சதகம் என்ற நூலும், மருதாசலமாலை, மருதாசலபதி தாய்மகளேசல், மருதாசலபதி உயிர் வருக்கமாலை முதலியவையும் இத்தலத்திறைவனைப் பற்றியவையே. அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் ஒன்றை மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மருதமலை முருகன்கோயில் வெகு தொலைவு வரையில் நம் கண்களுக்குத் தெரிகிறது.



புலியூர், ஸ்ரீ இலட்சுமி நாராயண, ருக்மணி-சத்யபாமா உடன் கூடிய ஸ்ரீ வேணுகோபாலசுவாமி ஆலய ஜீரனேத்தாரன் அஷ்டபாந்தன மகா சம்ப்ரோக்ட்சனம் 11-12-59-ல் நடைபெற்றது.



பேரூர் கோயிலும் திருக்குளமும்

பெறு : :

தீராப் பினிதீர் சீவாத் துமஞான
ஹராட் சியதான் ஓவாக் கருள்வாயே
பாரோக் கிறைசேயே பாலக் கிரிரா
பேராற் பெரியோனே பேருப் பெருமானே
—அருணகிரிநாதர்.

கோயில் இருக்கிறது. அதை அரசவனம் (பிப்பிளாரண்யம்), தட்சிணகலாசம், பிறவா நேறி என்றும் நால்கள் கூறுகின்றன. பேரூர் ஒரு தேவாரவைப் புத்தலம். அப்பர் சுந்தரர் இருவரும் இத்தலத்தைப்பற்றி தேவாரத்தில் குறித்திருக்கின்றனர்.

கோவன் என்ற இருளர் தலைவன் ஒரு வன் புதூர் ஒன்றை ஆக்கினான், அது கோவன் புத்தூர் என்பது; மருவி இப்போது கோயம்புத்தூர் என்ற பேரால் வழங்குகிறது. முன்னால் சிறு ஊராக இருந்து பின் னால் பெருங்கராக ஆகவிட்டது. அக்காலத்தில் பேரூராக இருந்தது மேலைச் சிதம்பரம் என்னும் திருப்பேரூர்தான். அது கோயம் புத்தூருக்கு மேற்கே நான்கு கல் தொலைவி அள்ளது. அப்பதியில் ஒரு பெரிய சிவன்

பேரூர்ப் பெருமான் கோயில் இயற்கை வளம் நிறைந்த இடத்தில் விளங்குகிறது. மேற்குமலைத் தொடரில் இதைச் சுற்றி வில் போல ஜங்கு மலைகள் சூழ்ந்துள்ளன. அவை சிவமயமான வெள்ளிமலை, நீலீமலை என வழங்கும் உமாதேவியார்மலை, ஜயாசாமி மலை என்ற பிரமன்மலை, பெருமாள்முடி என்ற மூக்கப்படும் திருமால்மலை, முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள மருதமலை என்பன. நொய்யலாறு கோயிலின் பக்கத்தில் ஒடுவது

இயற்கைக் காட்சியை மேலும் கவினுறச் செய்கிறது.

கோயில் வாயிலை இராஜகோபுரம் அழகு செய்கிறது; கிழக்கு நோக்கியமைந்திருக்கிறது. சுவாயி, அம்பாள் இவ்விரண்டு சங்கிதிகளும் கிழக்கு நோக்கியே யிருக்கின்றன. வெளிப் பிரகாரத்தில் தண்டபாணி, விசுவநாதர், விசாலாட்சி சங்கிதிகள் மேற்குப் பார்த்திருக்கின்றன. கனகசபை, கோயிலுக்குள்ளே நுழையும்போது வலதுகைப் புறமாக இருக்கிறது.

இத்தலத்திறைவன் சுயம்பஸுரத்தி, பட்சகவர், பட்டிநாதர், கோஷ்மகவர் என்ற திருநாமங்களை யுடையவர். ஒரு பசவானது பட்டி (தொழு) இட்டு இறைவனுக்குப் பால்சுரந்தது. அதனால் பட்சகவரர் என்ற பெயர் வரலாயிற்று. பசவின் கொம்பு, குளம்பு பட்ட வடுக்கள் இன்றும் சிவவிங்கத் திருமேனியில் காணலாம். இறைவியின் திருப்பெயர்கள் பச்சைநாயகி, மரகதவல்லி என்பன. அம்பிகை சங்கிதிக்கு சாசான திக்கில் பட்டித்திருமால் எழுந்தருளி யுள்ளார்; அப்பெருமானின் திருநாமம் இராஜகோபாளன் என்பது; அவர் சங்கிதிக்கு வலதுபுறம் மகாலட்சுமி சங்கிதியுமண்டு. இந்த இரண்டு சங்கிதிகளுக்கும் தனி அர்ச்சகர் இருக்கின்றனர். கோயிலின் உள்வடக்குப் பிரகாரத்தில் சேரமான் பெருமானும், சுந்தரரும் எழுந்தருளி யிருக்கின்றனர். சேரமான் காதில் குண்டலங்களுடன் அரச்கோலத்தில் வெகு அழகாகக் காட்சியளிக்கிறார்.

எலும்புகல்லாதல், இறவாப்பனை, பிறவாப்புளி, செம்பு பொன்மயமாதல், சாணம் புழுக்காமல் இருத்தல், பறவைகள் வலது செவி மேல் வைத்து இறத்தல் முதலியவற்றை இத்தலத்திற்குத் தனிசிறப்புக்களாகக் கூறுகின்றனர். நொய்யலாற்றைக் காஞ்சிமாநதி யென்பர். இறங்கோளின் எலும்புகளை அவ்வாற்றில் இத்தல எல்லைக்குள் இட்டால் கொஞ்சகாலத்தில் கற்களாக மாறிவிடுகின்றன.

பட்சர் கோயிலுக்குமுன் தென்கிழக்காக ஒரு மேடைமேல் பிறவாப்புளி இருக்கிறது. இதன் விதைகள் முளைப்பதில்லை. இறவாப்பனை என்ற மரம் வடகயிலாயம் என்ற கோயில் பிரகாரத்தில் இருக்கிறது. இந்த

கோயிலுக்குள்ளேயே பிரமதீந்தம் இருக்கிறது. பைத்தியம், நாய்க்கடி இவை இத்தீர்த்தத்தில் ஆடுவோருக்குத் தீரும் என்பர். செப்புக்காசுகளை இதில்போட்டால் களிம்புபோய் பொன்மயமாக மாறுகிறது. இந்ததல எல்லைக்குள் பசுசாணம் (கோயம்பு) புழுக்கிறதில்லை. பறவைகள் இறங்கு விழுந்தால் அவைகளின் வலது காதுகள் மேல்பக்கமாகவே பூமியில் படாமல் இருக்கின்றன.

பட்சர் கோயிலுக்குள் சிருங்கதீந்தம் இருக்கிறது. அதை இப்போது சிங்கதீந்தம் என்று வழங்குகின்றனர். இன்னும் மாதையன் என்ற அமைச்சர் ஒருவர் கட்டிய பதினாறு கோணமுள்ள தெப்பக்குளமும் உண்டு. காஞ்சிமா நதியில் சேருங்குறை என்ற நீராடுமிடம் சிறப்புடையது. திருநீற்று மேடு என்ற இடத்திலிருந்து வெட்டி யெடுக்கப்படும் மண் வெண்மையாகத் திருநீறுபோல் இருக்கிறது.

இத்தலத்தில் இன்னும் சில கோயில்கள் உள்ளன. காஞ்சி நதிக்கு வடபுறம் வசீட்டிலங்கம் கோயில் இருக்கிறது. மாதேசவரர் கோயில், அழகிய சிற்றம்பலம், அரசம்பலவானர் கோயில், பட்டிவிநாயகர் கோயில், வடகயிலாயம், தெங்கயிலாயம், மூர்க்கம்மன் கோயில் இவைகள் உள்ளன. அரசம்பலவானர் கோயிலை சின்ன கோயில் அல்லது காலவேசவரம் என்பர். நடராஜப் பெருமான் திருநடனம் செய்த பெரிய அரசமரம் இக்கோயிலிலுள்ளது. கோயில் வாயிலில் கோபுரத்துக்குப் பதிலாகப் பெரிய இடபம் மாடிமேல் இருக்கிறது. பட்டி விநாயகர் கோயிலின் கீழ்தான் நச்சப்பொய்கை இருப்பதாகக் கூறுகின்றனர். சாந்தவிங்க அடிகளாரின் சமாதிக் கோயிலும் மடமும் பட்சர் கோயிலுக்கு கிழக்கே சுற்று தொலைவில் இருக்கிறது.

இத்தலத்தைப்பற்றி யெழுந்த நூல்களும் பாடல்களும் எண்ணிற்தன. அப்பர் கேத்திரக் கோவையில் “பேஞ் பிரமபுரம் பேரா ஆரும்” என்றும், “அஞ்சைக் களத்துள்ளார் ஜயாற்றுள்ளார் ஆசுரார் பேஞ் அழுந்தாருள்ளார்” என்று கூறியிருக்கிறார். சுந்தரர் திருக்கச்சியனேகதங்காவதம் தேவாரத்தில் “குடகத்திலையம்பல வாணனின்ரூடல்” என்று மேலைச்சிதம்பரம் என்பதைக் குறிப்

பரக உணர்த்தியுள்ளார். இன்னும் அவரே தில்லையில் நடனத்தைக் கண்ட போது பேரூரரை நினைக்கி ஆர். “மீகொங்கிலனி காஞ்சிவாய்ப் பேரூர் பெருமாணப் புவியூர்ச் சிற்றம் பலத்தே பெற்றுமன்றே” என்கிறார். காஞ்சி நதியான நொய்யலாற்றையும் குறிக்கிறார். “பேரூர் உறைவாய்ப்பட்டிப் பெருமான் பிறவாநெறியானே” என்றும் ஊர்த்தொகையில் பாடியிருக்கிறார். மாணிக்கவாசகர் திருக் கோவையாரில் “அரசம் பலத்து நின்றுடும்பிரான்” என்று அரசம்பலத்தைக் கூறுகிறார். சேக்கிழர்ர், ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணத்தில் “மீகொங்கிற்காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார்” என்று சொல்லியிருக்கிறார். அருண திந்தார் இத்தலத்திற்கு இரண்டு திருப்புகழ்ப் பாடல்களை ஒதியுள்ளனர். ஒன்றில் “பட்டியாள்பவர் கொட்டியாடினர் பாரூரா குழ் பேரூராள்வாய் பெருமானே” என்கிறார். கோவை-கந்தசாமி முதலியார் இயற்றிய திருப் பேரூர்ப் போற்றிக் கலைவண்பா, கிளைவிடுதாது, மும்மணிக்கோவை, பச்சைநாயகியார் ஊசல், மரகதவல்லி யம்மன்மாலை, பச்சைநாயகி யம்மை விருத்தம் என்ற நூல்களும், முத்துநைறுத்தை முதலியாளை பச்சைநாயகி யம்மை பிள்ளைத்தமிழ், ஆசிரியர் பெயர் தெரியாத பேரூர்ப்பட்டி புராணம் என்கிற பிறவாநெறிப்புராணம், குட்டிக்கவுண்டர் பாடிய அரசம்பலவிருத்தம், இராமசாமிக் கவிராயின் திருப்பேரூர் வண்ணம், மகாவித்துவான் வாசதேவமுதலியார் இயற்றிய கண்ணைடி விடுதாது,



பேரூர் பட்டியாளர் கோயில் உட்புறம்

விளக்கு விடுதாது, பச்சைநாயகி யம்மன் பந்தடி, சிதம்பர தாண்டவராய முதலியாளை மரகதமஞ்சளி, ஆசிரியர்கள் பெயர் தெரியாத பட்டிக்கவுரக்கோவை, பேரூர்மாலை, மரகதமாலை, பச்சைநாயகி பேரில் வருகை, ஊஞ்சல், தென்பாங்கு, சிவக்கவிமணி C. K. சுப்பிரமணிய முதலியார் (சம்பந்த சரணையத் தம்பிரான்) அவர்கள் இயற்றிய திருப்பேரூர்பட்டி விநாயகர் ஆனந்தகளிப்பு, பலவகைக் கண்ணைகள், மு. அருளுசலக் கவிராயர் பரடிய திருப்பேரூர்

உலா, குடந்தை வித்துவான் சபாபதிப்பின்னை இயற்றிய திருப்பேரூர்க் கட்டளைக் கலீத் துறையந்தாதி முதலீய பலநூல்கள் இப்பதி யைப் பற்றிப் பாடப்பெற்றன. திருப்பேரூர்த் தலப் பூராணத்தைத் திருவாவடுதுறையாதீ எத்துக் கச்சியைப் பூனிலார் பாடி யிருக்கின்றார். இது ஒப்பற்ற தமிழ்ப் பேரிலக்கிய மாகவும், சௌவ சாத்திர நூலாகவும் புலவர் களால் போற்றப் பெறுகிறது. 2,220 பாடல் களையும், 36 படலங்களையும் தன்னகத்தே கொண்டது.

தென்னட்டிலேயே அற்புதக் கற்சிற்பங்களுடைய கோயில்களில் பேரூர் ஒன்று. சிற்பிகளுக்குள் ஒரு வழக்குண்டு. “தாங்கள் செய்யும் சிற்பம், பேரூர், பெரியபாளையம், தாரமங்கலம், தாடிகொம்பு இவை தவிர மற்ற எல்லா வேலையும் செய்வ” தாக ஒப்பங்தம் செய்வார்களாம். பேரூரில் அழகிய சிற்பங்களைக் கனகசபையில் காணலாம். இதைக் கட்டியது மதுரை திருமலைநாயக்கர் சகோதரர் (மைத்துனர் என்றும் சொல்லப்படும்) அளகாத்திரி நாயக்கர். அவர் உருவும் ஒரு தூணில் காணப்படுகிறது. கனக சபை உள் மண்டபத்தில் நாலு தூண்கள் மேலே பெரிய மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. ஒரு தூணில் ஒரு உருவும், அடி புலிக்கால், இடை முதல் கழுத்துவரை பெண் பாகம், தலை யானைத்தலை தும்பிக்கையோடு கூடியது இருக்கிறது. பதஞ்சலி, வியாக்கிரபாதர் தில்லையில் கூத்தப்பிராணை வழிப்பட்டதுபோல் பிரமானும் திருமாலும் பட்டிமுனி, கோமுனிகளாக இங்கு வழி பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுடைய உருவச்சிலைகள் கனக சபையில் காணப்படுகின்றன. இன்னும் தூண்களில் இருக்கும் கஜசம்மாரமுர் ததி, பிட்சாடனர், ஊர்த்துவ தாண்டவர், வீரபத்திரர், கணபதி, ஆறுமுகர், காளி இவர்களின் சிலைகள் மிகவும் அழகானவை. வீரபத்திரரின் விரிந்தசடைக் கற்றையில் தேன் செதுக்கப்பட்டிருக்கிறது. போர்வீரன் துப்பாக்கியுடனும், சித்தர் கையிலுள்ள பாம்பைக் குரங்கொன்று பற்றிக்கொண்டிருக்கும் உருவமும், வேடன்பெண்ணைத் தூக்கிசெல்வதும், ஒரே உருவில் மீனும் பறவையும், இரணியவதம், அனுமான் சிங்கியைக் கிழித்தல் முதலீய உருவங்களும் காணப்படுகின்றன. ஒரே கல்லில் சங்கிலிகளும், சுற்றுக் கூடிய வளையம்

அமைந்த தாமரைமொட்டும் சிற்பியின் கைத் திறத்தின் சின்னங்களாக விளங்குகின்றன. இக்கனகசபையை யமைத்த சிற்பியின் மகன் ஒரு தூணில் தேரை இருப்பதாகச் சொன்னாலும். அத்தூணிலிருந்து குதிரை உருவத்தை உடைத்ததும் தேரை வெளிப் பட்டதாம். அக்குதிரையின் கால் குளம்பு, வால் இவைகள்தான் இப்போது காணப்படுகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த பாண்டியன் மாறன் சடையன் என்ற மன்னன் பேரூரில் திருமாலுக்கு ஒரு கோயில் எடுத்தான் என்று செப்பேடு பின்வருமாறு கூறுகிறது:—

“காஞ்சிவாய்ப் பேரூர் புக்குந் திருமாலுக் கமர்ந் துறையக் குள்ற மன்னோர் கோயிலாக்கியும் ஆழிமுன்னீர் அகழாக அகல்வானத் தகடுரிஞ்சும் பாழி நீண்மதில் பரந்தோங்கும் பகலவனும் அகலவோடும்”

அத்தகைய குன்ற மன்னதோர் கோயில், இப்போது இருந்த இடம் தெரியாமற்போயிற்று. இப்பாண்டிய மன்னனிடம் மதுரகவியாழ் வார் அமைச்சராக இருந்தார் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதால் திருமாலிடம் பேரன்பு பூண்டு அக்கோயிலைக் கட்டியிருக்க வேண்டும் என்று உணரலாம்.

பேரூர்ப் பூராணத்தில் இப்பதியில் பள்ளுத் திருவிளையாடல் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இறைவனும் இறைவியும் பள்ளனும் பள்ளத்தியாகவும் நாற்று நட்டார்களாம். அதை இப்போது பெருந்திருவிழா வாகக் கொண்டாடுகிறார்கள். நாற்று நடவு உற்சவம் என்று பெயர். ஆனி மாதம் நடக்கிறது. பள்ளர் (தேவேந்திர குலத்தினர்) இதை முன்னின்று நடத்துகிறார்கள். மார்கழித் திருவாதிரையிலும், பங்குனி உத்திரத்திலும் இத்தலத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இக்கோயில் மிகவும் பூராதனமானது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட உரோமா நாணயங்கள் இங்கே அகப்பட்டன. கரிகாற்சோழன் கர்ப்பக் கிரகத்தைக் கட்டிய

தாக்க கூறப்படுகிறது. கொங்குசோழர் காலத்தில் அர்த்த மண்டபம், மகாமண்டபம் இவைகள் கட்டப்பட்டன. ஓய்சள், விஜய நகர மன்னர்கள் பல தானங்கள் வழங்கியுள்ளனர். நாயக்க மன்னர் காலத்தேதான் கனகசபை கட்டப்பட்டது என்பதை மேலே சொன்னேம். நடாஜப் பெருமான் (ஆடவல்லான்) திருவருவம் மிகச்சிறந்த சிற்பஅமைதி வாய்ந்தது. இத்தலத்திலுள்ள காளி கோயிலி விருந்து பார்த்தால் சபாநாயகரின் தூக்கிய திருவடி காணப்படும். இதைத் திவ்விய தரி சனம் என்பார்கள்.

பட்டங்கவரர் கோயிலிலும் அழகிய சிற்றம்பலம் கோயிலும் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. கொங்கு சோழர்களான விக்ரமசோழன், கரிகாலசோழன், வீரசோழன், வீர ராஜேந்திர சோழன், ஓய்சள வீர வல்லாளன், கோமாறவர்மன் வீர பாண டியன், கோனேரின்மை கொண்டான் முதலியவர் காலத்தவை அக்கல்லெழுத்துக்கள். அவைகளில் பெரும்பாலானவை நெல், சிலம், விளக்கு முதலியவைகள் தானம் செய்ததை அறிவிக்கின்றன. ஒரு கல்வெட்டில் தாமரைக் குளத்துக்காகத் தானம் வழங்கியது கூறப்படுகிறது. பங்குளித் திருநாளில் திருப்பதிகம் (தேவாரம்) பாடுவார்க்கு நெல்அளித்ததை ஒரு கல்லெழுத்துத் தெரிவிக்கிறது.

விளைவு



திருவாஞ்சியம், வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலில் வள்ளி, தெய்வயானை உடன் முருகப்பெருமான் கார்த்திகை ஞாயிறு பெருவிழா 3-12-59ல் ஆரம்பித்து 13-12-59 முடிய சிறப்பாக நடைபெற்றன. விழா நாட்களில் வேதபாராயணம், தேவார இன்னிசை, சமயச் சொற்பொழிவுகள், சிறப்பு நாதசுரக்கச்சேரிகள் முதலியன நடைபெற்றன.

விளைவு

விளைவு

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோயிலில் கடந்த 25-10-59 அன்று கனம் அமைச்சர் திரு. எம். பக்தவத்சலம் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு 11-12-59 முடிய நடைபெற்ற திவ்யப் பிரபந்த இசைப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற அத்யாபகர்களுக்கு மதுரை இந்துசமய அறநிலையத் துறை துணை ஆணையாளர் திரு. ஏ. சக்கரை பி.ர., பி.எல்., அவர்கள் 11-12-59 அன்று அழகர் கோயிலில் நாற்சான்றிதழ்கள் வழங்கினார்கள். ஷ. விழாவிற்கு வந்திருந்தவர்களை நிர்வாக அதிகாரி திரு. சி. எஸ். தீனத்யானு பி.எஸ்ஸி. பி. எல்., வரவேற்றூர். துணை ஆணையாளர் பேசுகையில் தேர்ச்சிபெற்ற அத்யாபகர்கள் கோயிலில் பிரபந்தத்தை இசையுடன் பாடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அழகர் கோயிலை திருப்பதி போன்று செய்ய வேண்டுமென்றார். ஆசீரியர் டி. கே. பாலகிருஷ்ணயங்கார் அவர்களும் பேசினார்கள்.

பட்டங்களின் பெயர் திருவான்பட்டியடையார் என்று குறிக்கப்படுகிறது.

உரியபல வானவர்தம் முரும் வேற்றாரும் அரியயனுர் தம்முரு மந்தே—பேரியதென ஒருரை யானவேண்டே ஒன்றுர் புரம்பொடித்த பேருரை யானடைந்த பின்

—பேரூர் மும்மணிக்கோவை.

(45-ம் பக்கத் தொடர்ச்சி)

ஊரியும் சீரிய முறையில் நடைபெற்று வருகிறது. வண்ணச் சரபம்-திருப்புசுழ் தண்டபாணி சவாமிகள் புலவர் புராணத்தில் சாந்தவிங்க சவாமிகளின் வரலாற்றைக் கூறியிருக்கிறார்.

சாந்தவிங்க சாந்தவிங்க

சாந்தவிங்க தேசிகா

சாந்தவின்ப மேவவந்து

தண்ணருள் புரிந்துகா


மாந்தரின்ப மேவமுந்து

மறைகளாக மங்களின்

போந்தகொள்கை யோர்ந்துநன்கொ

நூதியார் புகள்றவா

—சாந்தவிங்கர்பத்து



திருவெள்ளறை புந்தரீகாட்சன் கோயில்—புஷ்கரினி


ஃ திருவெள்ளறை

இன்பமதனை யுயர்த்தா யிமையர்க்
கென்று மரியாய்
கும்பக்கல்லிரட்ட கோவே கொடுங்சஞ்சன்
நெஞ்சினிற் கூற்றே
செம்பொன் மதிள்வெள் எறையரய்
செல்வத்தினுல் வளர்பிள்ளாய்
கம்பக் கபாலி காணங்கு கடிதோடிக்
காப்பிட வரராய்
—பெரியாழ்வார்.

ஆறிழேடௌரு நாள்குடை நெடுமுடி
யரக்கன்றன் சிரமெல்லாம்
வேறுவேறுக வில்லது வளைத்தவனே
யெனக்கருள் புரியே

மாறில்சோதிய மரகதப் பாசடைத்
நாமரைமலர் வாந்த
தேறல்மாந்தி வண்டின் விசைமுரல்
திருவெள்ளறை நின்றுளே
—திருமங்கையாழ்வார்.

‘மஞ்சலாமணி மாடங்கள் சூழ்திரு
வெள்ளறை’யென்ற திவ்விய தேசம் ஆழ்வார்
களால் மங்களசாசனம் செய்யப்பெற்ற திருப்
பதிகளில் ஒன்று. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸால்குடி வட்டத்திலிருக்கிறது. திருச்சிராப்பள்ளியிலிருந்து துறையூர் செல்லும் நெடுஞ்சாலையில் 13-ஆவது கல்லில் இருக்கிறது. பஸ் வசதி உண்டு. சாலையோரமாகப்



மருதமலைக் கோயில் முழுத்தோற்றம்

— முற்மலை —

திருப்புமத்தீரை ஒருநொடி யதனி	
வெளிசெய் தகுளிய	சிவன்வாழ்வே
சினமுடை யசரர் மனமதுவெருவ	
மயிலது முடுகி	விடுவோனே
பஞ்சவரையத்தீரை யுருவிட ஏறியும்	
அறுவுக முடைய	வடிவேலா
பசுக்கையோடனையு மிளாமுலை மகளிர்	
மதன்விடு பகழி	தொடலாமோ
கரித்துக்குமு மிடமுடை வயிறு	
முடையவர் பிறகு	வருவோனே
கனதன முடைய குறவாந் த மகளை	
கருணையோடனையு	மணிமார்பா

அரவணை துயிலு மரிதிரு மருக	
அனிசெயு மருத	மலையோனே
அடியவர் வினையு மமர்கள் துயரும்	
அறவகு ஞதவு	பெருமானே
—அருணகிரிநாதர்.	

கொங்குநாட்டுக் குன்றுதோரூடல்களில் மருதமலை என்பதொன்று. இது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ளது. கோயம்புத்தூருக்கு வடமேற்கே சுமார் ஏழுகல் தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவில் இருக்கிறது. கோயம்புத்தூரிலிருந்து நாலுகல் தூரத்திலிருக்கும் வடவழி என்ற ஊர் வரை பஸ் போகிறது. பின்னர் மூன்றுகல்


செல்கிறோம். உள்ளேயிருக்கும் பிரகாரத் தையும் தாண்டி நாழி கேட்டான் வாசல் வழி யாகச் செல்கிறோம். எதிரில் மும்முர்த்திகள், கோவர்த்தனதாரி இவர்களுடைய பெரிய சுதை உருவங்கள் அழகிய காட்சியளிக்கின்றன. எம்பெருமான் எழுந்தருளியுள்ள சுவேதகிரியின் மேலே செல்ல கார்ப்பக்கிரகத் தின் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு வாசல் கள் இருக்கின்றன. தட்சினாயன் வாசல் ஆடி முதல் மார்கழி முடியவும், உத்தராயன் வாசல் தை முதல் ஆணி முடியவும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். பிரகாரத்தி விருந்து அயனவாசலையடைய அஷ்டாக்ஷரத்தை உணர்த்த எட்டுப்படிகளிருக்கின்றன. அதற்கு மேலே மலை செல்ல காயத்திரி கணக்கில் 24 படிகளிருக்கின்றன.

கார்ப்பக்கிரகத்தில் சுவேதகிரி நாதனு புண்டரீகாட்சப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலத்துடன் நின்ற திருக்கோலமாய்க் காட்சியளிக்கிறார். இருபுறமும் சூரியசந்திரர் சாமரை வீசுகின்றனர். அனந்தன் ஆதி சேடன் இடது புறம் வின்று சேவிக்கின்றனர். பூமிப்பிராட்டி அமர்ந்திருக்கிறார். வலப்பக்கம் கருடன் வின்றுகொண்டும், மார்க்கண்டேயர்

உட்கார்ந்துகொண்டும் இருக்கின்றனர். விமானத்தின் பெயர் விமலாகிருதி விமானம் என்பர். பெரிய திருவடி, சிபி, பூதேவி, மார்க்கண்டேயர் இவர்கள்குப் பிரத்தியட்சம்.

திருவெள்ளறைப் பிரானை சேவித்த பின் னர் மூன்றாம் பிரகாரத்திலுள்ள தாயார் சந்திதியையடையலாம். பங்கஜவல்லி, பங்கயச் செல்வி, சண்பகவல்லி என்பன நாச்சியாரின் திருகாமங்கள். இந்த சந்திதி முன் மண்டபத் தில் தசாவதார எம்பெருமான்கள் எழுந்தருளியுள்ளனர். இப்பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் சக்கரத்தாழ்வார் சந்திதி யிருக்கிறது.

இப்பதிக்குரியனவாகச் சொல்லப்படும் தீர்த்தங்கள் ஒன்றாக திவ்விய, கந்த, கூஷீர புஷ்கரிணிகள் மூன்றும் கோயிலுக்குள்ளே இருக்கின்றன. கோயிலுக்குத் தெற்கே சக்கரதீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம், வராக தீர்த்தம், இவைகள் இருக்கின்றன. வடக்கே, துறையூர் போகும் நெடுஞ்சாலை அருகில் ‘குசலூல்தி’ (குசலவ) தீர்த்தம் இருக்கிறது. கிழக்கே பத்மதீர்த்தமும், மேற்கே உடையவர் தீர்த்தமும் இருக்கின்றன. வெளி வீதியின்



திருவெள்ளறை—குசலூல்தி தீர்த்தம்

தென்மேற்கு மூலையில் ஸ்வஸ்தீக பந்தம்போல் கட்டப்பட்டுள்ள குளத்தில், ஒரு படிக்கட்டில் குளிப்பவர்களை மற்றொரு படிக்கட்டில் குளிப்பவர்கள் பார்க்க முடியாது. ‘மாமியார் மருமகள் குளம்’ என்று வேடிக்கையாக இதன் பெயர் கூறப்படுகிறது.

வேதாந்த தேசிகர் அருளிச் செய்தபடி “மூஞ்ஞதவெனறி மூட்டிய நாதமுனி கழலே நாஞ்ஞம்” தொழுதவரும், நன்னெறியை மனக்கால் நம்பிக்கு எடுத்துரைத்தவருமான உய்யக்கொண்டார் அவதாரம் செய்யும் பேறு பெற்றது திருவெள்ளறைத் திருப்பதியே. உடையவ(இராமானுஜ)ருடைய சிடராய் நடாதூரம்மாளைத் தமது சிடராக்கிக்கொண்டு அவருக்கு ஸ்ரீ பாஷ்ய சாலட்சேபம் சொல்லி அதிலுள்ள தத்துவங்களைப் போதித்து ஸ்ரீ பாஷ்ய காலட்சேபம் சொல்லுவதில் நடாதூரம்மாளுக்கு ஒப்பாரும்மிக்காரும் இல்லைன்ற புகழ் மாலையைச் சூட்டுமெபடி அருள்புரிந்த மகானுபாவரான எங்களாழ்வான் பிறப்பால் புகழ்பெற்று விளங்குமிடமும் இதுவே. உடையவர் இங்கு சில காலம் வதிந்ததின் காரணமாக அவர் பெயரால் கோயிலும் குளமும் எடுக்கப்பட்டிருக்கின்றன. உடையவர் கோயில், வடக்கு வீதியில் மொட்டைக்கோபுர வாயிலுக்கெதிரில் சுற்று கிழக்கே கோபுரத் துடன் விளங்குகிறது.

இந்த திவ்விய தேசத்தைப் பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர். பெரிவாழ்வார் பதி ணெரு பாசரங்களை அருளியுள்ளார். எம்பெரு மானைக் குழந்தை கண்ணஞகப் பாவித்து உள்ளமுருகிக் ‘காட்பிடவாராய்’ என்றமூக்கிறார். திருமங்கை மன்னன் இப்பதிக்கு பதி மூன்று பாடல்களை ஓதியுள்ளார். அவைகளில் இயற்கைக் காட்சியின் எழிலை மிக்க சுவை படச் சொல்லியிருக்கிறார். ‘தெய்வ நாறு மொண் பொய்கைகள் குழ்திரு வெள்ளறை’, ‘ஒங்கு பிண்டியின் செம்மலரேறி வண்டுழிதர மாவேறித், தீங்குயில் மிழற்றும் படப்பைத் திருவெள்ளறை’ என்றெல்லாம் கூறுகிறார். ‘மஞ்சலாமணி மாடங்கள் குழ்திரு வெள்ளறைமேய அஞ்சனம் புரையும் திருவருவனை ஆதியை அழுத்தை’ என்று புண்டரீகாட்சைப் புகழ்கின்றார்.

திருவெள்ளறைக் கோயிலில் குடவரையில் ஆறு தூண்கள், தாயார் சந்திதி, கந்த புஷ்கரிணி படிகள், மூன்றும் பிரகாரம் வட்புறத் தென்புறச் சுவர்கள், உடையவர் கோயில் கர்ப்பக்கிரகச் சுவர்கள் இவைகளில் பல கல் வெட்டுக்கள் இருக்கின்றன.

குகைக் கோயிலின் தூண்களில் பல்லவநந்திவர்மன், முதல் இராஜராஜ சோழன், சோழன் பரகேசேரிவர்மன் இவர்கள் காலத்தியகல்லெழுத்துக்கள் உள்ளன. நித்திய பூசைக்கு வேண்டிய தாணங்கள் வழங்கப்பட்டதை அறிவிக்கின்றன. ஒரு கல்வெட்டில் கண்ணன் ரூக்மிணி சந்திதியில் பூசை நடைபெறுவதற்கு நிபந்தம் ஏற்படுத்தியதைக் குறிக்கிறது. கண்ணன் ரூக்மிணி கோயிலைக் குறிக்கும் பழைய கல்வெட்டு இதுதான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஊரிலிருக்கும் நாலுமூலைக் கேணியின் படியில் உள்ள கல்வெட்டு அக்கினிறு தந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டதென்பதைத் தெரிவிக்கிறது. அதே யிடத்திலிருக்கும் ஒய்சள் அரசனான வீராமநாத தேவன் காலத்திய மற்றொரு கல்வெட்டு அக்கினிறு பழுது பார்க்கப்பட்டதைக் குறிக்கிறது.

திருவெள்ளறை சுவேதகிரிநாதன் கோயிலுக்குக் கிழக்கே, நெடுஞ்சாலையிலுள்ள பிரயாணிகள் விடுதிக்கருகே பாறையில் குடைந்த வடசம்புநாதர் கோயில் இருக்கிறது. சுவாமி மேற்கு பார்த்தும், அம்பிகை கிழக்கேயும் எழுந்தருளியுள்ளார். குடவரையுள் நடுவில் இலிங்கமும், தென்புறம் செந்தாபரைக் கண்ணன் (புண்டரீகாட்சப் பெருமாள்), விநாயகர், வடபுறம் சம்புமுனி, சம்புநாதேசவரர் உருவங்களும் பாறையில் செதுக்கப்பட்டிருக்கின்றன. பைவர், அப்பர், சண்டேசவரர், தட்சினௌர்த்தி இவர்களுடைய உருவங்களும் இருக்கின்றன. அகிலாண்டேசவரி, முருகன் இவர்களுடைய தனிச் சந்திதிகள் கிழக்கு நோக்கியுள்ளன. குடவரைச் சுவர்களிலும், கோயிலினுள்ளேயிருக்கும் பாறைகளிலும் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவைகளில் திரிபுவன முழுதுடைவளாட்டு வடகரை நாட்டுத் திருவெள்ளறை என்று குறிக்கப்படுகிறது. இறைவன் பெயர் திருவாணைக்காலைப்பார், திருவாணைக்காலைப்பார், திருவாணைக்காலைப்பார்


திருவாணைக்காவல் பட்டாரகார் என்றெல்லாம் கூறப்படுகிறது. நந்திவர்ம பல்லவன், இராஜராஜன், இராஜேந்திரன், விக்கிரமசோழன், பாண்டியன் மாறன் சடையன் இவர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் அங்குள்ளனவே. தெள்ளாறெற்றிந்த, நந்திக் கல்ம்பகத் தலைவன் நந்திவர்மனே இங்குக் குறிக்கப்பெற்ற பல்லவ மன்னன். வேதம்வல்ல அந்தனர்க்கும், விளக்கெரிக்கவும், நித்தியபூசனைக்கும், நந்திவனத்திற்கும், விலம் பொன் ஆடுகள் இவைகளைத் தானமாக வழங்கப்பட்டதை அறிவிக்கின்றன.

சுவேதகிரிநாதன் கோயிலும், வட சம்புநாதர் கோயிலும் மிகப் பழமையானவை என்

பதை அங்குள்ள கல்வெட்டுக்களால் அறியலாம். “ஆதித்திரு வெள்ளறை அடுத்தது திருப்பைஞ்சீலி, சோதி திருவாணைக்கா, சொல்லிக் கட்டியது ஸ்ரீநகம்” என்ற பழமொழியை ஆதாரமாக அங்குள்ளோர் பெருமையுடன் கூறிக்கொள்கின்றனர்.

கல்லிருந்தான் தந்தை கமலத்தோன் அக்கமலத் தில்லிருந்தான் தந்தை அரங்கேசன் என்றே —தொல்லைமறை உள்அறையா நின்றமையால் உள்ளே கவ்வாமின்றே வெள்ளறையான் தானே விடும்பு

—பிள்ளைப்பெருமாளையாந்தார்.



திருவெள்ளறை—வடஜம்புநாதர்கோயில்



தி
று
வா
ண
க்கா
கா

திருவாணக்கா அம்பிகை சிலங்தி யாண வழிபாடு

எத்தாய ரெத்தந்தை யெச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடா மேவர் நல்லார்
செத்தால் வந்துதவுவா ரொருவ ரில்லீச்
சிறுவிறகாற் றீமுட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவாணக் காவுடைய செல்வா வென்றன்
அத்தாவுன் போற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியே னென்

— [செய்கேளே
— திருநாவுக்கரசர்.

சோழநாட்டில் பாடல்பெற்ற பதிகளைக்
கணக்கிட்டோர் காவிரியாற்றுக்கு வடக்கே
யுள்ளவை, தெற்கேயுள்ளவை என இருபிரிவு
களாகக் கூறியுள்ளனர். காவிரிக்கு வட
கரையிலுள்ள தலங்களில் ஒன்று திரு
வாணக்கா. கொள்ளிடம், காவிரி இவ்வாற்
மின் இடையே உள்ள அரங்கத்தில் அமைந்

திருக்கிறது. திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே
இரண்டு கல் தொலைவிலும், ஸ்ரீரங்கம் இருப்
புப்பாகை சிலையத்திலிருஞ்து கிழக்கே அரை
கல் தூரத்திலும் இருக்கிறது.

இவ்வுரை இப்போது திருவாணக்
காவல், திருவாணக் கோயில் என்றுதிரித்து
வழங்குகின்றனர். சரியான பெயர் திருவா
ணக்கா என்பதே. ஐம்புகேசுவரம், சம்பு
வனம், வெண்ணுவல்வனம், ஐம்புவீச்சரம்,
கஜாரண்யம், இபவனம், தங்திவனம், ஞான
பூமி, காவை, தங்திபுகாவாயில், அழுதேச
வரம் என்ற பெயர்களால் இத்தலத்தைப்பற்
றிய நூல்கள் அழைக்கின்றன. வெண்ணுவல்
மரத்தடியில் ஈசன் எழுந்தருளியிருப்பதால்
ஐம்புகேசுவரம் சம்புவனம் முதலிய பெயர்
களும், ஆனை வழிபட்டதால் ஆனைக்கா,
கஜாரண்யம், இபவனம் முதலிய பெயர்
களும், அம்பிகை இறைவனை வழிபட்டு
ஞானேபதசம் பெற்றதால் ஞானபூமி யென்

றும், யானைபுக முடியாத வரமிலையடைய கோயிலானமையால் தந்திபுகாவாயில் என்றும், அமுதமாகிய நீரில் இறைவன் எழுந்தருளியிருக்கிறபடியால் அமுதேசுவரம் என்றும், சோலைகள் நிறைந்திருப்பதால் காவை என்றும் பெயர்வரக் காரணமாயின.

இத்தலம் சோலைகளுக்கு நடுவே இயற்கை எழில் நிறைந்த இடத்தில் அமைக்குமானாலோ நடுகாயகமாகக் கோயில் விளங்குகிறது. சுவாமி சங்கிதி மேற்கு முகமாகவும், அம்பாள் சங்கிதி கிழக்கு நோக்கியும் இருக்கின்றன. கோயில் 2500 அடி நீளமும், 1500 அடி அகலமும் உள்ளது. ஐந்து பிரகாரங்களையடையது. நான்காவது, ஐந்தாவது பிரகாரங்களில் வீடுகள் இருக்கின்றன.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு ஜம்புகேசுவரர், வெண்ணைவீசர், அமுதேசுவரர் முதலிய பல திருநாமங்களுண்டு. தேவியின் திருப்பெயர்கள் அகிலாண்டேசுவரி, அகிலாண்ட நாயகி, அகிலாண்டவல்லி என்பன; அழகும் அருளும் நிறைந்த அம்மையார்.

இப்பதியில் திருமஞ்சனக்காவேரி, கொள்ளிடம், பிரமதீர்த்தம், இந்திரதீர்த்தம், சம்புதீர்த்தம், இராமதீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்கணி தீர்த்தம், அகத்தியதீர்த்தம், சோமதீர்த்தம், சூரியதீர்த்தம் முதலியதீர்த்தங்கள் இருக்கின்றன. வெண்ணைவல்லமரமே தலவிருட்சம்; கரப்பக்கிரக விமானத் துக்கருகில் இருக்கிறது; மிகவும் பழையமையானது. இந்த தலம் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்தலம். மூலிலங்கத்தின் கீழே எப்போதும் நீர் சுரந்துகொண்டே இருக்கிறது. அப்பர் சுவாமிகள் “செழுநீர்த்திரள்” என்றே கூறுகிறார்.

இத்தலத்தின் அற்புத நிகழ்ச்சிகள் கிலவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். உயிர்கள் எல்லாவற்றிற்கும் இறைவன் அருள்புரிகிறார். நாரை, கரிக்குருவி முதலியவற்றிற்கு முத்தி கொடுத்தான். திருவானைக்காவில் தண்ணை வழிபட்ட சிலங்கிக்கும், யானைக்கும் தண்ணருள் சுரந்தான். நாவல் மாத்தினாடியில் எழுந்தருளியுள்ள அமுதலிங்கத்தை யானையொன்று நூவும் நீரும் கொண்டுவந்து நாடோறும் வழி

பட்டது. சிலங்கி மரத்திலுள்ள இலைகள் இறைவன்மீது விழாவண்ணம் வரய்நாலால் பந்தரிட்டது. இதை அனுசிதம் என்று என்னிய யானை சிலங்கி வலையை அழித்து வந்தது. அதைப் பொறுக்காத சிலங்கி ஒருநாள் யானையின் துதிக்கை வழியே நுழைந்து மூளையைக் கடிக்க, யானை இறந்தது; உள்ளிருந்த சிலங்கியிறந்தது. இறைவனைப் பூசித்த யானை கமிலாயத்தில் கணநாதனாகும் பேறு பெற்றது. சிலங்கி சோழமன்னாகப் பிறந்தது.

“சிலந்தியு மானைக் காவிற்
ரிருநிழற் பந்தர்செய்து
உந்தவ னிறந்த போதே
கோச்செங்க னுறுமாகக்
கலந்தநீர்க் காவிரிதுழ்
சோணுட்டுச் சோழர்தங்கள்
குந்தவிற் பிறப்பித் திட்டார்
குறுக்கை வீரட்டறுரே”

என்று அப்பர் கூறியுள்ளார்.

அந்த சோழ அரசனே கோச்செங்கட்ட சோழன் என்பான். அவனே திருவானைக்காகோயிலை அமைத்தவன். பழம் பிறப்பின் நினைவால் யானை புகாதவன்னம் கட்டினன். இதைப்போன்றே இன்னும் பல கோயில்களையும் எடுத்தான். அவைகளுக்கு மாடக்கோயில்கள் என்று பெயர். திருமங்கையாழ்வார் “எண்டோள் ஈசற்கு எழுபது மாடங்கள்” அமைத்தான் கோச்செங்கட்டசோழன் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

உமரதேவியார் பூசித்த தலங்களுள் இது ஒன்று. அதைக் குறிக்க நாடோறும் உச்சிக்கால பூசையில் பூசகர் பெண்ணுடையனிந்துகொண்டு போய் இறைவனுக்கு வழிபாடு செய்கிறார்.

இக்கோயிலிலுள்ள நான்காவது மதில் மிகவும் பெரியது. 35 அடி உயரமும், 6 அடி கனமும் உள்ளது. இதைக் கட்டும் போது கித்தர் ஒருவர் திருநிற்றையே கட்டுகிறவர்களுக்குக் கல்லியாகக் கொடுத்ததாக வும், அது அவரவர் தகுதிக்கேற்பப் பொன்னையிற்றென்றும் கூறப்படுகிறது. இறைவனே ஒரு சித்தராய் எழுந்தருளி அவ்வாறு


செய்தார் என்பர். “சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவாணக்காவுடைய செல்வா” என்று கூறியிருப்பது இதைக் குறிக்கும் போலும். மதிலைத் திருநீற்று மதில், திருநீற்டான் மதில் என்று வழங்குகின்றனர்.

உறையூர்ச் சோழன் ஒருவன் தன் தேவியோடு காவிரியில் நீராடினான். அவன் கழுத்திலைனிக்கிருந்த முத்துமாலை நழுவித் தண்ணீரில் போய்விட்டது. ‘இது இறைவனுக்காகு’ என்று சொன்னான். அம்மாலை இறைவனுக்குத் திருமஞ்சனத் துக்காக காவிரியில் எடுக்கும் தண்ணீருடன் குடத்தில் புகுந்தது. அப்படி முகந்த நீரை ஜம்பு விங்கத்திற்குத் திருமூடுக் காட்டுகையில் அதன் கழுத்தில் வீழ்ந்தது. அது தெரிந்த உறையூர்ச்சோழன் மனம் மகிழ்ந்து இறைவனை வழிபட்டான். “தாரகமாகிய பொன்னித் தன் துறை விழுத்தும், நீரின் நின்றடி போற்றி நின்மலை கொள்ளென ஆங்கே, ஆரம்கொண்ட எம் ஆனைக்காவுடை ஆதி” என்று சுந்தரரும், “ஆர்நீரோடேந்தினு னைங்க காவுசேரமினே” என்று சம்பந்தரும் இவ்வரலாற்றைத் தேவாரத்துள் கூறியிருக்கின்றனர்.

இக்கோயிலில் நாள் தோறும் நாலு கால பூசை நடைபெறுகிறது. சாதாரணமாகச் சிவன் கோயில்களுக்கு ஏற்பட்ட திருவிழுக்கள் இங்கும் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவம் மர்சி மாதம் தொடங்கி பங்குனியோடு 40 நாட்கள் நடைபெறும். பங்குனிச் சித்திரை நட்சத்திரத்தன்று பஞ்சப் பிரகார உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. பெருமான் பெண்கோலம் பூண்டும், அம்பிகை ஆண் வேடம் கொண்டு ஜங்கு பிரகாரங்களிலும் உலா வருதல் கண்கொள்ளக் காட்சியாக இருக்கும். மார்கழித் திருவாதிரையில் நடராஜப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்க்களுடன் பவனி வருவார். ஆடிப்பூரத்தில் கோயிலினுள் இருக்கும் சூரிய தீர்த்தத்தில் தெப்பத் திருவிழு கிகழும்.

திருவாணக்காவின் சிறப்புக்களைப் பல நூல்கள் விதந்தோதுகின்றன. சம்பந்தர் மூன்று பதிகங்கள் ஒதியுள்ளார். ‘வெண்ணேவுலுராய்’, ‘விலஸமிக்க கரிக்கருள் செய்

தவனே’, ‘ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்வர் ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும் ஏதம் இல்லையே,’ ‘ஆனைக்காவில் அண்ணலை வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாடுமே’, ‘கண்ணப்பர்க்கருள் செய்த கயிலை எங்கள் அண்ணல் ஆரூராதியானைக்காவே’ என்று கூறியிருக்கிறார். திருநாவுக்கரசரும் மூன்று பதிகங்கள் அருளியுள்ளார். அவர், ‘கழலடி தொழுது தாமலர் தாவி சின்று அழுமவர்க் கண்பன் ஆனைக்கா அண்ணலே,’ ‘திருவாணக்காவிலுறை சிவனே! ஞானம் ஆனுய் உன் பொற்பாதம் அடையப்பெற்றால் அல்ல கண்டங் கொண்டியேன் என் செய்கேனே’ என்று போற்றுகிறார். சுந்தரர் ஒரு பதிகம் பாடியிருக்கிறார். ‘அண்ணலரகிய ஆனைக்காவுடை ஆதியை நானும் என்னுமாறு வல்லார்கள் எம்மையா ஞடையாரே’ என்று சொல்கிறார். மூவர் தேவாரத்திலும் ‘ஆனைக்கா அண்ணல்’ என்று இறைவனைப் புகழ்ந்திருப்பது குறிக்கின்றனர்.



திருவாணக்கா கோயில் உள்மண்டபம்

கத்தக்கது. ஜியடிகள் காடவர்கோன் கேஷத் திரத்திருவெணபாவில்,

குழியிருந்த சுற்றங் குணங்கள்பா ரட்ட
வழியிருந்த வங்கங்க ஓல்லாம்-தழியிருந்து
மென்றுனைக் காவா விதுதகா வென்றுமூன்
தென்றுனைக் காவடைநி சென்று
என்று சொல்லியிருக்கிறார்.

அருணகிரிநாதர் பதினெட்டடுத் திருப்புகழ்ப் பாடல்களால் இப்பதியைப் போற்றுகிறார். ஆனைக்கா, கயப்பதி, கரிவனம், காவை, வெனைவைடி, செம்புகேசுவரம் என்றெல்லாம் குறிக்கிறார். ஒரு பாடலில் “ஆழித் தேர் மறுகிற் பயில் மெய்த் திருநீற்ட்டான் மதின் சுற்றிய பொற்றிரு ஆனைக்கா” என்று மதிலைப்பற்றிக் கூறியிருக்கிறார். சேக்கிழார், கோச்செங்கட் சோழ ஏரயனுர் புராணத் துள்ளும், ஏர்க்கோன் கலிக்காமநாயனுர் புராணத்திலும் இத்தலத்தின் சிறப்புக்கணைச் சொல்லியிருக்கிறார். தாயுமானவரும், காளமேகப்புலவரும் பாடல்கள் பாடியுள்ளனர். காளமேகப் புலவர் திருவானைக்கா உலா என்னும் அழகிய நூலையாத்துள்ளனர். கமலை ஞானப்பிரகாசர், தங்கிவனப்புராணம் என்ற நூலை இயற்றியதாகக் கூறப்படுகிறது. கச்சியப்ப முனிவர், திருவானைக்கா தலபுராணம் என்ற அரிய நூலைச் செய்திருக்கிறார். 25 படலங்களும், 1454 பாடல்களையுடையது. திருவானைக்கா திருப்பணி மாலை என்ற நூல் 40 பாக்களையுடையது; ஆசிரியர் பெயர் தெரியவில்லை; கோயில் திருப்பணிச் செய்திகளைக் கூறுகிறது. திரி சிரபுரம்-மகாவித்துவான் மீட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் அகிலாண்ட நாயகி மாலை, அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ் இவைகளைப் பாடியிருக்கின்றார்கள். கே. வி. சுப்பையர் அவர்கள் 100 செய்யுட்களையுடைய திருவானைக்காப்பதி ற் ருப்பத் தங்தாதி என்ற நூலை இயற்றியுள்ளார்கள். ஆதிசங்கர், ‘ஸ்ரீ மாத்ருகா புஷ்பமாலா’ என்ற நூலையும், ஸ்ரீதர வெங்கடேசுவர அய்யவாள், ‘ஸ்ரீ ஜம்புநாதாஷ்டகம்’ என்ற நூலையும் வடமொழிலில் அருளியிருக்கின்றனர்.

பழைமையும் புதுமையும் கலந்த கிற பங்கள் பலவற்றை இக்கோயிலில் காணலாம். ‘ஸ்ரீரங்கம் கோயிலைவிட திருவானைக்கா

கோயில் கிறப் புழக்கிவிட்டது’, என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கஜப்படியர் கூறுகிறது. சங்கிதியில் ஐங்கு கோபுரங்கள் ஒரே வரிசையில் இருப்பது மிக்க வனப்புடையதாகத் தோன்றுகிறது. ஊஞ்சல் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், வசந்த மண்டபம், நவராத்திரி மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், சோமாஸ்கந்தர் மண்டபம், நடராஜர் மண்டபம், மும்மூர்த்தி மண்டபம் முதலியவை கிற பங்கள் சிறைந்தவை. ஆயிரக்கால் மண்டபத்தின் நடுமண்டபம் தேர்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியதீர்த்தத் திருக்குளத்தைச்சுற்றி 100 தூண்களைக்கொண்ட இரண்டடுக்கு வரிசை மண்டபம் அழகுசெய்கிறது. கோயில் மூல லிங்கத்தை நேரே ஒன்பது தொளைகளுடைய பலகணி வழியாற்ற தரிசிக்கலாம். உள்ளே போக தென்புறம் சிறு வாயில்தான்; யானைபுக முடியாதபடி யமைத்தது. மூல மூர்த்தியின் விமானம் கல்விலூலேயே அமைக்கப்பட்டது. அம்மன் கோயில் சலவைக் கற்களால் கட்டப்பெற்றது. அந்த சங்கிதித் தூண் ஒன்றில் “ஏக பாததீரி மூர்த்தி” உருவமொன்று அழகிய காட்சியளிக்கிறது. இக்கோயிலில் ஜேஷ்டாதேவி (முதேவி)க்கும் ஒரு சங்கிதியுண்டு.

இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. மூன்றும் இராஜராஜ சோழன், முதல்குலோத்துங்கன், இராஜேந்திர சோழதேவன், குலசேகர பாண்டியன், சுந்தரபாண்டியன், கண்ண னாரைத் தலை நகராகக்கொண்டிருந்த ஹௌய்சன மன்னர்கள் வீர சோமேசவரன், வீர ராமநாததேவன், காகதீயமன்னன் பிரதாப ருத்திரதேவன், சாளுவமன்னன் திருமலைராஜன் முதலிய பல மன்னர்கள் காலத்தில் கல்லெழுத்துக்கள் பொறிக்கப்பெற்றிருக்கின்றன. இந்த ஊர், தென்கரைப் பாண்டிகுலாசனிவள நாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இறைவன் பெயர், திருவானைக் காவடையார், திருவானைக்காவுடைய நாயகர் என்று குறிக்கப்படுகிறார். சிலவிற்பனை, சிலதானம், கோயிலில் விளக்கெரிக்க ஆடுகள், பொன் முதலியவை வழங்கியது, திருவாபரணம் அளித்தது, நந்த வனத்திற்கு நிலம் விட்டது, நாற்பத்தென்னேயிரவர் மடம் கட்டியது முதலிய பல

— : மீறாபாய் : —

[திரு. T. S. பஞ்சாபகேச சுர்மா]

‘பிறவாமைவேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல், உன்னை என்றும் மறவாமைவேண்டும்; இன்னும் வேண்டு நான் மகிழ்ந்து பாடி, அறவா! நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க’ என்ற பிரார்த்தித்த காரரக்காலம்மையார்க்கு இணையானவள் பக்தியிற் சிறந்த பதிவிரதை மீரா. அவள் ஆசையற்று, பாசம்விட்டு, பரமன் பூஜையிலீடுபட்டு, பரமாத்மாவுடன் கலங்த பெருமாட்டி, பரலபக்தர்களான பிரஹலாதன், துருவன், ஆண்டாள் முதலியவர்களைப்போல் அன்பின் வெற்றி பெற்றவள். ஆண்டாளும், மீராவும் மனிதனுக்கு மாலையிடுவதை மறுத்து, மாதவன் கோபிகா ஜீவனைன் நாதனுக வரித்தவர்கள். ஆண்டாள் அதிர்ஷ்டசாலி. அவள் தகப்பனார், அவள் இஷ்டத்திற்கு இணங்கி, அரங்கநாதனுக்கு மாலையிடும் பாக்கியத்தை ஏற்படுத்தினார். ஆனால் பக்கை மீராவுக்கு, ஆரம்பத்தில் அறிவிற்குறைந்த அன்னையிட மிருந்தும், இடையில், முட்டாளும், மூர்க்கனும், ஸந்தேஹியுமான் கணவனிடமிருந்தும் கணக்கற்ற தடைகள் ஏற்பட்ட போதி ஒரும், அவள் மாமனம், முகுந்தனையே நாடி, பிறப்பிறப்பற்ற பேரானந்த நிலையை யடையப் பெருமுயற்சி கொண்டது.

செய்திகளை அவைகள் தெரிவிக்கின்றன. இதில் வரும் சாக்ரவமன்னன் திருமலீராஜன் தான் காளமேகப்புலவரை ஆதரித்தவன். சிலங்தியைச் சோழனுக்கிய இறைவன் பேரால் திருவீதி யமைக்கப்பட்டதை ஒரு கல்வெட்டு குறிக்கிறது.

இத்தலத்தில் இராஜராஜேஸவரர் கோயில், நிலைவிண்மைசுவரர் கோயில், சங்கரேசவரர் கோயில், பிடாரிகோயில், வீரபத்திரர் கோயில், சுப்பிரமணியர் கோயில் முதலியவைகள் உள்ளன. கோயிலுக்குள் மும் மூர்த்தி, காசி விசுவநாதர், மீனாட்சி சுந்தரேசவரர், விநாயகர், சணீசுவரர், பால

பிறப்பும் பாலப் பருவமும்

வட இந்தியாவிலுள்ள இராஜபுதனத்தில், ஓர் சிற்றரசனுக்குப் புதல்வியாக 1601-ல் பிறந்தாள் மீராபாய். பல வருஷம் தவமியற்றிப் பெற்ற அந்த குழந்தையை அவள் பெற்றேர் பெரிதும் அன்புடன் வளர்த்து வந்தனர். விதி வசத்தால் தன் சிறு பிராயத்திலேயே தன் தந்தையை இழந்தாள் மீரா. ஆனால் நற்குண நற்செய்கைகளமைந்த அவள் தாய் அவளை மிக்கப் பரிவுடன் வளர்த்து வந்தாள். ஒருநாள் இராஜ வீதியில் விவாஹ ஊர்வலம் வர அதைக்கண்ட மீரா, ‘நான் யாருக்கு மாலையிடுவது?’ என்று தாயைக்கேட்க, வாசவில் வந்த பொம்மைவிற் பவனிடம், கிரிதர கோபாலனின் பொம்மை யொன்றை வாங்கிக்கொடுத்து, ‘இவரே உன் புருஷன், இவருக்கு மாலையிடு’ என்றாள். தாயார் விளையாட்டாகச் சொன்னதைக் கருத்திற்கொண்டு, மீரா, கண்ணனையே கணவனாக வரித்து, அவனிடம் அளவற்ற அன்பு செலுத்த ஆரம்பித்தாள். வரவர மற்ற குழந்தைகளுடன் கூடி விளையாடுவதை விட்ட டொழிந்தாள். தன்னந்தனியே யிருந்து, வேணுகோபால விக்ரஹத்தை மடியில் வைத்து,

தண்டாணி முதலிய சங்கிதிகள் இருக்கின்றன.

வாஜைக்காவில் வெண்மதி
மல்குபுல்கு வார்சடைத்

தேஜைக்காவில் இன்மொழித்
தேவிபாக மாயினுன்

ஆஜைக்காவில் அண்ணலை
அபயமரக வாழ்பவர்

ஏஜைக்காவல் வேண்டுவார்க்
கேதும் ஏதம் இல்லையே

—திருஞானசம்பந்தர்.

துப்பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டி மகிழ் வாள். வயது வளரவளர, தன் குலதெய்வம் கோபாலகிருஷ்ணனின் சரித்திரங்களைக்கேட்பாள். கண்ணன் லீலைகளை விளக்கும் கீர்த்தனங்களை மனப்பாடம் செய்து தன்னை மறந்து பாடுவாள். பாட்டிற்குகங்தபடி ஆடுவாள். கிருஷ்ணஜயங்தி முதலிய உத்ஸவங்களில், தன் அன்னையின் பூஜைக்கு வேண்டியவற்றைச் செய்ய மிக்க துரிதமாக அங்கு மிங்கும் ஓடுவாள். பெளராணிக்காள், பாகவதம் பத்தாம் ஸ்கங்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் கிருஷ்ண லீலைகளைப்பற்றி பிரவசனம் செய்யும்பொழுது அவன் லீலைகளில் மனம் லயித்து, ஆயர்பாடிச் சிறுமிகளில் தானெருத்தியென சினைப்பாள். தன் தோழி களுடன் நந்தவனம் சென்று, தன் கிரிதரகோபால விக்ரஹத்தை மேடைமேல் வைத்துப் பூஜை செய்து, தான் கேட்ட கிருஷ்ணகதைகளை அவர்களுக்குச் சொல்லி, கிருஷ்ணபஜனையில் அவர்களுடன் ஆடிப்பாடுவாள். இதைக் கண்ட அவள் தாய், மிக்க ஆனந்தங்கொண்டாள்.

மங்கைப் பருவமும் மணமும்

இவ்வாறு மீராவின் பாலப்பருவம் கடந்து மங்கைப் பருவம் மலரத் தொடங்கிறது. அவள் அழகும், அடக்கமும், அன்பும், இன்பம் ததும்பும் இனிய மொழிகளும் எவ்ரையும் அவள் வசமாக்கின. அவள் அன்னை அவள் கலியாணத்தைப்பற்றின கவலையிலாழ்ந்தாள். மீரா காரணத்தையறிந்து, கோபாலகிருஷ்ணனையே தான் வரித்ததாகவும், அவனை மனந்ததாகத்தான் கண்ட கனவைப் பின் வருமாறு கூறுகிறாள்.

“அன்னையே தாயே அழகன் ஜகதீசன்

என்னைமனக்க இரவில் கனுக்கண்டேன்

தோறனம் நாட்டித் துழுமாலை தொங்கவிட்டு பூரணகும்பம் போலிவாக முன்வைத்து

செய்தற்கரிதாம் அத்திருமனப் பந்தரின்கீழ் வையமளந்து வளர்ந்த வடிவழகன்

ஜம்பத் தறுகோடி ஆட்கள் நடுவேநான்

முன்செய் தவப்பயலுல் முகுந்தன் கிரிதரனே அன்பு நிறைந்திடுமென் அகமுடையானுக

[வந்தான்]

இன்ப மணமும் நேற்றிரவே யானதம்மா துன்பம் ஒழிந்ததம்மா சுகமும் பிறந்ததம்மா.”

இதைக் கேட்டு இராணி திகிலடைந்தாள். மகள் மதியிழந்ததாகக் கருதினாள். வினையாட்டு வினையானதாக சினைத்தாள். பலபலவென்று கண்ணீர் உகுத்தாள். மீரா ஒன்றும் புரியாமல் பிரமித்து வினருள். பிறகு அவள் தாய் அவள் கிருஷ்ண விக்ரஹத்தைக் கணவனுக்கக் கருதுவது தவறென்றும், அவளிதம் செய்தால், உலகத்தார் ஏளனம் செய்து, பல அவதாறுகள் அவனுக்கு ஏற்பாடு மென்றும் பற்பல புத்திமதிகள் கூறினாள்.

இவ்வாறு சின்னட்கள் செல்ல, மீரா செய்வது யாதெனத் தோன்றுது, தன் பூஜையறைக்குச் சென்று, கிரிதரகோபாலனிடம், தன் குறைகளை முறையிட்டாள். ஒரு சமயம் தாய் சொல்வதுபோல், உலக இயல்புக்கு ஒத்து ஓர் ஆண் மகனையடைந்து, அவனையன்புடன் நேசித்து, இல்வாழ்க்கை நடத்துவதுதான் சிறந்ததெனத் தோன்றும். மற்றோர் சமயம், மங்களரூபன், மன்மத மன்மதன், கமலக்கண்ணன், கார்மோகவண்ணனிடம் தனக்குற்றகாதலை எவ்வாறு மறப்பது என்று எண்ணுவாள். அவன் முகாரவிந்தத்தில் மயங்கியிருக்கும் மனத்தை எவ்விதம் மாணிடரிடம் திருப்புவது. “பெய்யுமா முகில்போல் வன்னை உந்தன் பேச்சும் செய்கையும் எங்களை, மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாயமந்திரம்தான் கொலோ? என்று கதறுகிறாள். தான் மாணிடனுக்கு மாலையிடுவதை, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளைப்போல,

“வானிட வாழும் அவ்வானவர்க்கு மறைவர் வேள்வியில் வகுத்துஅவி கானிடைத் திரிவதோர் நிபுகுந்து, கடப்பதும், மோப்பதும், செய்வதொப்ப என்கிறாள்.

மீராவின் சிலை இவ்வாறிருக்க, அவள் தாய், தன் மகனுக்கேற்ற மனைளைனத் தேடபல தேசங்களுக்கு ஆட்களை யனுப்பினாள். ஆனால் அவள் முயற்சி பயன்பெறும் காலம் வரவில்லை. கொஞ்சனாட் செல்ல கடவுளின் கிருபையால், இராஜபுதனத்தில் வெற்றி வீரனென்று கீர்த்திப்புக்கும் நாட்டி ஜயகோபுரம் கட்டின மீவார் இராஜ்யாதிபதி கும்பாஜிராணை, தான் பல மனைவிகளை மணந்திருந்தும், தன்னைப்போல் கிருஷ்ணபக்தி சிறைந்த மனைவி ஒருவளைப்பெற விரும்பினான். மீரா

வின் லாவண்யம், நற்பண்புகள், கிருஷ்ண பிரேமையில் வீரதிசை ஈடுபாடு இவ்வகையைப் பற்றிக் கேள்விப்பட்டு, மீராவுக்குச் சம்மத மானால், அவளைத்தான் மணக்கப்பேரவாக் கொண்டிருப்பதாகச் செய்தியனுப்பினான். மீராவின் தாய் இதைக் கேட்டாள். ஆனந்த வாரிதியில் மூழ்கினான்; உடனே கலியாணத் திற்கு வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபட்டாள்.

ஆனால் பக்கதை மீரா மிகப் பரிதாப நிலையடைந்தாள். கண்ணன் தன்னை ஒரு நாளும் கைவிடமாட்டானென எண்ணினாள். இவ்வுலக விஷயங்களில் அவனுக்குச் சிந்தையில்லை. தாய் எவ்வளவு புத்தி சொல்லியும், கண்ணைத் தவிர வேறுவரையும் கனவி ஒம் நினைக்க முடியாதென்றும், தன் பதி விரதா தர்மத்திற்குப் பங்கம் வருமென்றும் பகர்ந்தாள். இதைக் கேட்ட அவள் அன்னை கோபங்கொண்டாள். குலத்தைக் கெடுக்க வந்த கோடரி என்றும், அவள் உயிருடனிருப்பதைவிட இறப்பதே மேலென விளம்பினள். மானமழிந்து, உயிர் பெற்றிருப்பதை விட, உயிரைவிடத் தயாராயிருப்பதாகத் தாயிடம் சொன்னாள். அவள் அறிவற்ற அன்னை அவனுக்கு விஷம் கொடுக்கத் தீர்மானித்தாள். காலகூட விஷமடங்கியாலும் கிண்ணம் மீராவிடம் அனுப்பப்பட்டது. உடனே மீரா தன் குலதெய்வம் கிருஷ்ணை மனதில் பிரார்த்தித்தாள். ‘கண்ண எல்லாம் உன் திருவுள்ளம்’ என்று சுற்றும் யோசியாமல் விஷபானம் செய்தாள். மயக்கமுற்று மஞ்சத் தில் சாய்ந்தாள்.

அவள் இறந்தாள் என்ற செய்தி அரண் மணையில் பறவிற்று. தாய் ஓடி வந்து கோவென்று அலறி மீராவைக் கட்டிக்கொண்டாள். உடனே மீரா உறக்கத்தை விட்டு எழுந்தவள்போல் கண் விழித்து “அம்மா! கண்ணனிடம் என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். இதோபார் அவள் உருவும் அக்கடு விஷத்தால் கருத்திருக்கிறது. கருணைஸாகரன், பக்த பரிபாலகன், எனக்கு மற்றோர் உயிர் தந்திருக்கிறுன். இனி எனக்கு இத்தேகத்தையளித்த உனக்காக, உன்னிஷ்டப்படியே கும்பாஜிராணுவை மணக்கிறேன். ஆயர்பாடி ஆய்ச்சியரைப்போல் இவ்வுலகக் கட்டுப்பாடுக்கு உட்படுகிறேன். கண்ணனை

எப்பொழுதும் கருத்திற்கொண்டு கோவிந்த வின் திருவள்ளப்படி நடக்கிறேன். அவன் என்னைக் கைவிடான்? என்றால் மீராவின் தாய்க்கு தெய்வாம்சமான அவளிடம் அப்பொழுது ஓர் பீதி ஏற்பட்டது.

கும்பாஜியும், தான் மணக்க நினைத்த மங்கை மீராவின் மஹிமையைப்பற்றிக் கேட்டான். குதாஹலம் கொண்டான். மீராவும் கம்ஸ மர்த்தனை கருத்திற்கொண்டு, இம்மை மறுமைப் பயனையடைவதே தனக் குத்தகுதியென்றும் பெற்ற தாய்க்கும் அதனால் திருப்தி விளையுமென்றும் கருதினார்.

முகூர்த்த நாளுக்கு முதல் நாளே தன் பஞ்சுஜன பரிவாரங்களுடன் கும்பாஜிரானு விவாஹ ஸங்நத்தனுயிவந்தான். இராஜபுத்திர முறைப்படி, கும்பாஜிக்கும் மீராவுக்கும் திருமணம் நிறைவேறியது, தங்கச் சிவிகையில், தன் அருமை கிரிதா விக்ரஹத்தை வைத்தாள். திவ்ய அலங்காரத்துடன் கிருஷ்னன் முன் தாக்கிச் செல்லப்பட மீராவும் அவள் மனைளனும் ‘கோபிகா ஜீவன ஸ்மரணம். கோவிந்தா! கோவிந்தா!!’ என்ற நாம ஸங்கீர்த்தனத்துடன் பின் சென்றனர். சித்தூர் சேர்ந்தனர். அரண்மனையில் அந்தப் புரத்திற்குத்து, மீராவின் விருப்பத்திற்கிணங்க கிருஷ்னனுக்கு ஓர் கோயிலமைத்தான் கும்பாஜிரானு.

இல்லற வாழ்வும் இறைவன் பணியும்

தினமும் ஸதிப்திகளிகளிருவரும் அதிக நேரத்தை அக்கோயிலிலே கழித்தனர். எப்போதும் இருவரும் சேர்ந்து கிரிதரனைப்பூஜீப் பதும், உருக்கமாய் அவர்களியற்றிய கீர்த்தனைகளைப் பாடுவதுமாயிருந்தார்கள். மற்ற பக்த ஜனங்களுடன் கிருஷ்ன பஜனையிலீடு படிவார்கள். இதைக் கண்டு அவனுர் ஜனங்களைவரும் சந்தோஷங்கொண்டு, தாங்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அக்கோயிலின் மஹிமை பாரத நாடெங்கும் பரவலாயிற்று. பல தேசங்களிலிருந்தும் கிரிதரனைத் தரசிக்க கோலாயிகளும், சங்கியாசி களும் வந்தனர். வந்த பக்தர்களுக்கு உணவும், உடையும், உறைவிடமும் வரையில் ஸாது வழங்கினான் கும்பாஜி.

‘மீரா தன் வாழ்நாளை, தன் அரண்மனை உபவனத்தில், ஆனந்தம் பெருகத் தன் கண-

வனுடன் கழித்தாள். எங்கு நோக்கினும் கிருஷ்ண லீலைகளை விளக்கும் சலவைச் சிலைகள். அல்லி, அரவிந்தம் பூத்துக்குலங்கும் பொய்கை யொன்றில், ஐங்கு தலை நாகத்தின் மீது ஒருகால் ஊன்றி, மற்றொருகால் உயர்த்திக் கைகளை வீசிப் புன்முறுவலுடன் நார்த்தனம் செய்யும் கண்ணனின் காளிங்கநர்த்தன அவஸரம். இயற்கையன்புடன் எவரையும் தன் வேணுகானத்தால் வசீகரிக்கும் வசதேவ விக்ரஹம் மற்றேர்ப்புறம். அந்த நந்த வனம் பிருந்தாவனமோ எனப் பொலிந்தது. ஒருநாள் தன் மனைவினிடம் தனக்கு திவ்யஸ்தலங்களை தரிசிக்க வேண்டுமென்ற அவாவைத் தெரிவித்து, அவனும் தன்னுடன் வரவேண்டுமென்று யாசிக்க அவனும் உடனே இனங்கி, வட இந்தியாவிலுள்ள புண்ணியகோத்திரங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பினர். இதனால் நாளுக்குநாள், மீராவின் பக்தி பெருகலாயிற்று. முன்னிலுமதிக்கமாய் பஜ்ஜீயிலும், அடியார் பணிவிடைகளிலும் ஈடுபட்டாள். அவர்கள் தேசமும் சுபிஷ்மாயிருந்தது.

கண்ணனின் கபட நாடகம்

இவ்விதம் மீரா இல்லற வாழ்க்கையை இறைவன் பணியிலீடுபட்டு, நடத்தி வருங்கால், ‘நல்ல காரியங்களுக்குப் பல தடைகள்’ ஏற்படும் என்ற பழமொழிக்கிணங்க, அவள் சக்களத்திகள் அரசன் அவளிடம் காட்டும் அளவற்ற அன்பில் பொருமைகொண்டு அவளைத் தூஷிக்கத்தலைப்பட்டனர். கிருஷ்ணபக்தி என்ற வியாஜத்தால், சாமான்ய ஐங்களுடன், வெட்கம் மானத்தைத் துறந்து பஜ்ஜீ செய்வதும், கோஸாயிகளுடன் குதிப்பதும், இராஜபுத்ர குலத்துக்கே, மேலும் அரசபட்ட மகிழிக்கே அவமானம் என்று அவதாறு கூறினார்கள். இத்தீயோரின் எண்ணம் பலிக்குங் காலம் நெருங்கியது போலும்.

ஆண்டுக்கு ஒரு முறை வரும் கிருஷ்ண ஜயங்தி உத்ஸவம், நகரம் முழுவதும், முக்கியமாக ஆலயங்களிலெல்லாம் ஏக அலங்காரம். எங்கும் கோவிந்தநாம் சங்கீர்த்தனம். அரண்மனை அந்தப்புரத்திலுள்ள கிரிதர் கோபாலனின் சங்கிதியைப்பற்றிக் கேட்பானேன். ‘ராதா ரமணனுக்கு ஜேய்! என்ற கோஷத்துடன்,

“உண்மையன்பை உடையவரே

உலகை யளந்த பெருமானை

அண்மை யாகக் கண்டிடுவர்

அல்லர் கானுர் கானுரே”

என்று குதித்துக் கூத்தாடுகிறுள்ள மீரா. பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பூஜை முடிந்தவுடன், பயபக்தியுடன் ஒதுங்கி நின்ற இரு கோசாயிகளைக் கண்டாள். வழக்கம்போல் அப்பெரி யோர்களின் அனுக்ரகத்தைப்பெற அவர்களிடம் சென்றனள். மன அமைதியும், வசகரத் தோற்றமுமுள்ள அவ்விருவருள் ஒருவர் மீராவிடம் ஓர் உயர்ந்த முத்துமாலையைக் கொடுத்து, கிருஷ்ணனுக்கு அரப்பணம் செய்யும்படி சொல்லிச் சென்றார்.

இந்த முத்து மாலையால் மீரா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். இந்த சம்பவம் அவருக்கு ஆராத்துயரத்தையளிக்கப் போகிற தென்பதை அவள் கணவிலும் கருதவில்லை. அடுத்த நாள் அத்தாணி மண்டபத்தில் அரசாங்க விஷயங்களை விசாரித்துவிட்டுச் சபைகளைந்தவுடன், கும்பாஜிராணைவின் சேநைபதி அவனிடம் தனிமையாகப் பேச ஒதுங்கி சிறபதைக் கண்டான். விசேஷத்தை விளம்பும் படி வினவ, சேநைபதி, ‘அரசே, நாம் நாட்டுக்கும், நம் குலத்திற்கும், தங்கள் மேன்மைக்கும் மானக்கேடான் சம்பவம் நேற்று நடந்தது. அன்னியர், அயல் நாட்டார், புறமதத்தினர் நம் அந்தப்புரக் கோயிலுக்குள் நுழைந்து, அந்தப்புரப் பெண்களைக் கண்ணெடுத்துப் பார்த்து, நம் மீரா தேவியாரையனுகி, அவரிடம் ஓர் முத்து மாலையைத் தனிமையிற் கொடுத்துவிட்டுச் சென்றனர். பிறகு இவர்கள் யாரென்று, நம் ஒற்றர்களைக் கொண்டு விசாரிக்கச் செய்ததில், அவர்கள் டில்லி பாதுஷா அக்பர் சக்கரவர்த்தியும் அவன் மந்திரி அபுல்பாஸலு மென்றும், போகும்பொழுது அந்த அக்பர், ‘இவ்வளவு எழி லும், குணமும் சிறைந்த மாதுசிரோமனியின் சிறப்பை கும்பாஜி அறியமாட்டான், இவள் நம் போன்ற சக்கரவர்த்திக்கு பட்ட மகிழியாக விருக்கத் தகுந்தவள்’ என்று நாம். ‘என்ன மானக்கேடான் சம்பவம். ஊரிலுள்ளோர் இதைக்கேட்டு எள்ளி நகையாடி, மீராவின் கற்பைப்பற்றிக் குறைக்கு கின்றனர்’ என்றான். இடியோசைகேட்டதுடன்,

நாகம்போல் நடுநடுங்கினான் கும்பாஜி, சேநு பதி சென்றதும், “ஆ ! மீரா ! உன்னைப் பக்தி யிற் சிறந்த பதிவிரதை என்றல்லவோ என்னி ஏமாந்தேன். அடி நயவஞ்சகி ! உன் போவி வேடமும், மனப்பான்மையும் இப் பொழுதே யறிந்தேன், என் குலப்பெருமை யிழுந்தேன்’ என்று கதறிக் கட்டிலில் சாய்ந்தான்; மூர்ச்சையுற்றுன்.

கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று, கோஸாயி கொடுத்த முத்து மாலையை முகுங்தனுக்குச் சாத்தி, பிரசாதங்களுடன், பிராணநாதனைக் கண்டு வணங்க வந்தாள் வழக்கம் போல் மீரா. அவன் பக்கம் நின்றான். அவன் கவனியாதுபோவிருந்தான், ‘நாதா !’ என அவன் அழைக்க, கோபத்தினால் அவனை எரித்துவிடுவன்போல் பார்த்தான. ‘பக்தை வேடம் போட்டு, பதியை வஞ்சித்த பாதகி உன் நாதன் அக்பர் டில்லியிலிருக்கிறான். அவன் இரகசியமாக உனக்கு நேற்றுக் கொடுத்த முத்துமாலை எங்கே உன் கழுத்திற் காணுமே?’ என்றான். அதற்கு மீரா, ‘இதென்ன விந்தை ! என்னே இவ்வாண்ட மான பழி. கோஸாயி ஒருவா கோபாலனுக்கு சமர்ப்பித்தார் அம் முத்துமாலையை. இதில் என்ன விபரிதம்?’ என்று பதிலுரைத்தாள். பிறகு சேநுபதி உரைத்தவற்றை விளக்க மாகக் கூறி, அவனை இனி கிருஷ்ண பூஜை செய்யக் கூடாதென்றும், தோட்டத்திலேயே சிறை யிருக்க வேண்டுமென்றும் உத்திரவிட்டான். இதைக் கேட்ட மீரா மூர்ச்சையடைந்தாள், சற்றுநேரம் கழித்து மயக்கம் தெளிந்து, பக்தவத்ஸலா ! பாண்டுரங்கா ! புருஷோத்தமா ! உம்மிடம் அன்பு செலுத்துவதில் ஏதோ அடியாள் தவறிமைத்திருக்கிறேன், என்னைப் பரிட்சிப்பதற்கே இத்தண்டனை விதித்திருக்கிறோம். கண்ண ! கமலக்கண்ணை ! நீ கபடநாடக சூத்திரதாளி என்பதை என் விஷயத்திற் காட்டிவிட்டாய். என் புத்திக்குறைவால் இவ்வில்லற சுகத்தை விரும்பினேன். ஆனால், உன்னை அடிக்கடி நினைக்கவில்லையே யென்று இக்கொடும் தண்டனையை விதித்தாய் போலும். இனி உன்னை ஒரு நிமிஷமும் மறவேன் என்று கூறி, சேஷிகள் கொண்டுவந்த உணவையும் உண்ண மறுத்து, உலகை வெறுத்து பகவங்நாமத்தைச் சுதா உச்சரித்துக்கொண்டு நாளைக் கழிக்கலானான்.

கும்பாஜியின் மனம் அமைதியின்றி துயரத்திலாழுந்திருந்தது, ஒரு சமயம் மீரா வைப்பற்றி நல்லெண்ணம்கொள்வான். மறு நிமிஷம், ‘மீரா ! மாலையிட்ட மணைளனுக்குத் துரோகம் செய்த காதகி ! உன்னைச் சித்திர வதை செய்யவேண்டும்’ என வாய்விட்டு அலறுவான். ராணுவின் மனநிலையறிந்த அவன் பிரதானி ரகுநாத பட்டர், மனப்பதற்கு முன் விஷம் குடித்தும் இறவாத தெய்வப் பிறப்பை, நிரபராதி, குணக்குன்றன மீராவைச் சிறை மீட்டு, மறுபடி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார். ராணு அவரைக் கடிந்து பேச வேலையைவிட்டு நீங்கிவிட்டார்.

பிறகு அரசன் பேய் பிடித்தவன்போல் எப்பொழுதும் சஞ்சலத்துடனிருந்தான். அவன் சகோதரி ருக்மணி, மீராவிடம் அவன் கொண்ட சந்தேகத்தை விலக்க வேண்டுமென்றும், அவன் மேலான குணங்களை என்னி அவன் ஆவஹுடன் பூஜிக்கவிரும்பும் கிருஷ்ண விக்ரகத்தைக் கொடுத்து அவன் துயரத்தைத் தொலைக்கவேண்டுமென்றும்பலவாறுவாதாடி ராணுவின் அனுமதி பெற்று மீரா விடம் முகுந்தனின் விக்ரகத்தை ஓப்புவித்தாள். மீரா அடைந்த ஆனந்தத்திற்கள் வில்லை. கண்ணனை காடாலிங்கனம் செய்தாள். ‘கிருஷ்ண ! எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ ! என்னுடல் பொருள் ஆவி எல்லாம் உன்னுடையதே; நின்னையன்றி எனக்கு வேறு கதியில்லை; என்னிடம் உனக்குற்ற கருணைதான் என்னே ! காலத்தில் என்னை ஒருநாளும் நீ கைவிடமாட்டாய்,’ என்று கதறினால்.

மீரா கற்பு நிலை தவறிவிட்டாள் என்ற சந்தேகம் கும்பாஜியின் மனதை விட்டு அகல வில்லை. தன் சுகத்தையும், மகிழ்ச்சியையும் அவள் கருதாது, கண்ணன் பணி விடையில் ஈடுபட்டிருந்தது அவனுக்கு அதிக்கோபத்தை யுண்டாக்கியது. தவிர முன் நடந்த சம்பவம் ஒன்று அவன் நினைவுக்கு வந்தது. மீரா மனத்திற்குப் பிறகு, கும்பாஜியை மதியா மல் சதா கிருஷ்ண பஜனை செய்துகொண்டிருந்த சமயம் வேறொரு மலை வியை மனக்கவிரும்பினான். ஜால்வர்தேச அரசு குமாரி ஒருவள் தனக்குச் சமமான மந்தர் என்ற இராஜ புத்ரனை மனக்க இருந்தாள். அவளைப்

பலாத்காரமாக ராக்ஷஸ விவாகம் செய்து கொண்டான். அவள் இவன் இச்சைக்கு இனங்காது வெகு துயரத்திலாழ்ந்தாள். அவளிடம் கருணைகொண்ட மீரா அவனுக்கு அறி வுரைகள்கூறி கிருஷ்ணபிரேமையில் ஈடுபடும் படி செய்தாள். மந்தர் அரசு குமாரன் இவள் மனிலையையறிய என்னி மீராமூலம் அவளைச் சந்தித்து அவனுக்குக் கும்பாஜியிடம் அன்பில்லையென்பதைத் தெரிந்து அவளைத் திரும்ப அடைய கும்பாஜியின்மேல் படையெடுக்க ஏற்பாடு செய்தான். இந்தக் கதையும் இவன் ஞாபகத் திற்கு வர இருதலைக்கொள்ளி எறும்பு போல் மனம் துடித்தான். மீராவை முடித்தால்தான் தனக்கு அமைதி ஏற்பட்டு, தன் மானமூம் காப்பாற்றப்படுமெனவும் நீணத்தான். சேனதிபதியையும், மற்றும் சிலரையும் அவளைக் கொல்ல ஆணையிட்டான். அவர்கள் மறுத்துவிட, அவனுக்கே, “நீ உண்மை ராஜபுத்ர ஸ்த்ரீயானால், பக்தியிற் சிறந்த பதிவிரதையானால், உடனே நதியில் விழுந்து உயிர் துறப்பாய்; அப்பொழுதுதான் உன்கற்பு நிலையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் ஜையம் நீங்கும்; உன்னைப் பரிசுத்தை எனக்கருதுவேன்” என்று ஒரு கடிதம் எழுதி அனுப்பினான். உடனே தன் பதிவிரதா தர்மத்தைப் பரிபாவிக்க ஆற்றை யடைந்தாள். கிரிதர விக்ரகத்தைக் கரையில் வைத்தாள். “கிருஷ்ண! அநாதரக்கா! ஆபத் பாந்தவா! எல்லாம் நின்னருள். என் மரணத்தால் என் மனுனானுக்குச் சுகமென எழுதி யிருக்கிறூர். கற்பெனப்படுவது சொற்றிறம் பாமை அவர் கிருபையாலன்றே இவ்வளவு சீக்கிரத்தில் உன் பாதாரவின்தங்களை யடையும் பாக்கியம் பெற்றேன். கோபாலா! உன்னையன்றி வேறு துணையறியேன். சித்தமும் மீரா நின்னடிமை. என்று மழியும் இவ்வுடலபிமானம் அகற்றினேன். இவ்வுலகில் அழியாத பொருள் ஒன்றுமில்லை. பெரியவர்க்கும் சிறியவர்க்கும் சாவு ஒன்றே பக்தியொடு கைகூப்பிப்பணிகின்றேன். உரிய குலம், குடியாவும் மாயை என்னும் உண்மையினை உணர்ந்துகொண்டேன்,” என்று கண்ணையைத் துதித்துத் தூய நதியில் குதித்தாள். ஆற்று வெள்ளம் அவளை அடிக்குச் சென்று விட்டது. ஜலத்தில் மிதங்கு செல்லும் பொழுது ஓர் அற்புத அனுபவம். கிருஷ்ண்,

அவள் மனக் கண்முன், புன்முறுவலுடன் தோன்றி “மீரா! வா. உன் பக்திக்கு மெச்சினேன். நீ எதற்காகப் பிறங்குதனையோ அக்காரியம் இன்னும் முடிவுபெறவில்லை. நீ இன்னும் சிலகாலம் உயிருடனிருந்து, உன்னைப்போலவே என்னிடம் அன்யபக்தியைப் பாரிலுள்ளோருக்குப் புகட்டி, அவர்கள் கடைத்தேற வழிகாட்டி என் பாத மல்லரையடைவாய். ராணு உண்மை பக்தன். அவன் இனி மனம் திருந்துவான். உன் சிறப்பைப் பெருக்கவே அவளைக் கலங்க வைத்தேன். கவலையுருதே. பிருந்தாவனம் சென்று உலகம் உய்ய பக்தி ரசத்தையூட்டி என் சாயுஜ்யமடைவாய்” என்று சொல்லி மறைந்தார் மாயன். மீரா அவ்வாற்றங்கரையில் ஓர் ஆலமரத்தடியில் ஒதுக்கப்பட்டுக்கண்விழித்தாள். தன் ஆடையும் காஷாய நிறமாக மாறியிருந்ததைக் கவனித்தாள். ஆற்றில் மூழ்கினாள் அவ்வழியே பிருந்தாவனம் சென்றுகொண்டிருந்த பக்தர்களுடன் சேர்ந்து, ‘ராமகிருஷ்ண கோவிந்த நாராயண’ என்று பகவங் நாமஸ்மரணை செய்துகொண்டு பிருந்தாவனத்தையடைந்து பரந்தாமன் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். பலதடவை சமாதி நிலையில் கண்ணையைத் தரிசித்தாள்.

“கார்முகிலின் மேளிபெறும் நந்தகுமாரா-என்றன் கண்களிலே குடியிருப்பாய் நந்தகுமாரா மார்பிளிலே வைஜயங்நி மாலையனியும்-உன்றன் வழிலிலே மயங்கி நின்றேன் நந்தகுமாரா ஆருத மூறுமிதழ் மீதிலமரும்-குழல் அழிக்குக்கோர் அளவுமுன்டோ நந்தகுமாரா பாரும் விண்ணும் பணிந்துதொழும் நந்தகுமாரா -என்றும் பக்தரையாள் ஈசன் நீயே நந்தகுமாரா” என்று சதா பஜனை செய்தாள்.

பக்தத்தக்கு உகந்த பரிசு

பிருந்தா வனத்திலுள்ள பழைய கண்ணை கோயிலொன்று அடைத்துக்கிடந்தது. “ஆளடிமை யாகனை அமர்த்திக்கொள்வாய் அழகாக நந்தவன வேலைசெய்வேன் நீள் செல்வம் பக்தியலால் வேறேன்றில்லை நித்தியனே நின்மலனே நிகில்லோனே!”

என்று கசிந்து பாடிக் கதவு திறக்கும்படி செய்தாள்.

பிருந்தாவனத்தில் ‘ரூபகோஸ்வாமி’ என்ற ஒரு சங்கியாசி இருந்தார். அவர் மன், பெண், பொன் என்பதில் இரண்டா வது உயிருள்ளதாகையால் பெண்களை வெறுத்து, அது மிகவும் கொடியதென போதித்து வந்தார். பெண்களைக் கண்ணே டுத்தும் பார்க்கமாட்டார். மீரா அவரிடம் உபதேசம் பெற என்னி அவரை அனுக, அவர் அவளைப் பார்க்க மறுக்க, “பிருந்தா வனம் கோபிகைகளுடன் கண்ணன் திருவிளை டல் புரிந்த இடம். அது பெண்களுக்கே உரியது. ஒவ்வொர் பக்தனும் நாயகி பாவத் துடன்தான் நந்தகோப குமாரனை நாடமுடியும் எனப் பகர்ந்து, துறவிகளுக்கு விருப்பு வெறுப்பாகாதெனவும் எடுத்துரைத்தாள். அவள் வீரமொழிகளை வியந்தார் ரூபகோஸ்வாமி.

இவ்விதம் மீரா அங்கு பக்தியைப் பரப்பிவர, மீவார் நாட்டு ஜனங்கள் அங்கு திரண்டுவந்து, மறுபடியும் உயிர் பெற்று உயர்ந்து விளங்கும் மீராவைக் கண்டு பெருமையுற்று ராணு சும்பாஜிக்கு புத்திமதிகூறி மறுபடி அவளை அழைத்து வரவேண்டுமென்று கூறினர்.

தான் செய்த குற்றத்திற்காக ராணு மிகவும் வருந்தினான். கனவில், கனிவுடன் கண்ணைப் பூஜிக்கும் மீராவைக் கண்டான். மறுநாள் டில்லி பாதுஷா அக்பர், தான்தான் மீராவின் பக்தியை மெச்சி கிருஷ்ணனுக்கு அர்ப்பணம் செய்ய அம்முத்து மாலையைக் கொடுத்ததென்றும், அதனால் மீராவுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைக் கேள்விப்பட்டதாகவும் உடனே பிருந்தாவனத்திலிருந்து மீராவை அழைத்துப்போகாவிட்டால் அவன்மேல் படையெடுத்துவருவதாகவும் தாக்கிது அனுப்பியிருந்தான். கும்பாஜி தன் பாவச் செயலை உணர்ந்தான். அதற்குப் பரிகாரம் செய்ய மந்திரி ரகுநாதப்பட்டருடன் பக்கதை மீராவைத் தன் நாடு அழைத்துவரச் சென்றான். அவளிடம் தன் குற்றங்களைக் கூறி மன்னிப் புக் கேட்டான். மறுபடி தன் வாழ்க்கைத் துணைவியாயிருந்து, தனக்குற்ற வசையை விலக்க வேண்டுமென்று வேண்டினான். “கண்ணை நாடிய நான், மறுபடி கணவனை

நாடலாமா!” என்றாள். ‘ஆனால் மீவாருக்கு விஜயம் செய்து எங்கள் அரசியாயிரு’ என அவன்வேண்ட ‘பரமனருளால் பந்தம் நீங்கிய நான் அங்கு வந்திருக்க இயலாது’ என்று மறு மொழி கூறினாள். “அப்படியானால், சின் னாட்கள் அங்கு தங்கி, மீவார் ஜனங்களை உன் பக்தி மிகுந்த பாடல்களால் மகிழ்விக்க வேண்டும்” என்று மன்றாடினான். அதற்கு அவள் ஒருவாறு சம்மதித்து தீர்த்த யாத் திரைவியாஜமாகச்சித்தூர்சென்று குடிகளைத் திருப்தி செய்து திரும்பி பிருந்தாவனம் வந்து சேர்ந்தாள்.

கிருஷ்ண ஜயங்தி கண்ணன் பிறந்த நாள். நடுங்சி ஜயங்தி உற்சவம் மிகவும் விமரிச்சயாக நடந்து எல்லோரும் தாமோதர ஜீத் தரிசித்துவிட்டு வெளியே சென்றுவிட்டனர். மீராமாத்திரம் கிருஷ்ண சுங்கிதியில் தனித்து நின்றாள். அன்று மீராவுக்கு என்றுமில்லா ஆனந்தம் ஏற்பட்டது. தன் சிறுவயதில் கிருஷ்ணபிரேமையால் கோபிகை களில் தானென்றுவளாய் நினைத்து கிருஷ்ண லீலா சாகரத்தில் மூழ்கியிருந்தபோழுது கனவில் கண்ணன் தோன்றி தன்னை மாலையிட்ட காட்சி நினைவுக்கு வந்தது. அவன் அழகையும், புகழையும் நினைந்து, “என்றுமே இக் கிரிதரணயன்றி வேறிங்கு ஏதுமொரு துணையறியேன். ஏநிமல! நித்தமும் மீரா நினதி டிமை. இரவு பகல் எப்பொழுதும் உன்னைக்கானது இருக்க மனம் வரவில்லை. கண்கவர்ந்து, கருத்தைவிட்டு அகலா நின்னழகை எவ்வாறு புகழ்வேன்.

“நந்த குமரன் வடிவழகை
நாலும் கண்டநாள் முதலா
இந்த உலகம் மேலுலகம்
இரண்டும் வேம்பே ஆனதம்மா!
மீணா வண்டை மாணையவன்
விழிகள் மறக்கச் செய்திடுமே
காளிற்படரும் கோவயும் அக்
கனிவா யிதழைக் காட்டுமே
அம்பொற் குழைகள் மிசையாட
அரைஞன் சதங்கை இசைபாட
நம்பன் கண்ணன் அழகியவேர்
நடலுய் வந்து நடிக்கின்றுள்”

என்று பாடியாடி ஆனந்த விலையில் மயங்கி சந்தியில் விழுந்துவிட்டாள்.

ஐயங்தி உற்சவத்திற்கு அங்கு வந்து, சற்று தாரத்தில் ஸ்ரீ, மீராவின் பக்திப் பெருக்கை கவனித்துவந்த கும்பாஜி ராணு தல் தவற்றை நினைந்து உளம் நைங்தான். கண்ணன் பக்தியிலேபட்டு, கற்பு மாருக் காரிகையின் பெருமையைக் கண்டான். மயங்கி விழுந்த மீராவை கை தூக் கிச் சைத்யோபசாரம் செய்தான். மீரா மயக் கந்தெளிந்து எழுந்தாள். ‘நேரமாயிற்று வெளியே போகலாம் வா’ என்றான். “எதற் காக? அதோ பாருங்கள். என்னைக் கிரிதரண் அழைக்கின்றான். “கண்ணு! என் கருமணி வண்ணு! இதோ வந்தேன். என் சித்தமிசை குடிகொண்ட ஞானரூபா! தேவகியின் துயர் தீர்த்த தேவதேவா! திரெளபதியின். மானம் காத்த கார்முகிலே! அபயம்! அபயம்! இதோ வந்தேன்! வந்தேன்!! என்ன யாட்கொள் வாய்.

“என்றும் எனைநீ ஏற்றுக் கொள்

எனக்குந் துணை வே நேவரு மில்லை
கன்று பசியும் எனக் கில்லை
கண்ணில் உறக்கம் சிறிது மில்லை
துன்றும் உடலும் குறுகி ஒரு
துரும்பாய்த் தேய்தல் கண்டி லையோ

என்று தருவாய்எனைக் கூடி
கடுவிற் பிரியா நூல் வாயே!!

என்று கதறி கிரிதர சோப்பாலனின் விக்ர ஹத்தை நோக்கி, விரிந்த கைகளுடன் சென்று கிருஷ்ணரை அணைத்துக் கொண்டாள். உடனே விக்ரஹம் இரண்டாய்ப் பிரிந்து மீராவைத் தன்னுள் அடக்கிக் கொண்டது. ஒரே ஜோதி மயமாய் விளங்கிறது. கும்பாஜி யின் கண்களைப் பறித்தது. அடுத்த நிமிஷம் கண் விழித்தான். கண்ணரை வேணு கானம் கேட்டான். அதற்கிசையப் பாடி ஆடும் மீராவின் பாட்டும் கேட்டது. தன்னையும் ஆட்கொள்ள வேண்டுமென்று பிரார்த்தித்தான். காலமும் வந்தது. கிருஷ்ண ஸாயுஜ்யத்தைப் பெற்றான்.

கோமிகா ஜி வளஸ்மரணம்!



கோவிந்தா! கோவிந்தா!

குறிப்பு:—இதில் கானும் மேற்கோள் பாட்டுக்கள், கவிஞர் சி. தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் “மலரும் மாலையும்” என்ற கவிதைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

திருமாவிருஞ்சோலை கள்ளழகர் கோயிலில், கல்வெட்டுக்களை சென்னை அறநிலைய ஆணையாளர் திரு. அ. உத்தண்டராமன், ஐ. ஏ. எஸ்., அவர்கள் 22-12-59 காலை 10-மணிக்கு திறந்து வைத்தார்கள். நிர்வாகத் தருமகர்த்தர், திரு. P. அருணசலம் B. E, அவர்கள் தலைமை வகித்தார்கள்.

ஸ்ரீ கள்ளழகர் தேவஸ்தானம், தல்லாகுளம் ஸ்ரீ பிரசண்ன வெங்கடாஜலபதி சுவாமியின் திருவத்யயன திருவிழா 30-12-59 முதல் ஆரம்பம். 9-1-60 முதல் இராப்பத்து உற்சவம் ஆரம்பமாகி 18-1-60 முடிய நடைபெறும்.

4-12-59-ல் ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி கோயிலில் தாயாருக்குப் புதுக்கவசம் அணிவிக்கப்பட்டது. கண்ணடி அறையும் திறக்கப்பட்டது. அறநிலையத்துறை ஆணையர் திரு. அ. உத்தண்டராமன் ஐ. ஏ. எஸ். அவர்கள் கலந்து கொண்டார்கள். கண்ணடி அறையைத் திறக்கப் பயன்படுத்திய வெள்ளிக் கத்திரிக்கோலை எலம் விடப்பட்டது. அதை திரு. ஐ. வாகீசம் பிள்ளை எம். எல். ஏ. அவர்கள் ரூ. 151-க்கு எலத்தில் எடுத்தார்கள்.



திருமண்டங்குடி—தொண்டரடிப்பொடியாழ்வார் (உற்சவர்—இரு தோற்றங்கள்)

திருமண்டங்குடி, அரங்கநாதப் பெருமான் கோயிலில் ஜிர்ணேத்தாரன் அஷ்டபந்தன மகா சம்ப்ரோட்சணம் 25-1-60ல் நடைபெறும். ஸ்ரீமந் நாராயணனின் ‘வைஜங்கதீவநமரலை’ ரின் அம்சமாகச் சோழநாட்டில் திருமண்டங்குடியில் மார்க்கழிக்கேட்டைநாளில் அவதரித்து, அரங்கனின் அருள்பெற்று, திருவரங்கம் சென்று, அரங்கன்மீது “பள்ளி எழுச்சி” யும், “திருமாலை” யும் பாடியதுடன், துளவத்தொண்டு செய்து வாழ்ந்த ஆழ்வாராகிய தொண்டரடிப்பொடி யாழ்வாரின் ஆலயமும், அவருக்குக் காட்சியளித்த அரங்கநாதர், அரங்கநாச்சியார் ஆலயமும், திருமதின், கோபுரம், விமானங்கள், மண்டபம், பிராகாரம் தளவரிசை செய்யப்பெற்றும் புது வாகனமண்டபம் அமைத்தும் திருப்பணிக் குழுவினரால் திருப்பணி செய்யப்பெற்று, 22-1-60 வெள்ளிக்கிழமை யன்று யாக காரியங்கள் ஆரம்பித்து 25-1-60 மூலா நட்சத்திரம்சடிய நன்னாளில் காலை 9-10-க்கு மேல் 11 மணிக்குள் மகாசம்ப்ரோட்சணம் கிறைவேற இருக்கிறது. பாகவத உத்தமர்களது வேதபாராயண, அத்யாபாக, உபன்யாசாதிகஞ்சும் நடைபெறும். சம்ப்ரோட்சணை அன்று மாலை பெரிய திருமஞ்சனமும், இரவு கருட வாகனத்தில் பெருமானும், அன்னவாகனத்தில் ஆழ்வாரும் எழுந்தருளுவர்.

குற்றும், திருக்குற்றுலாதசவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா 3-1-60-ல் தொடங்கப்பெற்று 13-1-60 வரை நடைபெறும்.

திருவாளைக்காவல், பூர்ணமுகேசவர் அகிலாண்டேசுவரி ஆலயத்தில் திருவெம்பாவை, திருப்பாவை மாநாடு சென்னை அறக்கிளையத்துறை ஆணையாளர் திரு. அ. உத்தண்டராமன், ஐ.எ.எஸ்.. அவர்கள் தலைமையில் 30-12-59 அன்று நடைபெற்றது.

சென்னை, பூர்ணமுகேசவர் கோயிலில் கார்த்திகைத் திங்களில் நடந்த திருக்கிருத்திகை விழாவிற்கு சமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வந்திருந்து பூர்ணமுகேசவர் ஆண்டவரை வழிபட்டனர். கனம் அமைச்சர் திரு. கக்கன் அவர்களும் வந்திருந்தார்கள்.

திருக்கயிலாய் பரம்பரைத் திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஆனுடையார் கோயில் எங்கிற திருப்பெருந்துறைக் கோயிலில் ஆருத்திரா தரிசன மகோற்சவம் 2-1-60 முதல் தொடங்கி 12-1-60 வரை நடைபெறும்.

திருப்பந்தணைக்காலூர், பூர்ணாபுஜாம்பாள் உடன்கூடிய பூர்ணபதிசுவர சுவாமி வகையற கோயிலில் திருப்பாவை-திருவெம்பாவை மாநாடு 30-12-59 அன்று சிறப்பாக நடைபெற்றது. ‘பாவை மணிகள்’, ‘திருப்பாவை நோன்பு’, கருணையும் சீழும், ‘மாணிக்கவாசகர்’ என்ற தலைப்புகளின்கீழ் சமயச் சொற்பெற்றிவகுமும் நிகழ்த்தப் பெற்றன.

சேரளிங்கபுரம். பூர்ணலட்சுமி நரசிம்மசவாமி திருமலை திருப்படித் திருவிழா (ஆந்தாம் ஆண்டு) 1-1-60ல் சிறப்பாக நடைபெற்றது.

சிவகெங்கை சமஸ்தானம் கோயில்களுக்குச் சொந்தமான பாகனேரி பூர்ணீலகண் டேசுவர சுவாமி கோயிலில் 28-12-59 தேதியிலும், இளையான்குடி, பூர்ணாஜேந்திரசோழீசுவரர் கோயிலில் 29-12-59 தேதியிலும், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் 30-12-59 தேதியிலும், திருப்புவனம், பூர்ணபுவனேசுவரர் கோயிலில் 31-12-59 தேதியிலும், சிவகெங்கை, பூர்ணவாதசவாமி கோயிலில் 1-1-60 தேதியிலும், மானமதுரை. பூர்ணசோமநாதசவாமி கோயிலில் 2-1-60 தேதியிலும் திருப்பாவை-திருவெம்பாவை மாநாடு சிறப்பாக நடைபெற்றன. சமயச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பெற்றன. 3-1-60ல் கன் சிறப்பாக நடைபெற்றன. சமயச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பெற்றன. 3-1-60ல் மதுரை, பூர்ணமையிலும் நன்மை தருவார் கோயிலிலுல், 5-1-60ல் காளையார்கோயில், பூர்ணசொர்ணகாளீசுவரர் கோயிலிலும், 6-1-60ல் கல்லல், பூர்ணபக்ச்சாலவினாயகர் பூர்ணசோம சுந்தரேசுவரர் கோயிலிலும், 7-1-60 கண்டதேவி, பூர்ணசொர்ணமூர்த்தீசுவர சுவாமி கோயிலிலும், 8-1-60ல் சாக்கோட்டை, பூர்ணவீரசேகரசுவாமி கோயிலிலும், 9-1-60ல் திருக்கோட்டி யூர், பூர்ணசெனாமியநாராயணப்பெருமாள் கோயிலிலும், 10-1-60ல் நெய்க்குப்பை, பூர்ணமாத்தகண்ணசுவரர் கோயிலிலும், 13-1-60ல் சிங்கம்புணரி பூர்ணசேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலிலும், திருப்பாவை-திருவெம்பாவை மாநாடுகளும் சமயச் சொற்பொழிவுகளும் நடைபெறும்.